

കത്താ കരന സീംഗള
പേശ്സ ചിന്കൾമ

Department of Official Languages

କିୟାଲୁମ ନିମିକଳି ଆଚେରଣୀ.

මෙහි සම්පූර්ණ අධිකිය රාජ්‍ය භාණු දෙපාර්තමේන්තුව සතු ය.

එහි කොමුත්‍රයෙන් වර්යාගේ ලිඛිත අවසරයෙන් මූල්‍ය මෙහේ කිසිවක් උප්‍රති පළ කිරීම සපුරා නැහැතිය.

മുമ്പ് പതിപ്പുരിമയുടെയതു

முழு உரிமையும் அரசுக்கரும் மொழிகள் தினைக்களத்தினைச் சாரும். ஆணையாளரின் எழுத்து மூல அனுமதியின்றி இதில் அடங்கியுள்ள எந்தவொரு பகுதியையும் மறுபிரசுரம் செய்வது முற்றாகத் தடை.

කතා කරන සිංහල

பேச்சு சிங்களம்

ISBN - 978-955-9180-43-2

പ്രാഥമിക മുദ്രണം - 2017

முதற்பதிப்பு - 2017

රාජ්‍ය හා ජා ලෙපාර්තමේන්තුව

“ହାତ୍ରା ମନ୍ଦିର୍ୟ”

341/7. කොළඹ පාර .

ରୂପଶିଳୀ

ଆଚକ୍ରମ ମୋହିକଳ୍ପ ତିଣେଣକ୍କଳାମ

"ମାତ୍ରା ମନ୍ତ୍ରୀୟ"

341/7 കോട്ടേ വീതിക

ராஜகிரிய

මුදණය ප්‍රකාශනය හා බෙඳාහැරීම

ഭവഗിയു

ଦୁଇମାତ୍ର ପ୍ରକାଶନ
ଅଂକ 96 ଲେ, ବିନାତ ଆର,
ଗଂଗେଷ୍ଠିଲ,
ନାଗ୍ରଙ୍ଗେଷ୍ଠି.

ପ୍ରକାଶକ : ୦୧୧-୫୫୧୩୮୫୨ ୦୧୧-୫୫୧୧୭୫ ୦୧୧୫୫୫୬୨୨୩ ୦୧୧-୨୮୦୩୩୦୦

ଟାଲିକା ନଂ : ୦୧୧୮୮୮୨, ଓଡ଼ିଶା

Էլեկտրոնային հաստիք : info@imashipublications.lk

ମାତ୍ରା ଅଚ୍ଛକମ୍

இல 96 ஏ , வனாக்க வீகி ,

കുന്തോട്ടവില

ନୁକେକୋଟା .

தொலைபேசி : 011-5513852, 011-5511175.

0115556223, 011-2803300

தொலைநகல் : 011-2801296

மின்னஞ்சல் : info@imashipublications.lk

නියාමනය හා අධික්ෂණය

- කේ.ඩී නිලකරත්න මහතා - රාජ්‍ය භාෂා කොමසාරිස් ජේනරාල්
රාජ්‍ය භාෂා දෙපාර්තමේන්තුව
- කේ.චිස්.ආර් පෙරේරා මහත්මිය - රාජ්‍ය භාෂා කොමසාරිස්
- ඡම්බන්ද මහලේකම් මහතා - සහකාර කොමසාරිස්
රාජ්‍ය භාෂා දෙපාර්තමේන්තුව
- ලේඛක - සම්මානිත මහාචාර්ය
ඒ.ඩී. දිසානායක
කොළඹ විශ්වවිද්‍යාලය
- සම්බන්ධිකරණය - සූරියා සමරවීර මිය
සංඛ්‍යාත්ත දානම් සෞදුරුවීල මයා
- දෙමළ පරිවර්තනය හා පරිගණක යනුරුලියනය - එම් පිටරානි මිය
ඊ.ඩී. පල්ලේවී
- සේදුපත් බැලීම (දෙමළ) - එස්. සිවගුරුනාදන් මයා

கண்காணிப்பும் மேற்பார்வையும்

திரு.கே.ஏ.திலக்கரத்ன - அரசுக்கும் மொழிகள் ஆணையாளர் நாயகம்

திருமதி.கே.எஸ்.ஆர்.பெரேரா - அரசுக்கும் மொழிகள் ஆணையாளர்

திரு.ஷமிந்த மஹலேக்கம்கே - உதவி அரசுக்கும் மொழிகள் ஆணையாளர்

எழுத்தாளர்

பேராசிரியா.ஜே.பீ.திசாநாயக்க

ஒருங்கிணைப்பு

திருமதி.கூரியா சமரவீர் - அரசுக்கும் மொழிகள் திணைக்களம்

திரு.சங்கமித்த தஹம் சொந்துருவில் - அரசுக்கும் மொழிகள் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் கணனி தட்டெழுத்து

திருமதி.எம் .ஜீவராணி - அரசுக்கும் மொழிகள் திணைக்களம்

சௌகார்யம்.ஜே.பீ.பல்லவி - அரசுக்கும் மொழிகள் திணைக்களம்

திரு.எஸ்.சிவகுருநாதன்

செவ்வை பார்த்தல் (தமிழ்)

திரு.எஸ்.சிவகுருநாதன்

රාජ්‍ය භාෂා කොමිෂන් ජාතික ප්‍රජාවලිය

කතා කරන සිංහලය

හාජාව හා සංස්කෘතිය අතර ඇත්තේ අවශ්‍යෝගීය බැඳියාවකි. භාෂාවක් අධ්‍යයනය කිරීමේ දී එම භාෂාව හා බැඳුණු සංස්කෘතිය අධ්‍යයනය කිරීම අත්‍යවශ්‍ය සාධකයකි. විශේෂයෙන් දෙවන භාෂාවක් ලෙස කළන බස හා එහි රටාවන් අධ්‍යයනය කිරීම තුළින් බසක රටා සමුදායන් හා එහි විසිනුරු බව අධ්‍යයනය කළ හැකි ය. එහි යහපත් ප්‍රතිඵලය වන්නේ ප්‍රජාව තුළ අනෙකානා අවබෝධය, සහ්මේච්‍යාව, සාමය හා සංඛ්‍යාව ඇති වීමයි.

එම අවබෝධය ජනිත කරවීම මෙම ග්‍රන්ථයේ උත්සාහයකි. කළන භාෂාවේ ඇති භාෂා රටා සමුදායන් අධ්‍යයනය කිරීම තුළ එදිනෙදා ජීවිතයේදී සන්නිවේදන පහසුව උදාවන අතර, ප්‍රවීණතා විභාගය වෙනුවෙන් ද මෙම ග්‍රන්ථය මාර්ගෝපදේශන සපයන වටිනා ග්‍රන්ථයක් ලෙස හැඳින්විය හැකි ය.

රාජ්‍ය භාෂා ප්‍රවීණතා විභාග හා එහි සිංහල කළන පරීක්ෂණය සඳහා භාවිත කළ හැකි මෙම කෘතිය භාෂාව කෙරෙහි උනන්දුවක් දක්වන විද්‍යාර්ථීන් උදෙසා ද අත්පාතක් වශයෙන් භාවිත කළ හැකි ය. තවද කළන භාෂාවේ ඇති වාක්‍ය රටාවන් හා භාෂා උච්චාරණ රටාවන් අධ්‍යයනය කිරීමට මෙම ග්‍රන්ථය මහඟ පිටුවහලක් වනු ඇති බව මාගේ විශ්වාසයයි.

කේ.ඒ.තිලකරත්න

රාජ්‍ය භාෂා කොමිෂන් ජාතික ප්‍රජාවලි

அரசுக்கும் மொழிகள் ஆணையாளர் நாயகத்தின் செய்தி

பேச்சு சிங்களம்

மொழிக்கும் கலாசாரத்திற்கும் இடையில் இணைபிரியாத தொடர்பு காணப்படுகின்றது. மொழியைக் கற்கும் போது அம் மொழியோடு இணைந்து காணப்படும் கலாசாரத்தையும் கற்பது அத்தியவசியமான காரணியாகும். குறிப்பாக, இரண்டாம் மொழியாக பேச்சு மொழி மற்றும் அதன் வாக்கிய அமைப்புக்களை கற்பதன் மூலம் ஒரு மொழியிலுள்ள வாக்கிய கட்டமைப்பு மற்றும் அதன் பல்வகைத் தன்மையை கற்கலாம். அதன் பெறுபேறாக ஒவ்வொரு பிரஜைகளுக்குள்ளும் புரிந்துணர்வு, சகவாழ்வு, ஒற்றுமை மற்றும் நல்லினக்கம் ஆகியவை ஏற்படும்.

அப்புரிந்துணர்வை உருவாக்குவது இந்நாலின் முயற்சிகளில் ஒன்றாகும். பேச்சு மொழியிலுள்ள வாக்கிய கட்டமைப்புக்களை கற்பதன் மூலம் அன்றாட வாழ்க்கையில் தொடர்பாடலுடன் கூடிய ஆற்றலை ஏற்படுவதோடு, அரசுக்கும் மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்கு வழிகாட்டும் பெறுமதியான நூலாகவும் இது விளங்குகிறது.

அரசுக்கும் மொழித் தேர்ச்சிப் பரீட்சை மற்றும் அதன் சிங்கள பேச்சத் திறன் பரீட்சைக்காக பயன்படுத்தக்கூடிய இந்நாலை, மொழியின் மீது அக்கறை காட்டும் வித்தியார்த்தீகளும் கையேடாக பயன்படுத்தலாம். மேலும் பேச்சு மொழியிலுள்ள வாக்கிய அமைப்புக்கள் மற்றும் உச்சரிப்பு முறைகளை கற்பதற்கு இந் நால் மிகச் சிறந்த துணையாக அமையும் என்பது எனது நம்பிக்கையாகும்.

கே. ஏ. திலக்கரத்ன

அரசுக்கும் மொழிகள் ஆணையாளர் நாயகம்

කනා කරන සිංහල පෙස්ස සින්කලම්

- 01** හඳුන්වීම
අறිමුකම්
- 02** කනා බහේ රටා
පෙසම් මුරෙ
- 03** වචන කෝෂය
සෞද්‍ර්යාන්ත්‍රියම්

Department of Official Languages

Department of Official Languages

1

ହାତ୍ଦିନେମ
ଅରିମୁକମଁ

මේ පොත දෙමළ දැන්නා අයට සිංහල ඉගෙන ගැනීමට ලියන පොත් පෙළක පළමුවන්නයි. මේ පොත් පෙළේ කාණ්ඩ 4 ක් ඇත.

1. කතා කරන සිංහල
2. සරල ලියන සිංහල
3. සාමාන්‍ය සිංහල
4. උසස් සිංහල

සිංහලෙන් හොඳින් කතා කිරීමට හෝ ලිවීමට ඉගෙන ගැනීමට නම් කාරණා 2 ක් දැන ගත යුතුය. පළමුවන්න සිංහලයෙන් පදයක් හෝ වාක්‍යයක් හඳු ගන්නා විට අනුගමනය කරන රටා මොනවාදැයි දැන හඳුනා ගැනීම යි.

දෙවැන්න ඒ රටාවල යෙදිය හැකි ගෙවිද අකුරු හෝ වචන මොනවාදැයි දැන සිටීම යි.

හාජාව යැයි කියන්නේ රටා සමූහයකට යි. සමහර සිංහල රටා දෙමළ බස් රටාවලට තුළයක් සමාන යි. ඒවා ඉගෙන ගැනීම ලේසියි. සමහර රටා තුළයක් වචනය් ය. ඒවා ඉගෙන ගැනීම තරමක් අමාරු යි.

මේ පොත් අරමුණ මේ රටා සමහරක් එකින් එක හෙමින් සිරුවේ ඉගෙන ගැනීමට ඔබට උදුව කිරීම යි. මේ එක් රටාවක් ඉගෙන ගැනීමට පැයයක් පමණ කාලයක් ගත කරන්න. ඒ රටාව හොඳට හිතේ බාරණය වන විදියට අන්‍යාස කරන්න. එහිදී ඔබේ ගුරුවරයාගේ උපකාර ඔබට ලැබෙනවා ඇති.

එක් රටාවක් ඉගෙන ගන්නාට පසුව ඒ රටාවහේ අමුත් අමුත් දේ කිමට ඔබට අවශ්‍ය වන්නේ වචන යි. ඒ ඒ වර්ගවලට අයන්වන සමහරක් මේ පොත් අවසානයෙහි සංග්‍රහ කොට ඇත.

මේ පොත හොඳින් ඉගෙන ගත්තොත් ඔබේ කන්නේරුවේ දී නවාතැන් පොලේ දී මහ පාරෙදී කැන්ටෙම් දී බස් නැවතුම් පොලේ දී දුම්රිය ස්ථානයෙහි දී තැපැල් කාර්යාලයෙහි දී වෙළඳ පොලේ දී පොලිසියෙහි දී හෝ රෝහලේ දී වැනි ඕනෑම තැනක දී කතා බස් කොට ඔබට වුවමනා දේ කර තියා ගැනීමට මේ පාඨම් උපකාර වෙයි

මේ පොත් උගන්වන්නේ සිංහලෙන් කතා කිරීමට මිස ලිවීමට නොවේ. එසේ වුවන් මේ සිංහල වචන මතක තබා ගැනීම පිණිස ලියා ගැනීම අවශ්‍ය වේ. මේ වන විට සිංහල වචන දෙමළෙන් ලියා ගැනීමට ඔබට පුළුවන් යැයි අපි විශ්වාස කරමු. සිංහල අකුරු ඉගෙන ගැනීම සඳහා යොදා ගත හැකි එක් පොතක් රාජ්‍ය හාජා දෙපාර්තමේන්තුව මගින් පළ කොට ඇති ‘සිංහල අකුරු’ නමැති පොත යි.

මඟ තවමන් ඒ පොත කියවා නැත්තම් එය සාවධානව කියවා අකුරු කියවීමටන් ලිවීමටන් ඉගෙන ගන්න. මේ නිසු මේ පොත් එන සිංහල පද ලිවීවාරණය කරන ආකාරය දෙමළ අකුරින් දක්වා නැත. මේ පොත් අරමුණ සිංහලෙන් කතා බහු කරන හැරි කියා දීම පමණකි.

2. සරල ලියන සිංහල

ලියන හැරි වෙන ම ඉගෙන ගත යුතු ය. සිංහලෙන් ලිවීමට අවශ්‍ය මූලික දැනුම මේ පොත් පෙළේ දෙවෙනි කාණ්ඩයෙන් දැන ගත හැකිය.

3. සාමාන්‍ය සිංහල

තුන්වෙනි කාණ්ඩයෙන් කෙරෙන්නේ කතා කිරීමේ මෙන්ම ලිවීමේ හැකියාව තව දුරටත් වර්ධනය කිරීම යි. ඒ කාණ්ඩය හඳුල කෙනෙකුට අ.පො.ස (සාමාන්‍ය පෙළ) විභාගයට පෙනී සිට සමන් වීමට හැකි වනු ඇත.

4. උසස් සිංහල

හතරවෙනි කාණ්ඩය ඔබේ දැනුම උසස් පෙළ දක්වාම ගෙනයනු ඇත.

அறிமுகம்

இப் புத்தகம் தமிழ் மொழியை அறிந்தோருக்கு சிங்களம் கற்பதற்கு எழுதப்படும் பாடநால் வரிசையின் முதலாவது நூலாகும். இப் பாடநால் வரிசையில் 4 தொகுதிகள் உண்டு.

1. பேச்சுச் சிங்களம்
2. இலகுவான எழுத்துச் சிங்களம்
3. சிங்களம் - சாதாரண மட்டம்
4. சிங்களம் - உயர்மட்டம்

சிங்களத்தில் நன்றாகப் பேசுவதற்கோ அல்லது எழுதுவதற்கோ கற்க வேண்டுமாயின் இரண்டு விடயங்களை அறிய வேண்டும்.

முதலாவது சிங்களத்தில் ஒரு சொற் பத்தை அல்லது வசனத்தை அமைக்கும்போது அனுசரிக்கும் அமைப்பொழுங்குகள் எவை என அறிந்திருக்க வேண்டும்.

இரண்டாவது மேற்படி அமைப்பொழுங்குகளில் பயன்படுத்தக்கூடிய ஒலி எழுத்துக்களை அல்லது சொற்களை அறிந்திருக்க வேண்டும்.

மொழி என்பது அமைப்பொழுங்குகளின் கூட்டாகும். சில சிங்கள

அமைப்பொழுங்குகள் தமிழ்மொழியின் அமைப்பொழுங்குகளுக்கு மிகச் சமீபமானவை

அவற்றைக் கற்பது இலகுவானது. சில அமைப்பொழுங்குகள் மிக வித்தியாசமானவை. அவற்றைக் கற்பது ஓரளவு கடினமானது.

இந் நூலின் குறிக்கோள் இந்த அமைப்பொழுங்குகளை ஒவ்வொன்றாக மெதுவாகக் கற்பதற்கு உங்களுக்கு உதவுவதாகும். இந்த ஒரு அமைப்பொழுங்கைக் கற்பதற்கு சுமார் ஒரு மணித்தியாலம் செலவிட நேரிடும். இந்த அமைப்பொழுங்குகள் நன்கு மனதில் பதியுமாறு பயிற்சியில் ஈடுபடுங்கள். இவ் விடயத்தில் உங்களுடைய ஆசிரியரின் வழிகாட்டல் உங்களுக்குக் கிடைக்கும்.

ஒரு அமைப்பொழுங்கைக் கற்ற பின்னர் அந்த அமைப்பொழுங்குமூலம் புதிய புதிய விடயங்களைச் சொல்வதற்கு உங்களுக்குச் சொற்கள் தேவைப்படும். அந்தந்த வகைகளுக்கு உரித்தான் சொற்களில் ஒருசில இப் புத்தகத்தின் இறுதியில் தொகுக்கப்பட்டுள்ளன.

இப் புத்தகத்தை நீங்கள் நன்கு கற்றால் உங்கள் அலுவலகம், வசிப்பிடம், பாதை, உணவகம், பஸ்தரிப்பு நிலையம், சந்தை, புகையிரத நிலையம், தபால் அலுவலகம், போலிஸ் நிலையம், மருத்துவமனை போன்ற எந்தவொரு இடத்திலும் பேசி உங்களுக்குத் தேவையான விடயத்தை நிறைவேற்றுவதற்கு இப் பாடங்கள் உதவும்.

இப் புத்தகத்தின்மூலம் சிங்களத்தில் பேசுவதற்கு பயிற்சி அளிக்க மாத்திரமே கற்பிக்க உத்தேசித்துள்ளோம். சிங்களமொழிமூலம் எழுதுவதை நாம்

குறிக்கோளாகக் கொள்ளவில்லை. அவ்வாறாயினும் இச் சிங்கள சொற்களை ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு எழுதுவது அவசியமாகும்.

தற்போது சிங்களச் சொற்களை தமிழ்மொழியில் எழுதுவதற்கு நீங்கள் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள் என நாம் நம்புகிறோம். ஏற்கனவே சிங்களச் சொற்களை தமிழ்மொழியில் எழுதுவதற்கு உங்களால் முடியுமென நாம் நம்புகின்றோம்.

சிங்கள எழுத்துக்களைக் கற்பதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு நால் அரசகரும் மொழிகள் திணைக்களத்தினால் சிங்கள எழுத்துக்கள் ('சீங்ல ஆகுர்') என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

அந்தப் புத்தகத்தை இதுவரை நீங்கள் வாசிக்காவிட்டால் அதை ஆறுமார

வாசித்து சொற்களை வாசிப்பதற்கும் கற்றுக்கொள்ளுங்கள்.

எனவே, இப்புத்தகத்தில் குறிப்பிடப்படும் சிங்களப் பதங்களை சரியாக உச்சரிப்பதற்கு அவை தமிழ் எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளன.

சிங்களத்தில் பேசும்முறைபற்றி மாத்திரம் கற்பிப்பதே இந் நூலின் நோக்கமாகும்.

எழுதும் முறையை தனியாக தெளிவாகக் கற்க வேண்டும். சிங்களத்தில் எழுதுவதற்கு அவசியமான அடிப்படை அறிவை இந்நூல் வரிசையில் இரண்டாம் தொகுதிமூலம் அறியமுடியும்.

சிங்களத்தில் பேசும் ஆற்றலையும், எழுதும் ஆற்றலையும் மேலும் விருத்தி செய்வதே முன்றாம் தொகுதிமூலம்

எதிர்பார்க்கின்றோம்.

மேற்படி தொகுதியைக் கற்கும் ஒருவர் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி சித்தியடையவும், அறிவை வளர்த்துக்கொள்ளவும் முடியும். நான்காவது தொகுதி உங்களது அறிவை க.பொ.த.உயர் மட்டம் வரை எடுத்துச் செல்லும்.

1.1 கணக்கராம்

பேச்சுச் சிங்களம்

நாம் ஓலிகள் மூலம் பேசகிறோம். நாம் எழுத்துக்கள் மூலம் எழுதுகிறோம். சிங்களத்தில் பேசுவதற்கு 38 ஓலிகளை அறிந்திருத்தல் வேண்டும். சிங்களத்தில் எழுதுவதற்கு 58 எழுத்துக்களை அறிந்திருத்தல் வேண்டும்.

பேசுவதற்கு தேவையான ஓலிகளின்

எண்ணிக்கை : 38

1 உயிர் ஓலிகள் 12

2 மெய் ஓலிகள் 26

எழுதுவதற்குத் தேவையான எழுத்துக்களின்

எண்ணிக்கை : 58

அவை இரண்டு வகைப்படும்.

1 உயிர் எழுத்துக்கள் 14

2 உயிர்மெய் எழுத்துக்கள் 44

உங்களுடைய ஞாபகத்தை புதுப்பிப்பதற்கு
உதவும் வகையில் இந்த ஓலிகளையும்,
எழுத்துக்களையும் பற்றிய சுருக்கமான
அறிமுகத்தை இங்கு சமர்ப்பிக்கின்றோம்.

FMBindumathi

க ம ல

FMAbhaya

க ம ள

Aradhana

க ம ள

FMMalithi

க ம ள

FMSamantha

க ம ள

FMGamunu

க ம ள

FMAbald

க ம ள

FMGanganee

க ம ள

FMDerana Bold

க ம ள

1.2. சீவர கெடு

உயிர் ஒலிகள்

		அ	ஓ	ஓலீவர்
		எமுதிக்	ஏ	லிவர்
உயிர்	ஒலிகளுள் பின்வரும் 10 ஒலிகளை	ஏ	ஒ	இலீரிஸ்
	எழுதி காட்டுவதற்கு தமிழ் எழுத்துக்கள் உண்டு.	ஓ	ஒ	ஒத்திரிஸ்
ஏ	அ	அமரூ		
		அமரா		
ஏ	ஆ	ஆனநீடி		
		ஆனந்த		
ஓ	இ	ஒநீடியா	ஏ(ஒ)	பின்வரும் இரண்டு உயிர் ஒலிகளை எழுதுவதற்கு சமமான தமிழ் எழுத்துக்கள் இல்லை. எனவே அந்த ஒலிகளை உணர்த்துவதற்கு பின்வரும் அடையாளங்களைப் பயன்படுத்துவோம்.
		இந்தியா	ஏ(ஒ)-ன்(ற)றன்	
ஓ	ஏ	ஓங்களை	ஏ(ஒ)	
		ஈஸ்வரி	ஏ(ஒ)	
எ	உ	எலோ	ஏ(ஒ)-பா	
		உமா		
எ	ஊ	எல்லை		
		ஊர்வசி		
எ	ஏ	எலில்		
		எழில்		
எ	ஏ	எக்கநாயகை		
		ஏக்கநாயக்க		

குறிப்பு

1.3 வசங்க கலை

உயிர்மெய் ஓலிகள்

			ஓ		ம	மதின்டு
உ	யிர்மெய் எழுத்துக்கள் 26.	அவற்றுள் 16 ஓலிகளை எழுதிக் குறிப்பிடுவதற்கு தமிழ்மொழியில் எழுத்துக்கள் உண்டு.				மஹிந்த
			ய		ய	யனுனு
க	க	கமலா				யமுனா
		கமலா				
			ர		ர	ரநில்
ஏ	ஜ	ஜயன்தி				ரணில்
		ஜயந்த				
ஓ	உ	உவரீ ஹேல்	ஓ		வ	வலினு
		டவர் மண்டபம்				வலி(த்)தா
ஏ	த	ஏமரா				
		தமரா	ஏ		வ	வசீர்
						வஜிர்
ஏ	ப	பல்லீ				
		பத் மா	ஏ		ச	கௌகீர்
						சங்கர்
ஏ	ந	நயனு				
		நயனா	ஏ		ச	சிங்கீகார்
ஒ	ஞ	ஞூனா				சங்கக்காரர்
		ஞூனா				
ஓ	ங்	ஙங்கா	ஏ		ஷ	ங ச ந்த
		ஙங்கா				ஹசன்(த்)த

1.4 சுக்கீட்டுக்கை கெடி

சஞ்சு(க்)க ஒலிகள்

		இ	ம~ப	அஇ	அம்ப
பின்வரும் 9 உயிர்மெய் ஒலிகளை	எழுதுவதற்கு தமிழ் எழுத்துக்கள் கிடையாது.				
எனவே அவ் ஒலிகளை உணர்த்துவதற்கு	பின்வரும் குறியீடுகளைப் பயன்படுத்துவோம்.	'ஆ'	இவ் எழுத்து சிங்களத்தில் அழுர்வமாகவே		
க க	கமங்கே	(ப)கம(ப)கே		இ ~ஜ	இடம்பெறுகிறது
க ~க	அகைலேவாடு				
	அ(ங்)ககஹருவாதா				
ஷ ல	ஷிலி	லட்லி			
ஃ ~ஷ	ஃபிலுஷ	பூண்டலுஷ			
ஷ த	ஷயா	தயா			
ஃ ~த	ஔடுநெந	இந்த(g)கண்ண			
ஓ (b)ப	ஓந்டில	(b)பந்துல			

1.5 ලියන සිංහල අමුත්තුස්සිංකලාම

சிங்களத்தில் பேசுவதற்கு 38 ஒலிகளே தேவைப்படுகின்றன என உங்களுக்கு இப்போது தெரியும். சிங்களத்தில் எழுதுவதற்கு மேலும் 20 எழுத்துக்கள் தேவை. அந்த எழுத்துக்களை உச்சரிக்கும் முறை கீழே தரப்பட்டுள்ளன.

I. பொன்றாக்ஷர் உயிரெழுத்துக்கள்

இந்த எழுத்துக்கள் இடையே 4 உயிர் எழுத்துக்கள் உண்டு.

ଅକୁର		ଲିଙ୍ଗନ	କିଣନ	ସ	ଦ
		ହାରେ	ହାରେ		
ଜୀ	ରି	ଜୀଗେ ଲେଇଯ	ରିଗେ ଲେଇଯ	ର	ଦ
	ଗି		ରିକ୍ ବେତ		
ଜୀମ	ରେ	କର୍ପିନଙ୍ଗ	କର୍ପିନ୍ତରେ	ଶି	ନ
	ରୁ		କର୍ତ୍ତରୁ		
ଲୋ	ଅୟ	ଲୋଙ୍ଗେଲୁର୍ଯ୍ୟା	ଅୟଙ୍ଗେଲୁର୍ଯ୍ୟା	ଶୁ	ଲ
	ଝ		ଝୁଲୁଷ୍ଵର୍ଯ୍ୟା		
ଭୀ	ଅଳି	ଭୀଷମି	ଅଳିଷମ	ବି	ଗ
	ଛୁଳା		ଛୁଲାଚତ		

2. ಗಾನ್ಯಾಕ್ಸರ

உயிர்மெய் எழுத்துக்கள்

எழுதுவதற்குப் பயன்படும் உயிர்மெய் எழுத்துக்கள் 16
அவற்றுள் 10 வல்லின எழுத்துக்களாகும்.

1.6 මහාප්‍රාණ අක්ෂර

வல்லின எழுத்துக்கள்

1.7 இரைப் பிள்ளை

முர்தஜ எழுத்துக்கள்

	எ	ஏ	ஐ	ஃ	ஃபூடா
உயிர் மெய் எழுத்துக்களில் 3 விசேஷ எழுத்துக்கள் (முர்தஜ எழுத்துக்கள்) என யா அழைக்கப்படும்					
இரைப் பிள்ளை கியனி ஹரீ (முர்தஜ)எழுதும்முறை	எ	ஏ	ஐ	ஃபூடா	ஃபூடா
ஞ	ஹோர்னு	ஹோர்ன	ஏ	ஃபூடா	ஃபூடா
ண	ஹோறண	ஹோறன	ஏ	ஃபூடா	ஃபூடா
ஒ	ஓங்கல்	ஓங்கல	ஒ	ஃபூடா	ஃபூடா
ழ	ஜாஅ-ழு	ஜாஅ-ல	ஔ	ஃபூடா	ஃபூடா
ஶ	ஸ்ரீஷா	ஸ்ரீஷா	ஶ	ஃபூடா	ஃபூடா
ஷ	ஊஷா	ஊஸா	ஷ	ஃபூடா	ஃபூடா
கி	கிமின்	கிமினீ	கே	ஃபூடா	ஃபூடா
சிங்கள அரிச்சவடியில் பயன்படுத்தப்படும் புதிய எழுத்து	யோ	யோ	யோ	ஃபூடா	ஃபூடா
ற.ப			யே	ஃபூடா	ஃபூடா
ஆங்கில மற்றும் அரபு மொழிகளில் வரும் ற் "f" ஓலியை எழுத இக்குறியீட்டைப் பயன்படுத்துகின்றோம்	ஃபூடா	ஃபூடா	ஃபூடா	ஃபூடா	ஃபூடா

1.8 ஒவ்டைவுகள் மீது கீழ்க்கண்ட பாடங்களில் என்றால் அறிந்து வரவேண்டும்:

சிங்களவர்கள் தமிழர்கள் ஆகிய நாம் நீண்டகாலமாக ஒன்றாக வாழ்ந்தமையால் எமது பெயர்களில் நிறைய ஒற்றுமை உண்டு. எனவே அந்தப் பெயர்கள் உங்களுக்கு இலகுவானவை. ஒரு சில பெயர்கள் பின்வருமாறு:

2.1 அபேசீ நமி

எமது பெயர்கள்

அனுப்பி

அனுஜா

அமரா

அமரா

அனத்டி

ஆனந்த

ஆசிரி

ஆசிரி

ஒன்டிவரி

இந்தீவறி

ஒந்டுமதி

இந்துமதி

பஞ்சீ

ஸஸ்வரி

கித்தரு

உத்தரா

கித்தப்பா

உத்தப்பா

கிமலா

கமலா

குமாரி

குமாரி

கோக்கிலா

கோக்கிலா

கோசலா

கோசலா

ஜெதி

ஜெதி

பீவா

பீவா

தனுப்பி

தனுஜா

பட்டு	ராணி
பத்மா	ராணி
பூஷ்பா	லலிதா
புஷ்பா	லலிதா(த)தா
மஹர்	வசந்தா
மயுர்	வஜிரா
மகேஞ்சிவரி	வசன்தா
மாலு	சரோஜா
மாலா	சரோஜா
மாலினி	சரோஜா
மாலினி	சரோஜா
யமுனா	சகிகலா
யமுனா	சகிகலா
யேஙா	சரோஜா
யோகா	சரோஜா
ரவி	சரோஜினி
ரவி	சரோஜினி
ராது	கேமா
ராஜா	கேமா

1.9 നക്കേ

ഉർവിനർകൾ

ചിങ്കൾ കുടുമ്പത്തിലുள്ള ചിലരെക്
കുറിക്കുമ் ചൊற്കൾ

ഈതിയില് ണിഞ്ഞ ചേർപ്പതൻ മൂലമ്
ഈ ചൊற്കൾ പഞ്ചമധാക്കപ്പട്ടികിന്റെ.

ശേക്വലവന്യ

ഒരുമൈ

അമിലാ

അമ്മാ

അദ്ദീ

അക്കാ

ആവി

പാട്ടി

മാമാ

മാമാമാ

അപ്പ

അപ്പാ

ബഹുവലിന്യ

പഞ്ചമ

അമിലാലാ

അമ്മാമാർ

അദ്ദിലാ

അക്കാമാർ

ആവിലാ

പാട്ടിമാർ

മാമലാ

മാമാമാർ

അപ്പലാ

അപ്പാമാർ

1.10 പ്രിഡ്ഗല്ലേ

നുപാർകൾ

ചില നുപാർകൾ കുറിക്കുമ് ചൊറ്കൾ

ശേക്വലവന്യ

ഒരുമൈ

അമുഖരീഡി

അമ്പട്ടൻ

ആർവി

ആരാഷ്ചി

ഉലന്ദാർഡാ

ഇണാനുൺ

കംകാനമി

കംകാണി

കളികാർഡാ

കുലിക്കാറ്റർ

മനമാലഡാ

മനമകൻ

മുടലാലി

മുതലാണി

ബഹുവലിന്യ

പഞ്ചമ

അമുഖരീഡി

അമ്പട്ടൻമാർ

ആർവിലാ

ആരാഷ്ചിമാർ

ഉലന്ദാർഡാ(യോ)

ഇണാനുർകൾ

കംകാനമിലാ

കംകാണിമാർ

കളികാർഡാ

കുലിക്കാറ്റർകൾ

മനമാലഡാ

മനമകൻമാർ

മുടലാലിലാ

മുതലാണിമാർ

I.11 கினி வோன தேவுல்

நாம் சாப்பிடுபவை மற்றும்
குடிப்பவை

ஆப்பி	அப்பம்
ஒடியாப்பி	இடியப்பம்
கிவியப்பம்	கடையப்பம்
கிவில	கடலை
கருவல	கருவாடு
கொல்லு	கொள்ளு
கேவி	கோப்பி
பரிப்பு	பருப்பு
பிட்டு	பிட்டு
மோர்	மோர்
ரொடி	ரொட்டிகள்
வடை	வடை
சுமிலை	சம்பா
சீனி	சீனி
ஹோடி	சொதி

I.12 லீலவுலி கூ பலுதூரை

காய்கறிகள் மற்றும் பழங்கள்

சிங்களவர்களின் பழங்களைகுறிக்கப் பொற்களையும் அறிவீர்கள்.	காய்கறிகள் பயன்படும் தமிழர்களாகிய நீங்கள்	மற்றும் சில நீங்கள்
அங்காசி		
அங்காலு		அடுமாலு
குரும்பை		
கொச்சிக்காய்		
கோழிக்கூடு(வாழை)		
கோவா		
ஜம்பு		
தக்காளி		
தோடம்பழம்		
நெல்லிக்காய்		
பூவாழை		
வெண்டிக்காய்		
முருங்கைக்காய்		
வட்டக்காய்		

1.13 கை வசல்

மரஞ்செடி கொடிகள்

மரஞ்செடி கொடிகளைக் குறிக்கும் சில சொற்களையும் தமிழர்களாகிய நீங்கள் அறிவீர்கள்.

அர்லிய

அலரி

அரன்னூரீயம்

அந்தாரியம்

நேங்கி

தேக்கு

பூவக்

பாக்கு

பூஷ்ப

புஷ்பம்

மோரிலு

மொட்டு

ஸ்ரீயகூத்து

சூரியகாந்தி

1.14 வெஹெந் வர்஗

மருந்து வகைகள்

சிங்களத்தில் மருந்து வகைகளை அறிமுகப்படுத்தும் சொற்களை தமிழர்களாகிய நீங்கள் அறிவீர்கள்

அஸமேங்குமி

அசமோதகம்

ஆபினேங்கு

ஆடாதோடை

கோத்தமல்லி

கொத்தமல்லி

பன்பூஷங்குமி

பற்பாடகம்

பேர்த்திகாயுமி

பெருங்காயம்

ஸாடிக்கா

சாதிக்காய்

1.15 கேட்ர அதி பில் தான்சி

வீட்டில் உள்ள பொருட்கள்

கூவி	கூவி
கூடை	கூடைகள்
தரைய	தரை
தராச	தராசகள்
இல	இல்
நூல்	நூல்கள்
கல்விய	கல்வி
கம்பி	கம்பிகள்
களுங்கூவி	களுங்கூவி
கண்ணாடி	கண்ணாடிகள்
கரை	கரை
கத்தி	கத்திகள்
குப்பை	குப்பை
குவை	குவை
குடை	குடைகள்
கெஞ்சிய	கெஞ்சிய
கெண்டி	கெண்டிகள்
குப்பை	குப்பை
குப்பி	குப்பிகள்

1.16 அரசு பல்லும்

ஆடைகள்

		இல	இல்
சிங்களவர்களின் ஆடைகளை குறிக்கப் பயன்படுத்தப்படும் சில சொற்கள் தமிழர்களாகிய உங்களுக்கு பழக்கமானவை.	நால்	நால்கள்	
		படிக்கம்	படிக்கி மீ
		பதக்கம்	பதக்கங்கள்
சீகல்வினய	வெளிவினய		
ஒருமை	பன்மை	வோதீமே	வோதீமங்
		பொத்தான்	பொத்தான்கள்
ஏலீ	ஏர்	சபதீநில	சபதீநி
உறை	உறைகள்	சப்பாத்து	சப்பாத்தக்கள்
இஸரை	இஸரீ	சுர்ம	சுர்மி
ஒசரி	ஒசரிகள்	சாரம்	சாரங்கள்
கவிவிய	கவிவி	சூரிய	சூரி
கச்சை	கச்சைகள்	சாரி	சாரிகள்
கவிக்கம்	கவிக்கிங்	சிலமிலுவ	சிலமிலு
கடுக்கண்	கடுக்கண்கள்	சிலம்பு	சிலம்புகள்
கனுஞாபிய	கனுஞாபி	செய்ரெபீஸுவ	செய்ரெபீஸு
கண்ணாடி	கண்ணாடி	செருப்பு	செருப்புகள்
விந்தை	விந்த	நவரிய	நவரி
சீத்தை	சீத்தைகள்	சவரி	சவரிகள்
		நாரியே	நாரிய
		சட்டை	சட்டைகள்

Department Of
Official Languages

2

ക്രി ബഹേൻ റവ് പേരുമ் മുത്തേ

2

கிடை வினே ரவு

2.1 நிதர ஆவேங்கள் கியமன்

அன்றாடம் கேட்கும் சொற்கள்

கீழே தரப்பட்டுள்ள சொற்கள் பேச்சு-வழக்கில் அடிக்கடி சிங்களவர் பயன்படுத்தும் சொற்களாகும். இவற்றை சிங்களவர் பேசும் போது நாம் கேட்டுக் கொண்டிருந்து பழகி கதைக்க வேண்டும். சில சொற்கள் குரலை பயன்படுத்தும் போது அதாவது குரலை உயர்த்தித் தாழ்த்தி கூறுகையில் அதன் அர்த்தம் மாறுதல்டையும்.

கிவல்லி	எப்போது
கிவுடி	யார்
கியடி	எவ்வளவு
கியல்லி	எவ்வளவு
கொஹெடி	எங்கே
கொஹொமூடி	எப்படி
கே	எங்கே
கீர்வா	இல்லை
அந்ந	முடியும்
அதோ	முடியாது
ஆய்வொலி	பொய்
வணக்கம்	வொரட
அய்யோ	வொரட
உண்மை	காணாது
ஏன்	ஏன்
இனி	என்ன
வேண்டாம்	என்னவா
ஆம்	நல்லது
வேண்டும்	சரி

2.2 പട്ട ദേശീ കിയമൻ

ഇരண്ടു ചൊற്കൾ

അന്ത് അർ	അതോ അങ്കു	ഒന്ത് തി	അതോ നീങ്കൾ
അന്ത് അർക്ക	അതോ അതു	ഒന്ത് ഉന്നവാ	എതോ ഇരുക്കിറ്റേണ്
അന്ത് അർധാ	അതോ അവർ	ഒന്തെ പലയം	അപ്പടിയേ പോ
അന്ത് പാലി	അധ്യോ പാവമ്	മിക മോക്കേട്ട്	അതു എൻ്ഩ
അന്ത് മന്ത്ര	എനക്കുത്ത് തെരിയാതു	കാലേകറി പദ്ധ്യേസി	കാലത്തിന്തുപ് പിറകു
അന്ത് യന്ത്രി	അധ്യോ പോവക	കോഹൈ യന്ത്രേ	എങ്കേ പോറ്റുക
ഉടനെന്ന	ഉടകാരുങ്കൾ	ഡൈയേ സാക്കി	പോയിട്ടു വാരും
ശിന കോറി	അപ്പടിയെണ്ടാല്	നശ തികം	ഇല്ലലെ സമ്മാ
ശൈക ആത്തേ	അതു ഉന്നമൈ	നോമിബർ ശൈക്കേ	തെയ്വമ ചാട്ചി
ശൈക നേന്ത്രനം	അതു താനേ	പോവിഭിക് ഉന്ന	കൊന്ത്സമ് ഇരുന്ക
ശൈക ഹരൈറ്റ്	അതു ഉന്നമൈ	ബാളുലാ ടി	കല്യാഞ്ഞം കട്ടി വിട്ടാരാ
ശൈകത് ആത്തേ	അതുവും ഉന്നമൈ	മേന്ത് മേയേ	ഇതോ ഇവർ
ഒന്ത് തി	അതോ അതു	മേന്ത് മേക	ഇതോ ഇതു
ഒന്ത് തി	അതോ അതു	വർട്ടക് നശ	തവறില്ലലെ
		വാചി വെന്ത്	ഉടകാരുങ്കൾ

2.3 மம் ~ மஂ

நான்

மம்	கமலா	மம் ராதிமா னேமே
நான்	கமலா	நான் பாத்திமா இல்லை
மஂ	ராதிமா	
நான்	பாத்திமா	மம் நமா கமலா
மம்	டெம்ல	நான் தான் கமலா
நான்	தமிழ்	
மம்	இங்கிலிம்	மம் நமா ராதிமா
நான்	முஸ்லிம்	நான் தான் பாத்திமா
மஂ	அமிறா	
நான்	அம்மா	மம் நமா நாநீ
மஂ	நாநீ	நான் தான் அப்பா
நான்	அப்பா	
ஏர்வர்யா	மம்	
நான்	ஆசிரியர்	மம் நமா ஏர்வர்யா
ஏர்வர்ய	மம்	நான் தான் ஆசிரியர்
நான்	ஆசிரியை	
மம் கமலா னேமே		மம் நமா ஏர்வர்ய
நான்கமலா இல்லை		நான் தான் ஆசிரியை

2.4 മഗേ

എന്തു

		മഗേ	അമിലാ	കമലാ
മഗേ	അമിലാ	എന്തു	അമ്മാ	കമലാ
എന്തു	അമ്മാ	കുമാർ	മഗേ	താൽത്താ
മഗേ	താൽത്താ	കുമാർ	എന്തു	അപ്പാ
എന്തു	അപ്പാ	ഹുസ്സേൻ ഖ്യാത്ക്ഷേരൻ	മഗേ എന്തു	പ്രിതാ മകൻ
മഗേ	പ്രിതാ			
എന്തു	മകൻ	മഗേ എന്തു	ഫോംബാ മണൈവി	മാലാ മാലാ
മഗേ	ട്ടിലി			
എന്തു	മകൻ	മഗേ എന്തു	മഹത്ത്യാ കൺവൻ	മുരളി
മഗേ	മഹത്ത്യാ			
എന്തു	കൺവൻ	മഗേ എന്തു	മഹത്ത്യാ കൺവൻ	കുമാർ
മഗേ	ഫോംബാ			
എന്തു	മണൈവി	ഫെ	മഗേ	ഫോംബാ
മഗേ	കൺവൻ	ഇവാർ	എന്തു	മണൈവി
മഗേ	നില			
എന്തു	പെയർ	ഫെ	മഗേ	മഹത്ത്യാ
മഗേ	ക്കാമരേ	ഇവാർ	എന്തു	കൺവർ
എന്തു	അരൈ	ഫെ	മഗേ	ക്കാമരേ
		ഇതു	എന്തു	അരൈ

2.5 மற

எனக்கு

மற	நீ	லைக்கு	மற	கேர்பி	இனர் னச / இன்னசெ
எனக்கு	தேநீர்	கோப்பை	ஒன்று	எனக்கு	கோப்பி வேண்டாம்
மற	கேர்பி	லைக்கு	மற	லீபா	
எனக்கு	கோப்பி	கோப்பை	ஒன்று	எனக்கு	வேண்டாம்
மற	வலை	டைக்கு	இனர்	மற	கடம் லீபா
எனக்கு	இரண்டு	வடை	வேண்டும்	எனக்கு	சாப்பாடு வேண்டாம்.
மற	பான்	ஞெவியகு	இனர்	மற	சீனி லீபா
எனக்குப் பான்	ஒரு	இறாத்தல்		எனக்கு	சீனி வேண்டாம்.
வேண்டும்				மற	கிரி லீபா
மற	சீனி	இனர்		எனக்கு	பால் வேண்டாம்
எனக்கு	சீனி	வேண்டும்		மற	முகுத் தீன்னசெ
மற	சீனி	ரைக்கு	இனர்	எனக்கு	எதுவும் வேண்டாம்
எனக்கு	சீனி	கொஞ்சம்	வேண்டும்	மற	முகுத் தீபா
மற	கிரி	இனர்		எனக்கு	எதுவும் வேண்டாம்
எனக்கு	பால்	வேண்டும்		மற	மோனலாவத் தீன்னசெ
மற	விலகு	இனர்		எனக்கு	எதுவும் வேண்டாம்
எனக்கு	விலைப்பட்டியல்	வேண்டும்		மற	சீங்களம் தெரியும் தீரெனலு
மற				எனக்கு	

2.6 முனை

என்னிடம்

முனை கோப்பி	நான் என்ன தர வேண்டும்?
நான் கோப்பிதருகின்றேன்	முனை மொனவடி சினசு?
முனை தேநீர்	நான் வேண்டும்?
நான் உங்களுக்கு பயணச் சீட்டை வாங்குகிறேன்	முனை என்னிடமிருந்து என்ன வேண்டும்?
முனை ரிகிரி	முனை ஆலை கேருங்கள்
முனை சல்லி	நான் சல்லி காலை
நான் உங்களுக்கு பணத்தைத் தருகின்றேன்	முனை என்னிடம் பணம் எடுக்கவேண்டாம்
விசீ முனை	முனை என்னிடம் கேருங்கள்
நான் உங்களுக்கு வடை தருகின்றேன்	முனை ஒல்லன்ன லை
ஏதீசீ முனை	நான் என்னிடம் கேருங்கள் வேண்டாம்
நான் பனிஸ் தருகின்றேன்	முனை என்னிடம் கேருங்கள் வேண்டாம்
ரிகிரி முனை	நான் என்னிடம் கேட்டுக்கொள்ள வேண்டாம்
நான் டிக்கட் தருகின்றேன்	

2.7 அசி

நாம் / நாங்கள்

அசி	டெமலை	அசி	முசீலிம்	நேமே
நாம்	தமிழ்	நாங்கள்	முஸ்லிம்	இல்லை
அசி	முசீலிம்	அசி	யோதனை	
நாம்	முஸ்லிம்	நாங்கள்	யாழ்ப்பாணம்	
அசி	டெமலை மினிசீஸ்	அசி	மாதலே	
நாம்	தமிழர்	நாங்கள்	மாத்தளை	
அசி	முசீலிம் மினிசீஸ்	அசி	கிள்ளு	
நாம்	முஸ்லிம்கள்	நாங்கள்	இந்து	
அசி	சிங்ஹல அய	அசி	கிள்ளு	நேமே
நாம்	சிங்களவர்	நாங்கள்	இந்துக்கள்	இல்லை
அசி	டெமலை அய	அசி	கிசீனியாதி	
நாம்	தமிழர்	நாங்கள்	கிறிஸ்தவர்	
அசி	ஏர்வெர்	அசி	கிசீனியாதி	நேமே
நாம்	ஆசிரியர்கள்	நாங்கள்	கிறிஸ்தவர்கள்	இல்லை
அசி	ஏர்வெரீயே	அசி	கிசீனியாதி	
நாம்	ஆசிரியைகள்	நாம்	தமிழர் அவருக்கு ஒரு அறை	
அசி	சிங்ஹல	நேமே	வேண்டும்	
நாங்கள்	சிங்களம்	இல்லை		

2.3 അപി ഒക്കോമ

നാംകൾ എല്ലോറുമ്

ചിലരെപ് പർത്തിയോ അല്ലതു പലരെപ് പർത്തിയോ പേകവത്രകു മേലുമ് ചില ചൊற്കൾ പിൻവരുമാറു.

ഒക്കോമ - എല്ലോറുമ്

അപി ഒക്കോമ

നാംകൾ എല്ലോറുമ്

അപി ഒക്കോമ അമിലലാ
നാംകൾ എല്ലോറുമ് അമ്മാമാർ

അപി ഒക്കോമ ദീപ്പത്ത്
നാംകൾ എല്ലോറുമ് ഏഴുകൾ

അപേ ഒക്കോമം കോപി
ഞകൾ എല്ലോറുക്കുമ് കോപ്പി
ഒക്കോഗെമ നമി ലിയൻന
എല്ലോറുടൈപെയർക്കണ്ണഡ്യുമ് എമുതുങ്കൾ

ഒക്കോഗെമില സല്ലി ഗന്നു
എല്ലോറിടമിരുന്തുമ് പണ്മ വാംകുന്കൾ

ഒക്കോമലാഡ കൈമ ദൈന്നന
എല്ലോറുക്കുമ് ഉണ്വെ കൊടുങ്കൾ

ഒക്കോമലഗൈ നമി കിയൻന
എല്ലോറുടൈ പെയരെയുമ് കൂരുങ്കൾ

ഹരമോം - എല്ലോറുമ് / അണവരുമ്

അപി ഹരമോം

നാംകൾ എല്ലോറുമ്

അപി ഹരമോം താൽതല
നാംകൾ എല്ലോറുമ് അപ്പാമാർ

ഘെഡ് ഹരമോം ശിഖാ
വീട്ടില് എല്ലോറുമ് വരുകിന്റ്റൻ

അപി ഹരമോംമ ആപ്പേ
ഞകൾ എല്ലോറുക്കുമ് അപ്പമ

മം ഹരമോംമ കിലാ
നാൻ എല്ലോറുക്കുമ് കൂറി വിട്ടേൻ

ഹരമോംഗൈ നമി ലിയൻന
എല്ലോറുടൈ പെയരെയുമ് എമുതുങ്കൾ

2.9 ஆபே் - ஆபே

எமது / எங்கள்

ஆபே்	அமிலா	ஆபே்	அமிலா	சிங்ஹல
எங்கள்	அம்மா	எங்கள்	அம்மா	சிங்களம்
ஆபே்	தாநீனா	ஆபே்	தாநீனா	டெமல
எங்கள்	அப்பா	எங்கள்	அப்பா	தமிழ்
ஆபே்	மாமா	ஆபே்	ரெ	லங்காවி
எங்கள்	மாமா	எமது	நாடு	இலங்கை
ஆபே்	கேடூர்	ஆபே்	ஹாஜாவ	டெமல
எங்கள்	வீடு	எங்கள்	மொழி	தமிழ்
ஆபே்	காமரே			
எங்கள்	அறை	ஆபே்	பன்திய	கோஹெடு?
ஆபே்	ரெ	எமது	வகுப்பு	எங்கே?
எங்கள்	நாடு	ஆபே்	ரூரைமா	கவுடு?
ஆபே்	ஹாஜாவ	எமது	ஆசிரியர்	யார்?
எங்கள்	மொழி	ஆபே்	ரூரைமா	கேவு?
ஆபே்	கந்தீர்டை	எமது	ஆசிரியர்	எங்கே?
எமது	அலுவலகம்	ஆபே்	கந்தீமே	கோஹெடு?
ஆபே்	அக்கா	கமலா	கன்னன்	எங்கே?
எங்கள்	அக்கா			

2.10 அபை : அபர்

எங்களிடம் : எங்களுக்கு

அபை	அபர்	அபை	அபர்
நாம்	தேநீர்	தருகின்றோம்	எங்களுக்கு அப்பம்
அபை	கேவி		அபர் ஒடியாலீப்
நாம்	கோப்பி	தருகின்றோம்	எங்களுக்கு இடியப்பம்
அபை	ரெகரி		அபர் சீதி தீரை
நாம்	பயணச்	சீட்டுகளை	எங்களுக்கு சீனி வேண்டும்
வாங்குகின்றோம்			
அபை	ஸ்லீலி		அபர் தீரை வாசி
நாம்	பணம்	தருகின்றோம்	எங்களுக்கு வேண்டும் வடை
வாசி	அபை		அபர் தீரை தோசை
நாம்	வடை	தருகின்றோம்	எங்களுக்கு வேண்டும் தோசை
வதிசீ	அபை		அபர் தீரை தோசை
நாம்	பனிஸ்	தருகின்றோம்	எங்களுக்கு பால் வேண்டாம்
அபை	அஹநீங்		அபர் விலக்க தீரை
எங்களிடம்	கேளுங்கள்		எங்களுக்கு பற்றுச்சீட்டு வேண்டும்
அபை	அஹநீங்	லீபா	அபர் திவாழி தீரை
எங்களிடம்	கேட்க	வேண்டாம்.	எங்களுக்கு லீவு வேண்டும்

2.11 ஒயை ~ ஒயைலா நீங்கள்

		இஹேலா	கவுட?
தமக்கு மிகவும் நெருங்கியவர்களுடன் பேசுகையில் பின்வரும் சொற்களை பயன்படுத்த முடியும். தம்மிலும் உயர்ந்தவர்களுக்கு இச் சொல்லைப் பயன்படுத்த வேண்டாம்.	நீங்கள்	யார்?	
ஒயை	கவுட?	இஹேலா	கவுட?
நீர்	யார்?	நீங்கள்	யார்?
ஒயைலா	கவுட?	இஹேலாலா	கவுட?
நீங்கள்	யார்?	நீங்கள்	யார்?
ஒயை	கமலாடி?	நீங்கள்	யார்?
நீர்	கமலாவா?	(பெண்ணை விளிக்கும் போது)	
காதிமா	ஒயைடு?	இஹேலிலா	கவுட?
பாத்திமா	நீங்களா?	நீங்கள்	யார்?
ஒயை	சிங்ஹலடி?	(பெண்களை விளிக்கும் போது)	
நீர்	சிங்களவரா?		
ஒயைலா	டூமேலடி?	இஹேங்ஸே	கவுட?
நீங்கள்	தமிழர்களா?	நீங்கள்	யார்?
		(மதகுருவை விளிக்கும் போது)	
இஹே	கவுட?	இஹேங்ஸேலா	கவுட?
நீங்கள்	யார்?	நீங்கள்	யார்?
இஹே	கவுட?	(மதகுருமாரைவிளிக்கும்போது)	
நீர்	யார்?		

2.12 இயாகே

உங்களது

இயாகே	அமிலா	இயாகே	அமிலா	கலூ ட?
உங்களது	அம்மா	உங்களது	அம்மா	கமலாவா?
இயாகே	தாத்தா	குமார்	இயாகே	தாத்தாடு?
உங்களது	அப்பா	குமார்	உங்களது	அப்பாவா?
இயாகே	பூதா	நுஸ்கீ	இயாகே	பூதாடு?
உங்களது	மகன்			
இயாகே	டுவி	ஹூசென்	உங்களது	மகனா?
உங்களது	மகள்			
இயாகே	மகன்தயா	இயாகே	மகன்தயா	குமார்டு?
உங்களது	கணவன்	உங்களது	கணவன்	குமாரா?
இயாகே	வயස்			
உங்களது	வயது	மே	இயாகே	நீநடு?
இயாகே	நம	இவர்	உங்களது	மனைவியா?
உங்களது	பெயர்			
இயாகே	காமரே	மே	இயாகே	மகன்தயாடு?
உங்களது	அறை	இவர்	உங்களது	கணவரா?
இயாகே	நம	மோகட்டு?	இது	இயாகே
உங்களது	பெயர்	என்ன?		காமரே
இயாகே	மகன்தயா	கலுடு?		
உங்களது	கணவன்	யார்?		அறை

2.13 ലീഡു ~ ലീഡുലു

അവർകൾ തൊട്ടപാക

ഏനെന്നോരെപ് പற്റി പേകവത്രുകു
തേവൈയാൻ ചൊറ്റകൾ പിൻവരുമാറു. ഇച്ചൊറ്റകൾ ആൺ, പെൺ ഇനുപാലാരുക്കുമ്പയൻപട്ടുത്തലാമ്.

ലീഡു കലിഡു?

അവർ യാർ?

ലീഡു കമലാ

അവർ കമലാ

ലീഡു റാശു

അവർ റാജൂ

ലീഡുഗെ നോ്‌നാ

അവരുട്ടൈ മന്നൈ

ലീഡുഗേ കോ്‌പി

അവർ കോപ്പി തരുവാർ

ലീഡും ആളേപ

അവരുക്കു അപ്പമ്പ

ലീഡുലു കലിഡു?

അവർകൾ യാർ?

ലീഡുലു ഗുരുവിരു

അവർകൾ ആചിരിയർകൾ

ലീഡുലഗേ നാൽിനാ

അവർകളുടൈ അപ്പാ

ലീഡുലഗേ നോ്‌നലു

അവർകളുടൈ മന്നൈവിമാർ

ലീഡുലഗേം നോ്

അവർകൾ തേനീർത്തരുവാർകൾ

ലീഡുലഗേം കോ്‌പി

അവർകൾ കോപ്പിതരുവാർകൾ

ലീഡുലേ നോ്

അവർകളുക്കുത് തേനീർ

ലീഡും മഹന്ത്സി

അവരുക്കു കണ്ണപ്പ

ലീഡുഗെ ദ്രു കമലാ

അവരുടൈ മകൾ കമലാ

ലീഡുരു കാമർധക്ക് തിനാ

ഓപ്പകൾ അനൈവരതുമ് ചമ്പണം

2.14 ഹാരം ദേഖാ മ രഹനം

എല്ലോരെപ് പർശ്രിയുമ്

ചിലരെപ് പർശ്രിയോ അല്ലതു പലരെപ്
പർശ്രിയോ പേക്വത്തർകു തേവൈയാൻ മുൻ്റു
ചൊറ്റകൾ പിൻവരുമാറു.

ദിജിലിയ

മഗൈ	ഓയ	ഗൈഡർ	ലിഡ്വിയറ	ബാൾസ്
എൻനുട്ടൈവർകൾ		വീട്ടിലുണ്ടോരുക്കു		അപ്പമ്പ
അപേ	ഓയറോ	പിറ	ലിഡ്വിയഗൈ	നമി
എമ്മവരുക്കു	കോപ്പി	വെണിഇട്ടകൾിന്		പെയർകൾ
ഗൈഡർ	ഓയഗൈ	നമി	അനിക്സ്	സല്ലി
വീട്ടിലുണ്ടാവർകൾിന്		പെയർകൾ	മർറ്റൈവർകൾിടമിരുന്തു	പഞ്ചം
പിറ	ഓയഗൈനോ	കൈമി		
വെണി	ആട്ടകൾിടമിരുന്തു	ഉണ്വൈ		
അനിക്സ്	ഓയ	കൈ	അഉട്കൾ	
മർറ്റൈവർകൾ എങ്കേ			മഗൈ	കരിറിയ
മോക്ക	ഓയറോ	പ്രാഥ	എൻനുട്ടൈ	ആട്ടകൾ
പെരിയവർക്കളുക്കുക		കത്തിരൈ	അപേ	കരിറിയറ
വൈഡിനേൽ	ഓയഗൈ	കാർ	ഗൈഡേ	കരിറിയഗൈ
മുക്കിയമാനവർകൾിന്		കാർ	ഉണ്വ	വേവല
		പിറ	കരിറിയഗൈനോ	കൈമി
		വെണി	ആട്ടകൾിടമിരുന്തു	ഉണ്വൈ

2.15 ഉന്നവാ

ഇരുക്കിറഞ്.

യാറേനുമും ഒരുവർ ഇരുക്കിറാരാരാ ഇല്ല-
ലധാ എൻപതെ എങ്കണ്ണുക്കു തെരിന്തു കോ-
ാൾസ് വേൺഡി വരുമും. അപ്പോതു നാമു-
ണ്ണുണ്ണ എൻപതെ പയൻപട്ടുത്തി കേംവിയൈക്
കേട്പോമും. ‘രിവി’ അല്ലതു ണമനുണ്ണ എൻ്റു
പതിലാഡിപ്പോമും.

മഹത്തയാ ഉന്നവാ

ജ്യാ ഇരുക്കിറാർ

മഹത്തയാ ഉന്നവാടു?

ജ്യാ ഇരുക്കിറാരാ?

രിവി മഹത്തയാ ഉന്നവാ

ആമും ജ്യാ ഇരുക്കിറാർ

നാടു മഹത്തയാ നാടു

ഇല്ലലെ ജ്യാ ഇല്ലലെ

മഹത്തയാ റിഹിം

ജ്യാ ചെൻറു വിട്ടാർ

ബുദ്ദിവർഖുന്നവാ ടു ?

സാരതി ഇരുക്കിറാരാ?

രിവി ബുദ്ദിവർഖുന്നവാ

ആമും സാരതി ഇരുക്കിറാർ

നാടു ബുദ്ദിവർഖുന്നവാ നാടു

ഇല്ലലെസാരതി ഇല്ലലെ

ബുദ്ദിവർഖുന്നവാ റിഹിംലു

സാരതി ചെൻറു വിട്ടാർ

കമലാ ഉന്നവാ ടു ?

കമലാ ഇരുക്കിറാരാ?

രിവി കമലാ ഉന്നവാ

ആമും കമലാ ഇരുക്കിറാർ

നാടു കമലാ നാടു

ഇല്ലലെ കമലാ ഇല്ലലെ

കമലാ നാടുടു ?

കമലാ ഇല്ലലെയാ?

മുദ്രാവോ ഉന്നവാ ടു ?

നുണമ്പുകൾ ഇരുക്കിന്റെനവാ?

രിവി മുദ്രാവോ ഉന്നവാ

ആമും നുണമ്പുകൾ ഇരുക്കിന്റെ.

നാടു മുദ്രാവോ നാടു

ഇല്ലലെ നുണമ്പുകൾ ഇല്ലലെ

2.16 நியேநலு

இருக்கிறது.

ஏதேனும் ஒன்று இருக்கிறதா? இல்லையா? என்பதை எங்களுக்குத் தெரிந்து கொள்ள வேண்டி வரும். அப்போது நாம் 'ட' என்பதை பயன்படுத்தி கேள்வியைக் கேட்போம். 'ஓவி' அல்லது 'ஒ' என்று பதிலளிப்போம்.

சீனி நியேநலு

சீனி இருக்கிறது

சீனி நியேநலுட?

சீனி இருக்கிறதா?

ஓவி சீனி நியேநலு

ஆம் சீனி இருக்கிறது.

ஒசூ சீனி ஒசூ

இல்லை சீனி இல்லை.

சீனி ஓவர்டி

சீனி முடிந்து விட்டது

வீதீநர் நியேநலு ட?

முட்டை இருக்கிறதா?

ஓவி வீதீநர் நியேநலு

ஆம் முட்டை இருக்கிறது.

ஒசூ	வீதீநர்	ஒசூ
இல்லை	முட்டை	இல்லை
வீதீநர்	ஓவர்டி	
முட்டை	முடிந்து	விட்டது

கீரி	நியேநலு ட?	
பால்	இருக்கிறதா?	

ஓவி	கீரி	நியேநலு
ஆம்	பால்	இருக்கிறது

ஒசூ	கீரி	ஒசூ
இல்லை	பால்	இல்லை

கீரி	ஓவர்டி	
பால்	முடிந்து	விட்டது

சல்லி	நியேநலுட?	
பணம்	இருக்கிறதா?	

ஓவி	சல்லி	நியேநலு
ஆம்	பணம்	இருக்கிறது

2.17 லீனலா

வருகிறேன்

நாம் பலவற்றை நினைக்கிறோம். கூறுகிறோம். செய்கிறோம். இவற்றுள் சில இத் தருணத்தில் செய்பவை. வேறு சில பின்னர் செய்பவை. சில எந்நாளும் செய்பவை. இவற்றை குறிக்கும் வினைச் சொற்கள் ‘லீனலா’ என்றவாறு முடிவடையும். அதிகமாக பயன்படும் வினைச் சொற்களை இப்பொழுது கற்போம்.

என்னலா - வாங்குதல்

அமிலா	பான்	என்னலா
அம்மா	பாண்	வாங்குகிறார்
இடு	பன்திய	பன்னலா
இன்று	வகுப்பு	தொடங்குகிறது

லீனலா - வருதல்

அங்கு	கிள்ளு	லீனலா
அதோ	கமலா	வருகிறாள்

டெனலா - கொடுத்தல்

அடி	ஸ்ரீலெ	டெனலா
நாங்கள்	பணம்	கொடுக்கிறோம்

யனலா - போதல்

வசீஸ்கை	யனலா
பஸ்	போகிறது

டெனலா - தெரியும்

மங்	சிங்ல	டெனலா
எனக்கு	சிங்களம்	தெரியும்

கனலா - சாப்பிடுதல்

மம்	மக்	கனலா
நான்	இறைச்சி	சாப்பிடுகிறேன்

கர்னலா - செய்தல்

மங்	வெடி	கர்னலா
நான்	வேலை	செய்கின்றேன்

வொனலா - குடித்தல்

அடி	கீபி	வொனலா
நாங்கள்	கோப்பி	குடிக்கின்றோம்

ஏஃ வெனலா - விலகுகிறேன்

மங்	ஏஃ	வெனலா
நான்	விலகுகிறேன்	

2.18 ஆவு

வந்தேன்

முன்னர் கற்ற வினைச் சொற்களின் இறந்தகால வினைகளை இப்போது கற்போம்.

இனவு - வந்தேன்

மங்	ரீயே	ஆவு
நான்	நேற்று	வந்தேன்

ஞெனவு - ஞெனா - வாங்கினேன்

மங்	பாந்	ஞெனா
நான்	பாண்	வாங்கினேன்

பன்திய	பரிந்	ஞெனா
வகுப்பு	தொடங்கியது	

யனவு - போனது

வசீஸ்க	கீயை
பஸ்	போனது

டெனவு - டுன்னா - கொடுத்தோம்

அபி	சல்லி	டுன்னா
நாங்கள்	பணம்	கொடுத்தோம்

கனவு - கெவு - சாப்பிட்டேன்

மங்	பாந்	கெவு
நான்	பாண்	சாப்பிட்டேன்

கரனவு - கலா - செய்தோம்

அபி	காமரெ	அசீ கலா
நாம்	அறையை	ஓழுங்கு செய்தோம்

வொனவு - வீவு - குடித்தோம்

அபி	தே'	வீவு
நாங்கள்	தேநீர்	குடித்தோம்

வெனவு - ஏனு - விலகினார்

ராபு	அசீ	வுனா
ராஜா	விலகினார்	

2.19 லீன் நெடுங்கள்

வாருங்கள்

ஏதேனும் செய்யுமாறு கூற வேண்டுமாயின் ‘லீனலு’ மற்றும் ‘யெலு’ போன்ற விளைச் சொற்களின் இறுதியில் வரும் ‘லு’ என்பதற்குப் பதிலாக ‘நெடு’ என்பதைப் பயன்படுத்தவும்.

லீனலு - லீன் நெடுங்கள்

இயை	ஹெ	லீன் நெடுங்கள்
நீங்கள்	நாளைக்கு	வாருங்கள்

யெலு - யென் நெடுங்கள்

கிழலு	டூநீ	யென் நெடுங்கள்
கமலா	இப்போது	செல்லுங்கள்

கிளு - கிள் நெடுங்கள்

ரீதி	பான்	கிள் நெடுங்கள்
இரவைக்கு	பான்	சாப்பிடுங்கள்

வோலு - வோந் நெடுங்கள்

கோத்தமல்லி	வோந் நெடுங்கள்
கொத்தமல்லி	குடியுங்கள்

யெனலு - யென் நெடுங்கள்

ரீகரி	யென் நெடுங்கள்
ரிக்கட்	யென் நெடுங்கள்

பொசிவிக்	ஒடுநெடுங்கள்
கொஞ்சம்	உட்காருங்கள்

டெனலு - டென் நெடுங்கள்

வெடி	டென் நெடுங்கள்
வடை	ஒன்று தாருங்கள்

கரனலு - கரன் நெடுங்கள்

மேக	கரன் நெடுங்கள்
இதனை	பெக்ஸ் செய்யுங்கள்

வெனலு - வென் நெடுங்கள்

பொசிவிக்	வாசி வென் நெடுங்கள்
கொஞ்சம்	உட்காருங்கள்

2.20 லீன் லீபு

வர வேண்டாம்

ஏதேனுமொன்றை செய்ய வேண்டாமென கூற வேண்டுமாயின் 'லீனவு' மற்றும் 'யனவு' போன்ற விளைச் சொற்களின் இறுதியில் வரும் 'னவு' என்பதற்குப் பதிலாக 'நீங்' என்பதைப் பயன்படுத்தி அதன் பின்னர் 'லீபு' என்பதைப் பயன்படுத்தவும்.

லீன் லீபு - வர வேண்டாம்

இயை	ஹெ	லீன் லீபு
நீங்கள்	நாளைக்கு வர	வேண்டாம்

லீன் லீபு - எடுக்க வேண்டாம்

பனா	லீன்	லீபு
இலஞ்சம்	எடுக்க	வேண்டாம்
திலாஇ	லீன்	லீபு
லீவு	எடுக்க	வேண்டாம்

யென் லீபு - போக வேண்டாம்

டூதேன்	யென்	லீபு
இப்போது	போக	வேண்டாம்

டென் லீபு - கொடுக்க வேண்டாம்

பனா	டென்	லீபு
இலஞ்சம்	கொடுக்க	வேண்டாம்

கின் லீபு - சாப்பிட வேண்டாம்

பாந்	கின்	லீபு
பாண்	சாப்பிட	வேண்டாம்

கரன் லீபு - செய்ய வேண்டாம்

கரடூர்	கரன்	லீபு
தொந்தரவு	செய்ய	வேண்டாம்

வொன் லீபு - குடிக்க வேண்டாம்

வீவி	வொன்	லீபு
பீடி	குடிக்க	வேண்டாம்

வென் லீபு - ஆக வேண்டாம்

பர்க்கி	வென்	லீபு
தாமதமாக	வேண்டாம்	

2.21 லீன்னே + னக

வர + மாட்டேன்

கன்னலு - கன்னே - எடுக்க மாட்டேன்

நாம் செய்யாத ஏதேனுமொன்றை கூறும்
போது விணைச் சொல்லின் 'லு' என்பதற்குப்
பதிலாக 'னே' என்ற சொல்லைப் பயன்படுத்தி
அதன் பின்னர் 'னக' என்பதைப் பயன்படுத்தவும்.

மம் சுல்லி கன்னே னக
நான் காசு வாங்க மாட்டேன்

லீனலு - லீன்னே - வரமாட்டேன்

மம் ஹெ லீன்னே னக
நான் நாளைக்கு வர மாட்டேன்

டெனலு - டென்னே - கொடுக்க மாட்டோம்

அபி பூரை டென்னே னக
நாங்கள் இப்போது போக மாட்டோம்

யனலு - யன்னே - போக மாட்டோம்

அபி டூரை யன்னே னக
நாங்கள் இப்போது போக மாட்டோம்

டூன்னலு - டூன்னே - தெரியாது

மம் சீங்கல டூன்னே னக
எனக்கு சிங்களம் தெரியாது

கிளலு - கிள்னே - சாப்பிட மாட்டார்

மாமா மஸ் கிள்னே னக
மாமா இறைச்சி சாப்பிட மாட்டார்

கிரனலு - கிரன்னே - செய்ய மாட்டேன்

மம் ரெடிபீ கிரன்னே னக
நான் டய்ப் செய்ய மாட்டேன்

வோனலு - வோன்னே - குடிக்க மாட்டோம்

அபி கெப்பி வோன்னே னக
நாங்கள் கோப்பி குடிக்க மாட்டோம்

வேனலு - வேன்னே - மாட்டார்

ராஜா அசீ வேன்னே னக
ராஜா விலக மாட்டார்

2.22 ആലേ + നക്ക്

വര + വില്ലൈ

ഇന്ത്യൻ നക്ക് - കൊടുക്കവില്ലൈ

നാമ് ചെയ്യാത് വേലെക്കണ കൂറ
വേൺമുമാധിൻ ഇരുന്തകാല വിനൈസ്
ചോല്ലിൻ ഇരുതി ഒലിക്കു പതിലാക 'എ'
ഒലിയൈ പയൻപടുത്തി അതൻ പിന്നൻ 'നക്ക്'
എൻപതെ പയൻപടുത്ത വേൺമുമ്.

അപി സൽമി ഇന്ത്യൻ നക്ക്
നാമ് കാക്ക കൊടുക്കവില്ലൈ

കലേ നക്ക് - ചെയ്യവില്ലൈ

ആലേ നക്ക് - വര വില്ലൈ

കമലാ ആലേ നക്ക്
നാൻ നേർമ്മ വര വില്ലൈ

അപി കൂമരേ ആദ്ദേഹ കലേ നക്ക്
നാമ് അരൈയൈ സത്തമ്മ ചെയ്യവില്ലൈ
മം പാമിം കലേ നക്ക്
നാൻ പാടമ്മ പഴക്കവില്ലൈ

നിയേ നക്ക് - ചെല്ല വില്ലൈ

വിഷ്ണുക താമ നിയേ നക്ക്
പാൾ ഇൻനുമ പോക വില്ലൈ

ഇന്ത്യൻ നക്ക് - അടൈയവില്ലൈ
മം വിഹാഗേ പാസ് വിനേ നക്ക്
നാൻ പാട്ടക്ക ചിത്തിയടൈയവില്ലൈ

കക്കേ നക്ക് - ചാപ്പിട വില്ലൈ

മം റിഡോ കക്കേ നക്ക്
നാൻ കാലൈയില് ചാപ്പിട വില്ലൈ

കുற്റിപ്പ്

വീലേ നക്ക് - കുഴക്ക വില്ലൈ

അപി താമ തേ വീലേ നക്ക്
നാംകൾ ഇൻനുമ തേനീർ കുഴക്ക വില്ലൈ

ഗീതേ നക്ക് - എടുക്കവില്ലൈ

മം പാന് ഗീതേ നക്ക്
നാൻ പാഞ്ച എടുക്കവില്ലൈ

2.23 ലീംഗം

വരുകിറേൻ

നാമ പിന്നര് ചെയ്യ എൻണ്ണിയുംശാ ഒൻ്റെ കൗമ്പോതു 'ലീംഗം' മർഹുമ 'ധനിംഗം' മുതലാണ വിനൈസ് ചൊറ്റകൾിൽ ഇരുത്തിയില് വരുമ ഞമതന്നാണ എൻപത്രുകുപ പത്തിലാക 'നീന്' എൻപതെ പയൻപട്ടുത്തവുമ്.

ലീംഗം - ലീംഗം - വരുകിറേൻ

മം പസ്തേസ് ലീംഗം
നാൻപിരകു വരുകിറേൻ

ധനിംഗം - ധനിംഗം - പോവേൻ

മം ഹെറ ധനിംഗം
നാൻ നാഡാൾ പോവേൻ

കരനിംഗം - കരനിംഗം - ചെയ്വേൻ

മം പാന് കരനിംഗം
നാൻ പാണ് ചെയ്വേൻ

ബോഹിംഗം - ബോഹിംഗം - കുടിപ്പേൻ

മം കോപി ബോഹിംഗം
നാൻ കോപ്പി കുടിപ്പേൻ

ഘനിംഗം - ഘനിംഗം - എടുപ്പേൻ

മം	റീക്രി	ഘനിംഗം
നാൻ	രിക്കട്ട്	എടുപ്പേൻ
മം	നിലാബി	ഘനിംഗം
നാൻ	ലീബ്	എടുക്കിറേൻ

ഡൈംഗം - ഡൈംഗം - കൊടുപ്പേൻ

അപി	സല്ലി	ഡൈംഗം
നാൻ	കാസ്	കൊടുപ്പേൻ

കരനിംഗം - കരനിംഗം - ചെയ്വേൻ

മം	രൈലിനേൻ്റ്	കരനിംഗം
നാൻ	രെവിപോൺ	ചെയ്വേൻ

വേനിംഗം - വേനിംഗം - വിലകുവേൻ

മം ആസ്	വേനിംഗം
നാൻ	വിലകുവേൻ

2.24 ശിം

വരുവോമ്

നാംകൾ പിറകു ചെയ്യ എൻണ്ണിയും ഓൺരൈ കൂറുമ്പോതു 'ശിനലാ' മർഹുമ് 'യഹാ' മുതലാൻ വിനൈസ് ചൊറ്റകൾിൽ ഇരുതിയില് വരുമ് 'ഹാ' എൻപത്രകുപ് പതിലാക 'മു' എൻപതെ പയൻപട്ടുത്തവുമ്.

ശിനലാ - ശിം - വരുവോമ്

അപി	പജ്സേ	ശിം
നാംകൾ	പിറകു	വരുവോമ്

യഹാ - യാമു - പോവോമ്

അപി	ഡൈ	യാമു
നാംകൾ	ഇപ്പോതു	പോവോമ്

കഹാ - കമു - ചാപ്പിടുവോമ്

അപി	വബീ	കമു
നാംകൾ	വട്ട	ചാപ്പിടുവോമ്

ബോഹാ - ബോമു - കുഴിപ്പോമ്

അപി	കേപി	ബോമു
നാംകൾ	കോപ്പി	കുഴിപ്പോമ്

ഞേനലാ - ഞീമു - എടുപ്പോമ്

അപി	നിലാബി	ഞീമു
നാമ	വിടുമുരൈ	എടുപ്പോമ്
അപി	ജാം	ഞീമു
നാമ	ആരമ്പിപ്പ്	പോമ്

ഡേനലാ - ഡേമു - കൊടുപ്പോമ്

അപി	സാല്ലി	ഡേമു
നാമ	കാക്സ	കൊടുപ്പോമ്

കരനലാ - കരമു - ചെയ്വോമ്

അപി	വേലിനേൻ്റ്	കരമു
നാമ	ബേലിപോൻ	ചെയ്വോമ്

ഖേനലാ - ഖേമു - വിലകുവോമ്

അപി	ഘസ്സ	ഖേമു
നാമ	വിലകു	വോമ്

2.25 එයේ

වරුවාර්

නාංකල් එතිර්කාලත්තිල් ජෙය්‍ය
වෙශ්‍යාලීන් ඉන්නේ කුරුම්පොතු මූල්‍ය
විශේෂ සෞඛ්‍යක්‍රියා පෙන්වනු ලබයි. මෙහි
මුද්‍රණයේ වරුම් 'යේ' නැත්තෙහි තුළුම්.

එනවා - එයේ - වරුවාර්

මහත්තයා දැනේ	එයේ	
ඡයා	ඩිප්පොතු	වරුවාර්

යනවා - යයේ - පොකිරාර්

මහත්තයා කලින්	යයේ	
ඡයා	නොරත්තොටු	පොකිරාර්

කනවා - කයේ - සාප්පිටුවාර්

නාත්තා	බන්	කයේ
අප්පා	සොහු	සාප්පිටුවාර්

ගෙනවා - ගෙයේ - ග්‍යුඩ්පාර්

රාජා	රිකරි	ජෙයේ
කමලා	ඩික්කට්	ජ්‍යුඩ්පාර්

කමලා	නිවාසි	ජෙයේ
කමලා	ලේඛු	ජ්‍යුඩ්පාර්

දෙනවා - දෙයේ - තරුවාර්

එයා	සල්ලි	දෙයේ
අවර්	කාස	තරුවාර්

කරනවා - කරයේ - ජෙය්වාර්

කමලා	සල්ලි	ගණන්	කරයේ
කමලා	කාසිනෙන	සන්නුවාර්	

වෙනවා - වෙයේ - පොවාර්

කරම	නරක්	වෙයේ
සාප්පාටු	පෘත්‍යාකිප්	පොකුම්

2.26 லீவி

வருவார்

ஞெங்களு - ணெவி - எடுப்பார்

நாங்கள் எதிர்காலத்தில் செய்ய வேண்டியுள்ள ஒன்றை கூறும்போது இவ் வினைச் சொற்கள் பயன்படுத்தப்படும். இது ராஜா இறுதியில் வரும் 'வீ' என்பதை குறிக்கும்.

ராஜு	ரெகரி	ணெவி
ஷக்கட்	எடுப்பார்	

ஶந்வா - லீவி - வருவார்

மஹத்தயா	உருந்	லீவி
ஜயா	இப்போது	வருவார்

ஷந்வா - லேவி - தருவார்

லைய	ஸ்லீலி	லேவி
அவர்	காசு	தருவார்

யங்களு - யாவி - போவார்

மஹத்தயா	கலின்	யாவி
ஜயா	நேரத்தோடு	போவார்

கரங்களு - கருவி - செய்வார்

கமலா	ஸ்லீலி	ஞன்னகருவி
கமலா	காசினை	எண்ணுவாள்

கங்களு - காவி - சாப்பிடுவார்

துத்தா	வின்	காவி
அப்பா	சோறு	சாப்பிடுவார்

வெங்களு - வேவி - விடும்

மேசீ	ஹாடு	வேவி
நோய்	குண்மாகி	விடும்

2.27 லீன்னே கவட்டு?

வருவது எப்போது?

நாம் செய்யாத ஏதேனுமொன்றை கூறும் போது வினைச் சொல்லின் 'நலு' என்பதற்குப் பதிலாக 'நீனே' என்ற சொல்லைப் பயன்படுத்தி அதன் பின்னர் 'நக' என்பதைப் பயன்படுத்தவும்.

லீனலு - லீன்னே - வருவது

இயா லீன்னே கவட்டு?
நீங்கள் வருவது எப்போது?

யனலு - யன்னே - போவது

இயா யன்னே கொண்டிடு?
நீங்கள் போவது எங்கே?

கனலு - கன்னே - சாப்பிடுவது

இயா கன்னே மோன்வடு?
நீங்கள் சாப்பிடுவது என்ன?

வொனலு - வொன்னே - குடிக்க மாட்டோம்

இயா வொன்னே மோன்வடு?
நீங்கள் குடிப்பது என்ன?

ஞெனலு - ஞென்னே - வாங்குவது

பார ஞென்னே கவுடு?
இலங்சம் வாங்குவது யார்?

டெனலு - டென்னே - கொடுப்பது

சல்லி டென்னே காடு?
காசு கொடுப்பது யாருக்கு?

டூநெனலு - டூந்னே - தெரியும்

டூமேல் டூந்னே கவுடு?
யாருக்கு தமிழ் தெரியும்

கரனலு - கரன்னே - செய்வது

இடிப் கரன்னே கவுடு?
டய்ப் செய்வது யார்?

வெனலு - வென்னே - ஆவது

ஷஸ் வென்னே ஷடை?
விலகுவது ஏன்?

2.28 ലിന്നേഹേം

വരുവതു നാഞ്ചാ

നാമം ചെയ്യാത ഏതേനുമൊന്നും കൂറുമും പോതു വിഞ്ചിസ് ചൊല്ലിൻ 'നില' എൻപത്രകുപ പതിലാക 'നീനേ' എന്റെ ചൊല്ലലെപ്പ് പയൻപട്ടുത്തി അതിന് പിന്നാൾ 'നഈ' എൻപതെപ്പ് പയൻപട്ടുത്തവുമ്.

ലിന്വാ - ലിന്നേ - വരുവാർ

മഹത്തിയാ ലിന്നേ ദിനയറി

ജ്യാ പത്തു മണിക്കു വരുവാർ

യന്വാ - യന്നേ - പോവതു

മം യന്നേ കുന്നീരിമും

നാഞ്ചാ പോവതു കെന്നീരുക്കു

കന്വാ - കന്നേ - ചാപ്പിടുവതു

മം കന്നേ തോറ്റേ

നാഞ്ചാ ചാപ്പിടുവതു തോചേ

ബോന്വാ - ബോന്നേ - കുടിപ്പബതു

മം ബോന്നേ കോപി

നാഞ്ചാ കുടിപ്പബതു കോപ്പി

ഗെന്നവാ - ഗെന്നേ - വാങ്കുവതു

പിന്ന ഗെന്നേ കുമലാ

ലഞ്ചമ്പ വാങ്കുവതു കമലാ

ഡൈവാ - ഡെന്നേ - കൊടുപ്പബതു

സല്ലി ഡെന്നേ താൽനാ

കാക്ക കൊടുപ്പബതു അപ്പാ

ഉന്നവാ - ഉന്നേ - ഇരുപ്പബതു

മം ഉന്നേ ദാപനയെ

നാഞ്ചാ ഇരുപ്പബതു യാழ്പ്പാഞ്ചത്തില്

കരന്വാ - കരന്നേ - ചെയ്വതു

കമലാ ലഡി കരന്നേ മേഹേ

കമലാ വേലൈ ചെയ്വതു ഇങ്കേ

വേന്വാ - വേന്നേ - ആവതു

പരക്കു വേന്നേ കുമലാ

താമതമാവതു കമലാ

2.29 ஆலே கவட்டு

வருவது எப்போது

நீங்கே - எடுத்தது

நாம் செய்யாத வேலைகளை கூற
வேண்டுமாயின் இறந்தகால வினைச்
சொல்லின் இறுதி ஒலிக்கு பதிலாக 'லீ'
ஒலியை பயன்படுத்தி அதன் பின்னர் 'ஞீ'
என்பதை பயன்படுத்த வேண்டும்.

சல்லி நீங்கே கவடு?
காசு எடுத்தது யார்?

ஆலே - வந்தது

கமலா ஆலே கீயிடு?
கமலா வந்தது எத்தனை மணிக்கு?

சல்லி டுங்கே கவடு?
காசு கொடுத்தது யார்?

கீயே - போவது

இயை நீங்கே கொணோமடு?
நீங்கள் போவது எப்படி?

கலே - செய்தது

மேக ஓடிதீ கலே கவடு?
இதை டைப் செய்தது யார் ?

கஷலே - சாப்பிட்டது

இயை கஷலே கொண்டு?
நீங்கள் சாப்பிட்டது எங்கே?

ஏனே - விலகியது

ஏஃ ஏனே ஏடு?
விலகியது ஏன்?

குறிப்பு

வீவே - குடித்தது

வெனேநீ வீவே ஏடு?
மருந்து குடித்தது ஏன் ?

2.30 ஆலே ரீயே

வருவது நேற்று

ஞெஞெ - வாங்கியது

நாம் செய்யாத வேலைகளை கூற
வேண்டுமாயின் இறந்தகால வினைச்
சொல்லின் இறுதி ஒலிக்கு பதிலாக 'இ'
ஒலியை பயன்படுத்தி அதன் பின்னர் 'ங' என்பதை பயன்படுத்த வேண்டும்.

கமலா	ஞெஞெ	லீலால்
கமலா	வாங்கியது	மரக்கறி

டின்னெ - கொடுத்தது

ஆலே - வந்தது

கமலா	ஆலே	பயின்
கமலா	வந்தது	நடந்து

அமிலா	டின்னெ	அரடுமீ
கொடுத்தது		ஆடைகள்

கலே - செய்தது

கியே - போனது

மா	கியே	கங்கீலே
நான்	போனது	கென்றீங்கு

காமலே	அசே கலே	கமலா
அறையை ஒழுங்கு	செய்தது	கமலா

கைவே - சாப்பிட்டது

நீ'ஸீ	கைவே	கமலா
தோசை	சாப்பிட்டது	கமலா

பூதா	அசே விணே	அபீ
மகன்	சித்தியடைந்தது	எட்டுக்கு

குறிப்பு

மா	வீவே	வெளேநக்
நான்	குடித்தது	ஓர் மருந்து

2.31 ലൈംഗിക്കൾ

വാനുംകൾ

എത്തേനുമ் ചെയ്യുമാറു കൂട്ട് വേണ്ടുമായിൻ
‘ലൈംഗിക്’ മർദ്ദം ‘യൈംഗി’ പോன്റു വിഞ്ഞാക്
സൊറ്റ്‌കൾിന് ഇരുതിയില് വരുമ് ‘ലൈംഗി’ എൻപത്രകുപ്
പതിലാക ‘ലൈംഗി’ എൻപതെപ് പയൻപട്ടുത്തവുമ്.

ലൈംഗി - ലൈംഗി - വര

കന്നേർ	ലൈംഗി	പാർഡ്	ആബാ
കന്നേരുക്കു	വര	വീതിക്കു	വന്താർ

യൈംഗി - യൈംഗി - പോക

ലിയ	ററ	യൈംഗി	ഹണ്ടിലാ
അവർ	വെണിനാടു	പോകപ്	പോകിന്റാർ

കന്നേർ - കന്നേർ - സാപ്പിട

കൈമ	കന്നേർ	ഗേഡർ	യൈംഗി
ഉണ്ണവു	സാപ്പിട	വീട്ടുക്കുപ്	
പോകിന്റാർ			

ബോനൈംഗി - ബോനൈംഗി - കുട്ടിയുംകൾ

തേ	ലൈക്ക്	ബോനൈംഗി	യൈംഗി
തേനേർ	കുട്ടിക്കുപ്	പോകിന്റാർ	

ഗൈംഗിലാ - ഗൈംഗി - എന്റുക്ക

രീക്കരി	ഗൈംഗി	സല്ലേരി	ഡൈനീനം
രിക്കട്ട	എന്റുക്ക	കാക്ക	കൊടുംകൾ

പോചിബിക്ക്

ഔറൈനൈൻ

കൊങ്കംചമ്മ

ഉട്ടകാരുംകൾ

ഡൈനീനാ - ഡൈനീനാ - കൊടുംകൾ

മും	ഡൈനീനാ	ബലനീനം
നാൻകൊടുക്കപ്		പാർക്കിറേൻ

കരനൈംഗി - കരനൈംഗി - ചെയ്യ (പണ്ണണ)

ലിയ	മുദിലികരനൈംഗി ഡൈനൈൻ
അവരുക്കു	ഡിരൈവിംഗ്
(പണ്ണണ)	ചെയ്യത് തെരിയുമ്

ലൈംഗി - ലൈംഗി

കമലാ	അസ്സ്	ലൈംഗി
കമലാ	വിലകപ്	പോകിന്റാർ

2.32 லட்டை

வாருங்கள்

ஏதேனும் செய்யுமாறு கூற வேண்டுமாயின் 'லினலா' மற்றும் 'யனலா' போன்ற வினைச் சொற்களின் இறுதியில் வரும் 'லா' என்பதற்குப் பதிலாக 'நீந' என்பதைப் பயன்படுத்தவும்.

என்னலா - லட்டை - எடுக்கும்போது

பொ	லட்டை
இலஞ்சம்	எடுக்கும்போது

லினலா - லட்டை - வரும்போது

கன்னீரைவரி	லட்டை
கந்தோருக்கு	வரும்போது
யனலா - யட்டை	- போகும்போது

டெனலா - டெட்டை - கொடுக்கும்போது

பொ	டெட்டை
இலஞ்சம்	கொடுக்கும்போது

கெடர்	யட்டை
வீட்டுக்குப்	போகும்போது
கனலா - கட்டை	- சாப்பிடும்போது
கசும்	கட்டை
உணவு	சாப்பிடும்போது

கரனலா - கரட்டை - செய்யும்போது

பெலிபே'ங்	கரட்டை
ரெலிபோன்	செய்யும்போது

வொனலா - வொட்டை - குடிக்கும்போது

நீ	வொட்டை
தேந்ர்	குடிக்கும்போது

வெனலா - வெட்டை - போது

கமலா	அசீவெட்டை
கமலா	விலகும்போது

2.33 லீன ~ கோට

வரும் + போது

ஏதேனும் செய்யுமாறு கூற வேண்டுமாயின் 'லீனலு' மற்றும் 'யனலு' போன்ற விளைச் சொற்களின் இறுதியில் வரும் 'லு' என்பதற்குப் பதிலாக 'ன்' என்பதைப் பயன்படுத்தவும்.

என்னலு - என்ன கோடு - எடுக்கும்போது

பா என்ன கோடு அனுவினா
இலஞ்சம் எடுக்கும்போது பிடிப்பட்டார்

லீனலு - லீன கோடு - வரும்போது

கமலா லீன கோடு நலயடி
கமலா வரும்போது ஒன்பது(மணி)

டெனலு - டென கோடு - கொடுக்கும்போது

பா டென கோடு அல்ல ரத்தா
இலஞ்சம் கொடுக்கும்போது பிடிக்கப்பட்டார்

யனலு - யன கோடு - போகும்போது

மங் கேட்ட யனகோடு அரிடி
நான் வீடு போகும்போது எட்டு(மணி)

கிரனலு - கிரன கோடு - செய்யும்போது

இயலி கிரன கோடு நின்ட யனலு
இடிரைவிங் செய்யுபோது நித்திரை போகும்

கின கோடு கினா கிரன்ன லை
சாப்பிடும்போது கதைக்கவேண்டாம்

வெனலு - வென கோடு - போது

அச் வென கோடு உகிடி
விலகும்போது கவலை

வோனலு - வோன கோடு - குடிக்கும்போது

தே வோன கோடு வீஸ் கோ' நு வக் கின்ன
தேநீர் குடிக்கும்போது பிஸ்கட் ஒன்றும்
சாப்பிடுங்கள்

2.34 ആവില്ലു / ആവിന് വരുകിറേൻ

നാമ് പലവർത്തൈ നിണങ്കകിരോമ്.
കൂരുകിരോമ്. ചെയ്കിരോമ്. ഇവർഹ്യൻ
സില ഇത് തരുണ്ടത്തില് ചെയ്പബൈ. വേദു
സില പിൻൻര് ചെയ്പബൈ. സില എന്നാനുമ്
ചെയ്പബൈ. ഇവർത്തൈ കുറിക്കുമ് വിനൈക്
സൊറ്കൾ ‘നിബാ’ എൻ്റവാറു മുഴിവടൈയും.
അതികമാക പധൻപട്ടു വിനൈക് സൊറ്കളാ
ഇപ്പൊമുതു കർപ്പോമ്.

ഉനിബാ - ആവില്ലു - വരുകിറേൻ

താൽത്താ	കലിം	ആവില്ലു
അപ്പാ	നേരത്തോടു	വന്തിരുക്കിരാർ

യനിബാ - ഗിനില്ലു / ഗിനിൻ - പോയ്വിട്ടാർ

മഹത്തിയാ	ഗൈറർ	ഗിനില്ലു
ജ്യാ	വീട്ടുകുക്കു	പോയ്വിട്ടാർ

കനിബാ - കാലാ - ചാപ്പിട്ടുവിട്ടാർ

അമിലാ	ബന്ത്	കാലാ
അമ്മാ	സോറു	ചാപ്പിട്ടുവിട്ടാർ

ബോനിബാ - വീലാ - കുഴിത്തുവിട്ടേൻ

മം	തേൻ	വീലാ
നാൻ	കോപ്പി	കുഴിത്തുവിട്ടേൻ

നീനിബാ - ആരം - എടുത്തുവിട്ടാർ

മനിഹാ	പണാവക്ക്	ആരം
ഇവർ	ഇലങ്കുമ്പ്	എടുത്തുവിട്ടാർ

ഡൈബാ - ദീലാ - കൊടുത്തുവിട്ടാർകൾ

ഔദ്ദേശ്യക്കേലേ	നിലാബി	ദീലാ
പാടചാലൈയില്	ലേബുകൊടുത്തു	വിട്ടാർകൾ

ഉനീനിബാ - ഉട്ടലാ - ഇരുന്തുണ്ടാർ

കമലാ	രീഡേ	ഗൈറർ	ഉട്ടലാ
കമലാ	നേർഹ്യ	വീട്ടില്	ഇരുന്തുണ്ടാർ

കരനിബാ - കരലാ - മുഴിത്തുണ്ടാർ

മനിഹാ	വരെടി	ഉലിര കരലാ
അവർ	വേലൈമുഴിത്തുണ്ടാർ	

ഘക്ക് ലേനിബാ - ഘക്ക്‌ലേലാ - വിലകിയുണ്ടാർ

ബുദ്ധിലർ	ഘക്ക് ലേലാ
സാരതി	വിലകിയുണ്ടാർ

2.35 ஆவீல்லு + கைவு

வருகிறேன் + சாப்பிட்டேன்

நாம் பலவற்றை நினைக்கிறோம். கூறுகிறோம். செய்கிறோம். இவற்றுள் சில இத் தருணத்தில் செய்பவை. வேறு சில பின்னர் செய்பவை. சில எந்நாளும் செய்பவை. இவற்றை குறிக்கும் வினைச் சொற்கள் 'நலு' என்றவாறு முடிவடையும். அதிகமாக பயன்படும் வினைச் சொற்களை இப்பொழுது கற்போம்.

ஶங்கா - ஆவீல்லு - வந்து

நாத்தா	ஞெடி	ஆவீல்லு	நஈவு
அப்பா	வீட்டிற்கு	வந்து	குளித்தார்

ஷங்கா - கிளில்லு - கிளிந் - போய்

மங்	கன்னீர்	கிளிந்	ஆவு
நான்	கந்தோருக்குப்	போய்	வந்தேன்

கங்கா - காலு - சாப்பிட்டு

அபி	பாந்	காலு	தே'	லொங்கா
நான்	பாண்	சாப்பிட்டு	தேநீர்	குடிக்கிறேன்

லொங்கா - வீலு - குடித்து

கமலா	தே'	வீலு	ரீவி	லெங்கா
கமலா	தேநீர்	குடித்து	ரீ.வி	பார்க்கிறார்

ஞெங்கா - ஆரங் - வாங்கி

மீதிஹா	பா	ஏர்	ஷேவல்
ஷட்டாலு			
மனிசன்	இலஞ்சம்	வாங்கி	வீடுகள்
கட்டுகிறார்			

ஷெங்கா - டீலு - கொடுத்து

லீயா	கிளு	டீலு	சல்லின்
டின்னா			
அவர்	உணவு	கொடுத்து	பணமும்
கொடுத்தார்			

ஒங்கா - ஓட்டலு - இருந்து

மங்	ஞெடி	ஓட்டலு	பாசிங்
கலா			
நான்	வீட்டில்	இருந்து	பாடம்
படித்தேன்			

கரங்கா - கரலு - செய்து

மங்	ஸெல்லா	கரலு	நஈவு
நான்	விளையாடி		குளித்தேன்

ஷக்ஸ் வெங்கா - ஷக்ஸ்வெலு - விலகி

விலைவரீ	ஷக்ஸ்	வெலு	ஷியா
சாரதி	விலகிச்		சென்றார்

2.36 ஆசலீலு + தியேன்வா வருகிறேன்

நாம் பலவற்றை நினைக்கிறோம். கூறுகிறோம். செய்கிறோம். இவற்றுள் சில இத் தருணத்தில் செய்பவை. வேறு சில பின்னர் செய்பவை. சில எந்நாளும் செய்பவை. இவற்றை குறிக்கும் வினைச் சொற்கள் ‘வா’ என்றவாறு முடிவடையும். அதிகமாகப் பயன்படும் வினைச் சொற்களை இப்பொழுது கற்போம்.

லின்வா - ஆசலீலு - வந்து

தாத்தா	மாதர்	ஆசலீலு	தியேன்வா
அப்பா	மாத்தறைக்கு		வந்திருக்கிறார்

யன்வா - சிலீலு / சிளங் - போய்

அசீ	யாபனே	சிலீலு
தியேன்வா		
நாம்	யாழ்ப்பாணத்திற்குப்	போய்
இருக்கிறோம்		

கன்வா - காலு - சாப்பிட்டு

மங்	நோஸெ	காலு	தியேன்வா
நான்	தோசை	சாப்பிட்டு	இருக்கிறேன்

வோன்வா - வீலு - குடித்து

மங்	ஈ	வீலு	தியேன்வா
நான்	கள்ளு	குடித்து	இருக்கிறேன்

ஞென்வா - ஆரங் - வாங்கி

மீனிஹா	ப்ரைவக்	ஆரங்	தியேன்வா
மனிசன்	இலஞ்சம்	வாங்கி	இருக்கிறார்

டென்வா - டீலு - கொடுத்து

மீனிஹா	ப்ரைவக்	டீலு	தியேன்வா
மனிசன்	இலஞ்சம்	கொடுத்து	இருக்கிறார்

ஒன்ன்வா - ஓடலு - இருந்து

மங்	யாபனே	ஓடலு	தியேன்வா
நான்	யாழ்ப்பாணத்தில்	இருந்து	இருக்கிறேன்

கரன்வா - கரலு - செய்து

லீயா	காமலே	அசீ	கரலு	தியேன்வா
அவர்	அறையை	ஓழுங்குபடுத்தி	இருக்கிறார்	

அசீ வென்வா - அசீவெலு - விலகி இருக்கிறார்

லீயா	அசீவெலு	வெலு	தியேன்வா
அவர்	விலகி	இருக்கிறார்	

2.37 காலை - 1

காலம்

பிள்ளை	காலை
டைஞ் ~ டை	
இப்போது	பாந்தர்
அடி	அதிகாலை
இன்று	டிவல்
கோ	பகல்
நாளை	மூடீடுகளே
அநிலீடு	மத்தியானம்
நாளை மறுதினம்	நிலசி
ஓங் அநிலீடு	பிற்பகல்
இன்னும் இருநாள் கழித்து	
பீயை	ஒரெங்கொலை
நேற்று	மாலை
பெரீடு	
நேற்று முன்தினம்	
பீர்/பீரை	ஒரை
நேற்று முன்தினத்திற்கு முதல் நாள்	இரவு
	ஒன்று ஒரை
	நன்ஸிரவு
	ஒரை வரை
	காலையில்

2.38 காலய - 2

காலம்

அடு ரெட்

இன்று காலை

அடு டுவல்

இன்று பகல்

அடு நல்க

இன்று மாலை

ஹெபு பாந்டிர்

நாளை விடியற்காலை

ஹெபு ரெட்

நாளைக் காலை

அதிட்டு ரெட்

நாளை மறு நாள் காலை

அதிட்டு டுவல்

நாளை மறு நாள் பகல்

அதிட்டு ஹெப்டிடெவெ

நாளை மறு நாள் மாலை

ஓங அதிட்டு ரெட்

நாளை மறுநாளுக்கு அடுத்தநாள்

ஓங அதிட்டு ரெட்

நாளை மறுநாளுக்கு அடுத்தநாள் இரவு

பீரெ ரெட்

நேற்றுக் காலை

பீரெ ரெட்

நேற்று இரவு

பெரெடு பாந்டிர்

நேற்று முஞ்சினம் விடியற்காலை

பெரெடு ஹெப்டிடெவெ

நேற்று முஞ்சினம் மாலை

அடு ரெட் பாந்டிர்

இன்று விடியற்காலை

ஹெபு ரெட் பாந்டிர்

நாளை விடியற்காலை

2.39 காலை - 3

காலம்

ஓரே

ஞாயிறு

சட்டை

திங்கள்

அதைர்த்துவாடு

செவ்வாய்

வடை

புதன்

இலக்ஷ்மிந்தூ

வியாழன்

சிகுராடு

வெள்ளி

ஸ்ரீதூ

சனிக்கிழமை

அடி

இன்றைய

கவுட்டு?

தினம் என்ன?

அடி

இன்று

ஹெ

நாளை

அதில்லை

நாளை

ஒங்கிலை

நாளை

ரீயே

நாளை

பெரே

முந்தைய

வடை

புதன்

இலக்ஷ்மிந்தூ

வியாழன்

ஓரே

ஞாயிறு

சட்டை

திங்கள்

அதைர்த்துவாடு

மறுதினம் செவ்வாய்

வடை

மறுநாள் புதன்

ஸ்ரீதூ

சனி

சிகுராடு

நாள் வெள்ளி

ஹெ

காலை

நவஃ

மாலை

2.40 காலய - 4

காலம்

அவுர்செட்டெடு - வருடத்தில்

சுதியே - கிழமையில்

மே	சுதியே
இந்தக்	கிழமை
லென	சுதியே
அடுத்த	கிழமை

லென அவுர்செட்டெடு

அடுத்த வருடம்

கெய அவுர்செட்டெடு

கடந்த வருடம்

ஓரெழு - ஞாயிறு

சூளானே - வாரத்தில்

லீன	சூளானே
வருகின்ற	வாரத்தில்
லென	சூளானே
அடுத்த	வாரத்தில்

மே ஓரெழு

இந்த ஞாயிறு

லீன ஓரெழு

வருகின்ற ஞாயிறு

லென ஓரெழு

அடுத்த ஞாயிறு

மாஸை - மாதத்தில்

லென	மாஸை
அடுத்த	மாதம்
கெய	மாஸை
சென்ற	மாதம்

கெய ஓரெழு

சென்ற ஞாயிறு

பீலங ஓரெழு

அடுத்த ஞாயிறு

நைம ஓரெழும

ஒவ்வொரு ஞாயிறும்

2.41 കാലയ - 5

കാലമ്

ശ്വരം - ജ്ഞവരി

ശ്വരം മാസ
ചനവരിമാതൽത്തില്

പേരംഖാർ - പെപ്രവരി

പേരംഖാർവാർ
പെപ്രവരിയില്

മാർത്താ - മാർഷ്

മാർത്താ ലഭി
അടുത്ത പഞ്ചക്കുന്നിയില്

അപ്രോൾ - ഏപ്രിൽ

അപ്രോൾ ലഭി
വനുകിൻ്റ ഏപ്രലില്

മരക്കാൻ - മേ

മരക്കാൻ ദിന
കടന്ത വൈകാഴിയില്

ശുനി - യൂൺ

ശുനി സഹി
കടന്ത യൂൺ

ശ്വരം - യൂണി

ശ്വരം കലിന്
യൂണിക്കു മുൻ

അഗ്രേഷൻ - ആക്ഷസ്ട്ട്

അഗ്രേഷൻവാർ
ആക്ഷസ്ട്ടുക്കുപ്

കാപ്രേജമീബർ - ചെപ്പതെമ്പാർ

കാപ്രേജമീബർ വല്ലി

ചെപ്പതെമ്പാറില്

ഒക്ടോബർ - ഓക്ടോപാർ

ഒക്ടോബർ മേ
ഒക്ടോബർ ഇന്ത

നോവംബർ - നവമ്പാർ

നോവംബർ വല്ലി
നവമ്പാറില്

ഡിസേംബർ - ട്രിസമ്പാർ

ഡിസേംബർ വലിന്
ട്രിസമ്പാറിന് പിൻ

2.42 காலை - 6

காலம்

பெய்	வினாவி டுனயக்
மணித்தியாலம்	பத்து நிமிடங்கள்
பெய் ஹாயெக்	வினாவியேங்
அரை மணித்தியாலம்	ஒரு நிமிடத்தில்
பெய் ஹாயெகின்	வினாவியகின்
அரை மணித்தியாலத்தில்	ஒரு நிமிடத்தில்
பெய் காலக்	மனித்துவி
கால் மணித்தியாலம்	நிமிடம்
பெய் காலகின்	மனித்து டுனயக்
கால் மணித்தியாலத்தில்	பத்து நிமிடங்கள்
பெயேந்	மனித்துவேந்
மணித்தியாலயத்தில்	ஒரு நிமிடத்தில்
பெயேந் பெயர்	மனித்துவின்
மணித்தியாலத்திற்கு மணித்தியாலம்	ஒரு நிமிடத்தில்
பெயக்	நபீபரயக்
ஒரு மணித்தியாலம்	செக்கன்
டெபெயக்	நபீபர டுனயக்
இரண்டு மணித்தியாலம்	பத்து செக்கன்கள்
வினாவிய நிமிடம்	

2.43 കാലയ - 7

കാലമ്

ഡിവസക്സ	ഗാനേ
ഓവ്വെബാറു	നാനുമ്
ഡിവസ	
നാൾ	മൂലി ഡിവസേം
ഡിവസപ്പതാ	മൂലി നാനുമ്
ഓവ്വെബാറു നാനുമ്	മൂലി ചനിയേം
ഡിനപ്പതാ	വാരമ് മുമുവതുമ്
ഓവ്വെബാറു നാനുമ്	മൂലി മാസേം
ചനിപ്പതാ	മാതമ് മുമുവതുമ്
ഓവ്വെബാറു കിഴമൈയുമ്	ഹാമ്പാം
മാസപ്പതാ	എൻനാനുമ്
ഓവ്വെബാറു മാതമുമ്	ഹാമ ഭോദാം
അവിർട്ടെപ്പതാ	അനൈത്തു ഞോധിയു നാട്കണിലുമ്
ഓവ്വെബാറു വരുടമുമ്	ഹാമ ചനിയേം
ഡിവസ തിസ്റ്റേ	ഓവ്വെബാറു കിഴമൈയുമ്
നാൾ മുമുവതുമ്	ഹാമ അവിർട്ടേഡോ
ഡിവസപ്പരാ	ഓവ്വെബാറു വരുടമുമ്
നാൾ മുമുവതുമ്	ഹാമ തിസ്റ്റേം
	എൻനേരമുമ്

2.44 കാലയ - 8

കാലമ്

കലിന്

നേരത്തോടു

വീലാസനിന്

നേരത്തോടു

കലിന്ദി

മുന്തിയ നാൾ

പള്ളിവല്ല

അടുത്ത നാൾ

സമയരഘാടം

ചില നാട്കവില്

കലാവൃത്തിന്

എപ്പോതാവതു

ഉടൻിട

എപ്പോതാവതു

ഉടലാ നിംബ

എപ്പോതാവതു

ഉക്കമനം

ചീക്കിരമാക

ഉക്കമനിന്

ചീക്കിരമാക

ഉക്കമന്ത്രം

ചീക്കിരമാക

വിഗഹം

ചീക്കിരമാക

ഉസ്സർ

മുൻനാർ

ഉസ്സല്ല

മുൻനാർ

ഉസ്സരവെല്ല ഉസ്സല്ല

മുൻനാർ

പജ്ജേ

പിന്നനാർ

തിരിഖരീയമ

തിശ്വരൻരു

2.45 കാല്യ - 9

കാലമ്

രിഡിംഗ്	മാർക്കറ്റ്	
മാർക്കറ്റ്	രിഡിംഗ്	
ബക്സ്		
സിത്തിരൈ	ട്രാവൽ	
നവമി	തൈ	
വൈസ്കോക്സ്	നവമി	
വൈസ്കോക്സ്(വൈകാഴി)	നവമി(മാചി)	
പോസ്യാന്ത്	മാർച്ച്	
പൊചോൺ(ആണി)	മാർച്ച്	
പോസ്യാന്ത്	മാർച്ച്	പേദ
പൊചോൺ(ആണി)	വൈസ്കോക്സ്	പെണ്ണമി
പോസ്യാന്ത്	വൈസ്കോക്സ്	പേദ
പൊചോൺ(ആണി)	വൈസ്കോക്സ്(വൈകാഴി)	പെണ്ണമി
പോസ്യാന്ത്	പോസ്യാന്ത്	പേദ
പൊചോൺ(ആണി)	പൊചോൺ(ആണി)	പെണ്ണമി
പോസ്യാന്ത്	പോസ്യാന്ത്	പേര്ണാർ
പൊചോൺ(ആണി)	പൊചോൺ(ആണി)	പെണ്ണമി
പോസ്യാന്ത്	പോസ്യാന്ത്	പേര്ണാർ
പൊചോൺ(ആണി)	പൊചോൺ(ആണി)	സമയഘാട്ടം
പോസ്യാന്ത്	പോസ്യാന്ത്	പേര്ണാർ
പൊചോൺ(ആണി)	പൊചോൺ(മാതക്)	കുന്നിൻ
പോസ്യാന്ത്	പോസ്യാന്ത്	പേര്ണാർ
പൊചോൺ(മാതക്)	പൊചോൺ(മാതക്)	സമയഘാട്ടം
പോസ്യാന്ത്	പോസ്യാന്ത്	പേര്ണാർ
പൊചോൺ(മാതക്)	പൊചോൺ(മാതക്)	കുന്നിൻ
പോസ്യാന്ത്	പോസ്യാന്ത്	പേര്ണാർ
പൊചോൺ(മാതക്)	പൊചോൺ(മാതക്)	സമയഘാട്ടം

2.46 அதி 1

போதும்

அடை? போதுமா?

அதி என்ற சொல்லின் அர்த்தமானது ஒன்று போதும் எனப் பொருள்படும்.

சீதி அடை ?

சீனி போதுமா?

அதி - போதும்

மே அதி

கிரை அடை ?

இது போதும்

பால் போதுமா?

இய அதி

பாணி அடை?

அது போதும்

பாணி போதுமா?

சீதி அதி

பரீப்பு அடை?

சீனி போதும்

பருப்பு போதுமா?

உறு அதி

மேக அடை?

உப்பு போதும்

இது போதுமா?

உறு அதி

ஸ்ரீலி அடை?

குடாக இருக்கும்

காசு போதுமா?

ஏங்கென அதி

லீசி அடை?

குடு போதும்

ஏசி போதுமா?

லீசி அதி

மடி? - போதாது?

ஏசி போதும்

சீதி மடி டு?

சீனி போதாதா?

2.47 அதி - 2

போதும்

		ரீ	வதின்ன	அதி
		இருவ	மழை	பெய்திருக்கும்
அதி என்ற சொல்லின் இன்னுமொரு பொருள் சிலவேளை அல்லது உறுதியாக கூறமுடியாது.		கிடைக்கிறோமே	வகீ	அதை
		கண்ணில்	வடை	இருக்கும்
மஹத்தய காமரே	அதி	கமலா	லைன்ன	அதி
ஜயா அறையில்	இருப்பார்	கமலா	வந்திருப்பாள்	
நாத்தா கேட்டு	அதி	கமலா	யன்ன	அதி
அப்பா வீட்டில்	இருப்பார்	கமலா	போயிருப்பாள்	
கமலா காமரே	அதி	அமிலா கேட்டு ஒன்ன அதி		
கமலா அறையில்	இருப்பார்	அம்மா வீட்டில்	இருப்பார்	
காமரே மூடுதலோ	அதி	கமலா	ஒசீசின	அதி
அறையில் நுளம்புகள்	இருக்கும்	கமலா	அழகாக இருப்பாள்	
பகன் லுவிலுவே	அதி	கடம	ஏன்	அதி
பேனைகள் லாச்சியில்	இருக்கும்	சாப்பாடு	சுவையாக	இருக்கும்
கொல ஆல்மாரையே	அதி	நே	லீக	ரசீனை அதி
தாள் அலுமாரியில்	இருக்கும்	தேநீர்	சூடாக	இருக்கும்
காரேகே பெறுல்	அதி			
காரில் பெற்றோல்	போதும்			

2.48 நக

இல்லை

கமலா	நக	மஹத்தயா	காமரீ	நக
கமலா	இல்லை	ஜயா	அறையில்	இல்லை
கமலா	நக	ஷாடி	நக	
கமலா	இல்லை	சாரி	இல்லை	
ஸ்ரீதி	நக	நரகி	நக	
வைத்தியர்	இல்லை	பரவாயில்லை		
விடிவீர்	நக			
சாரதி	இல்லை	மங்களம்	கிண்ண	நக
சுல்லி	நக	எனக்கு	சிங்களம்	தெரியாது
காசு	இல்லை	மா	சுல்லி	நக
காசு	இல்லை	எனக்குக்	காசு	இல்லை
கீநி	நக	அபர்	பாநக்	நக
சீனி	இல்லை	எமக்குத்	தண்ணீர்	இல்லை
வஷி	நக			
வடை	இல்லை	கமலாட	உமகி	நக
ஹால்	நக	கமலாவுக்குப்	பசி	இல்லை
அரிசி	இல்லை			
மா	வெலாவக்	மா	விடிநி	நக
எனக்கு	நேரம்	எனக்குப்	பசி	இல்லை
தாத்தா	கேட்டு	மா	கெரி	ஶந்னை
அப்பா	வீட்டிலை	நான்	நாளைக்கு	வர
				மாட்டேன்

2.49 நடை?

இல்லையா?

நடை? - இல்லையா?

வடை நடை?

வடை இல்லையா ?

கோபி நடை?

கோபி இல்லையா?

அயை சுல்லி நடை?

உங்களுக்குக் காசு இல்லையா?

கமலாரி முதிர் நடை?

கமலாவுக்கு பிள்ளைகள் இல்லையா?

தாத்தா ரெடர் நடை?

அப்பா வீட்டிலை இல்லையா?

மஹத்தய ரெடர் நடை?

ஜயா வீட்டிலை இல்லையா?

அயை மஹந்தி நடை?

உங்களுக்கு கனைப்பு இல்லையா?

அயை சீங்கலு டுந்னை நடை?

உங்களுக்கு சிங்களம் தெரியாதா?

அயை டெமெல் டுந்னை நடை?

உங்களுக்கு தமிழ் தெரியாதா?

நடை? - இல்லையென்றால்

அயை ஶீனவடி? நடை? நடை
நீங்கள் வருவீர்களா? இல்லாவிட்டால்

சுல்லி நடை? கியந்த
காசு இல்லையென்றால் சொல்லுங்கள்

வீசீஸி நடை? வழுர் நக
மழை இல்லையென்றால் நீர் இல்லை

முடிரேவீர் நடை? ஹொட்டிக
நுளம்பு இல்லையென்றால் நல்லது

டுந்னை நடை? நக கியந்த
தெரியவில்லை என்றால் இல்லை என்று
சொல்லுங்கள்

ஹரி ஶீந்னை நடை? கியந்த
நாளைக்கு வராவிட்டால் சொல்லுங்கள்

குறிப்பு

2.50 ഓഡി

വേൺടുമ്

മയാ	ഹോ	ലിന്റ്റൻ	ഓഡി
നീംകൾ	നാണാൾ	വര	വേൺടുമ്
മം	വീസ്	കെല്ലൽക്ക്	കന്റ്ഩ ഓഡി
നാൻ	സീസ്	തുണ്ടു	ഔൺറു ചാപ്പിട വേൺടുമ്
മം	ബൈതക്സ്	ബോഹ്റൻ	ഓഡി
നാൻ	മരുന്തു	കുഴിക്ക	വേൺടുമ്
മഠ	ഹോ	ഗേറ്റർ	റൂന്റ്ഩ ഓഡി
നാൻ	നാണാക്കു	വീപ്പിൾ	ഇറുക്ക വൻടുമ്.
മഠ	പാബിം	കർത്തൻ	ഓഡി
നാൻ	പാഴിക്ക	വേൺടുമ്	
കലലാറ	മെസയക്സ്	ഡൈ	
കമലാവക്കു	മേശൈ	ഔൺറു	വേൺടുമ്
മഠ	ടൈ	യന്റ്ഩ	ഓഡി
നാൻകു	ഇപ്പോതു	പോക	വേൺടുമ്

കുறിപ്പ്

2.51 ഓന്നര ടു?

വേൺടുമാ?

മല്ലാറ നുയക് ഓന്നര ടു?

ഉംഗക്കുക്കു കടൻ വേൺടുമാ?

മല്ലാറ ടും യൻഹ ഓന്നര ടു?

ഉംഗക്കുക്കു ഇപ്പോതു പോക വേൺടുമാ?

ഓന്നര-ഓന്നര - ഓന്നർക

തേവൈയില്ലൈ?

മല്ല ഹേര ലീന്ഹ ഓന്നർ

നീങ്കൾ നാണാക്കു വരത് തേവൈയില്ലൈ

മല്ല തനിയമ യൻഹ ഓന്നർ

നീങ്കൾ തനിയാകപ് പോകത് തേവൈയില്ലൈ

മും മേലാ കന്ഹ ഓന്നർക

നാൻ ഇവർ-രഹച്ചാപ്പിടത്ത് തേവൈയില്ലൈ

മും നിലാബ ഓന്നർക

ഓന്കു വിടുമുരൈ തേവൈയില്ലൈ

മും തേ ഓന്നർക

ഓന്കു തേനീർ തേവൈയില്ലൈ

മും നുയ ഓന്നർക

ഓന്കു കടൻ തേവൈയില്ലൈ

മും മുകുത് ഓന്നർക

ഓന്കു എതുവുമ് തേവൈയില്ലൈ

ഓന്നര-ഓന്ദേം - ഓന്നർഹഡേം?

തേവൈയില്ലൈയാ?

മല്ലാറ കിരെ ഓന്നര നഡേം?

ഉംഗക്കുക്കുപ് പാല് തേവൈയില്ലൈയാ?

മല്ലാറ കശമ ഓന്നർഹഡേം?

ഉംഗക്കുക്കുസ്ചാപ്പാടു തേവൈയില്ലൈയാ?

കമലാറ ദർഭേര ഓന്നർഹഡേം?

കമലാബുക്കു പിൻണാകൾ തേവൈയില്ലൈയാ?

കുമാർബ നുയക് ഓന്നർഹഡേം?

കുമാരുക്കു കടൻ തേവൈയില്ലൈയാ?

2.52 பூலை

முடியும்

மீண்டும் பூலை

எனக்குச் சிங்களம் முடியும்

கமலாට ஹெலெ பூலை

கமலாவுக்குத் தமிழ் முடியும்

மீண்டும் பூலை

எனக்குத் தமிழ் முடியும்

அபர் சுங்கினே பூலை

எமக்கு சங்கீதம் முடியும்

கமலாට நைவு பூலை

கமலாவுக்கு நடனம் முடியும்

நங்கிட நறநீந பூலை

தங்கைக்கு ஆட முடியும்

மீண்டும் லியனீந பூலை

எனக்கு சிங்களம் எழுத முடியும்

மீண்டும் லியனீந பூலை

நான் நாளை வர முடியும்

பூலைந்து?

முடியுமா?

இயார் ஹெலெ பூலைந்து?

உங்களுக்குத் தமிழ் முடியுமா?

இயார் வெநிசீ பூலைந்து?

உங்களுக்கு டெனிஸ் முடியுமா?

இயார் டைன் யந்ந பூலைந்து?

உங்களுக்கு இப்போது போக முடியுமா?

இயார் ஹெ லீன் பூலைந்து?

உங்களுக்கு நாளை வர முடியுமா?

ஹெ லிஹீந பூலை

நாளை மழை பெய்யக் கூடும்

தாத்தா லிஹீந பூலை

அப்பா ஏசக் கூடும்

பூலை ஹைக் கரநீந

முடிந்தவற்றை செய்யுங்கள்

2.53 வெ ~ வெரீ

முடியாது

வெ

மே சீங்கல் வெ
எனக்கு சிங்களம் முடியாது

கமலார் டெமூல் வெ
கமலாவுக்கு தமிழ் முடியாது

மே டெமூல் வெ
எனக்கு தமிழ் முடியாது

ஆபரி சுங்கினை வெ
எங்களுக்கு சங்கீதம் முடியாது

கமலார் நாறுவீங் வெ
கமலாவுக்கு நடனம் முடியாது

நோயிரி ரையன்ன வெ
மனைவிக்கு சமைக்க முடியாது

மே சீங்கல் லியன்ன வெ
எனக்கு சிங்களம் எழுத முடியாது

வெரீ டு - வெய்டு?

முடியாதா?

இயார் டெமூல் வெய்டு?

உங்களுக்கு தமிழ் முடியாதா?

இயார் வெநிஸ் வெய்டு?

உங்களுக்கு டெனிஸ் முடியாதா?

இயார் டைன் யன்ன வெய்டு?

உங்களுக்கு இப்போது போக முடியாதா?

இயார் ஹெ லின்ன வெய்டு?

உங்களுக்கு நாளை வர முடியாதா?

கமலார் வெரீ டெய்க் காச

கமலாவுக்கு முடியாதது இல்லை

வெரீ டெவலீ கர்ன்ன லிபா

முடியாதவற்றைச் செய்ய வேண்டாம்

பாஸ்ஸெ வெரீ யை

பிறகு முடியும்

2.54 ലിപാ

വേൺടാമ്

ലിപാ

വേൺടാമ്

സിനി ലിപാ

ചീനി വേൺടാമ്

കച്ചമു ലിപാ

ചാപ്പാടു വേൺടാമ്

സോബി ലിപാ

ചോടാ വേൺടാമ്

സല്ലി ലിപാ

കാക വേൺടാമ്

ഹൈ ലിന്നു ലിപാ

നാഞ്ചാ വര വേൺടാമ്

ഡയ യന്നു ലിപാ

നീങ്കൻ പോക വേൺടാമ്

മദ്ദ കന്നു ലിപാ

ഇരൈച്ചി ചാപ്പിട വേൺടാമ്

അർക്കേക്ക ബോന്നു ലിപാ

ചാരായമു കുഴക്ക വേൺടാമ്

ലിപാ ടു?

വേൺടാമാ?

കിരെ ലിപാ ടു?

പാൾ വേൺടാമാ?

സല്ലി ലിപാ ടു?

കാക വേൺടാമാ?

ഹൈ ലിന്നു ലിപാ ടു?

നാഞ്ചാ വര വേൺടാമാ?

ഡൈ യന്നു ലിപാ ടു?

ഇപ്പോതു പോക വേൺടാമാ?

ലിപാ നം

വേൺടാമു എൻറ്രാലു

കച്ചമു ലിപാ നം കലിനു കിയന്നു

ചാപ്പാടു വേൺടാമു എൻറ്രാലു നേരത്തോടു
ചൊല്ലുന്നകൻ

കുறിപ്പ്

2.55 ගණන් කිරීම - 1

எண்ணுதல் - 1

சிங்களத்தில் எண்ணும் முறையை இன்று முதல் கற்போம். அதன் பொருட்டு 3 சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று ‘பகுதிய’ ஒன்று ‘தியதி லீகுவிவநய்’ மற்றையது ‘அதியதி லீகுவிவநய்’

7	නත	නත	නතක්
8	අට	අට	ඝමු
9	නව	නවය	අටක්
10	දහ	දහය	නටු
11	ලිකොලාස් එකොලහ		නවයක්
12	දොලාස් දොලහ		ඉන්පතු
13	දහතන් දහතන		පත්තු
14	දාහතර දාහතර		වැක්වනයක්
15	පහලොස් පහලව		වැක්වනය
1	එක ඉග්‍ර	එකක් ඉග්‍ර	වැක්වනය
2	දෙ පත්ති	දෙක පත්තිනාය	වැක්වනය
3	තුන මුණ්‍රු	තුනක් මුණ්‍රු	වැක්වනය
4	හතර නාණ්‍කු	හතරක් නාණ්‍කු	වැක්වනය
5	පහ සූදුන්තු	පහක් සූදුන්තු	වැක්වනය
6	නය අඩු	නයක් අඩු	වැක්වනය

2.56 ගණන් කිරීම - 2

எண்ணுதல் - 2

၁၃

ଦୃଶ୍ୟ ଦୃଶ୍ୟ

பத்தாயிரம்

දිග හත / දාහත පතිණෙමු

ପକ୍ଷକା ଲଟ୍ଚମ୍

ଦୂହଙ୍କଳ ପଥିନେଣ୍ଟି

වහ කෝරිය

ପତ୍ରକୁ କୋଡ଼ି

අවුරුදු දහය පත්තු වරුන්කள්

ପତ୍ନୀ ନାଟକଳୀ

පාඩම දිනයක්

පත්තුප් පාටන්කள්

ଦୃଶ୍ୟ ଅପ୍ରିଯାତ୍ମକ

பத்து வருடங்கள்

දිහි දෙනා පත්තුප පෝර්

Digitized by srujanika@gmail.com

பத்துத் தடவைகள்

දහ දැනෙක්
පත්තුප් පෝර
දහ නමක්
පත්තුප්පෝර (පෙළාත්තපික්කුකள්)

ஸ்ரீ வைங்கும் பத்தாம் வகுப்பு

2.57 ഗുണ കിരിമ - 3

എൻ്റ്യൂതല് - 3

ലീകോലഹക്സ്

പതിനെന്നാൺറു

ലീകോലോസ് ദൈനോക്സ്

പതിനെന്നാറു പേര്

ലീകോലോസ് പാർക്സ്

പതിനെന്നാറു തട്ടവൈ

ലീകോലോസ് ലെനി

പതിനേന്നാറാവതു

ഡ്രാലോസ് ദൈനോക്സ്

പഞ്ചിരണ്ണനു പേര്

ഡ്രാലോസ് നലക്സ്

പഞ്ചിരണ്ണനു പെയർക്കാൻ

ഡ്രാലോസ് സൈറ്റക്സ്

പഞ്ചിരണ്ണനു തട്ടവൈകാൻ

ഡ്രാലോസ് ലെനി

പഞ്ചിരണ്ണന്റാവതു

ഇന ഇന് ദൈനോക്സ്

പതിനീംമൂൺറു പേര്

ഇ ഇതർ ലെനി

പതിനാൺകാവതു

ഇനലോസ് ദൈനോക്സ്

പതിനേന്നാന്തു പേര്

ഇസയ ലെനി

പതിനാറാവതു

ഇസയ ലൊവക്സ്

പതിനാറു തട്ടവൈകാൻ

ഇഹൻ ദൈനോക്സ്

പതിനേമു പേര്

ഇഹൻ ലെനി

പതിനേമൂാവതു

ഇ അ അവുർട്ടേഡ്സ്

പതിനേട്ടു വരുടാങ്കാൻ

ഇന നി ദൈനോക്സ്

പത്തൊൺപതു പേര്

2.58 ரென் கிரம - 4

எண்ணுதல் - 4

விசீச

நல்லீச் துங்க்
நாற்பத்தி முன்று

இருபது

விசி லீக

நல்லீச் துங் டெனேக்
நாற்பத்தி முன்று பேர்

இருபத்தொன்று

பனக
ஜம்பது

விசி லீக்

பனசீ ஹநர்
ஜம்பத்தி நான்கு

இருபத்தொன்று

விசி லீக் டெனேக்

பனசீ ஹநரக்
ஜம்பத்தி நான்கு

இருபத்தொன்று

தின

பனசீ ஹமக்
ஜம்பது பேர் (பெளத்தபிக்குமார்)

முப்பது

திசீ டெக

ஹரை
அறுபது

முப்பத்திரண்டு

திசீ டெகக்

ஹரை பன
அறுபத்தி ஜந்து

முப்பத்திரண்டு

திசீ துங் டெனேக்

ஹரை பசீ டெனேக்
அறுபத்தி ஜந்து பேர்

முப்பத்திரண்டு பேர்

நல்லின

ஹரை் தைவ
எழுபது

நாற்பது

நல்லீச் துங

நாற்பத்தி முன்று

கடத்தக கய	பன்சீய
எழுபத்தாறு	ஜங்நாறு
கடத்தக கயக்	டாக
எழுபத்தி ஆறு	ஆயிரம்
கடத்தக கய டெனக்	கார்லாசு
எழுபத்தி ஆறு பேர்	நாலாயிரம்
அஃவு	லக்ஷ
எண்பது	இலட்சம்
அஃ ஹத	மில்லியன்
எண்பத்தி ஏழு	கோடி
அஃ ஹத் டெனக்	கீரி
எண்பத்தி ஏழு பேர்	கூடி
அனுவ	<hr/>
தொண்ணாறு	<u>குறிப்பு</u>
அனு அர்	
தொண்ணாற்றி எட்டு	
அனு அர டெனக்	
தொண்ணாற்றி எட்டு பேர்	
சீய	
நாறு	
லீக சீய	
நாற்று	
கார்சீய	
நானாறு	

2.59 ரெண் கிரம - 5

எண்ணுதல் - 5

லைக்கீங் தவ லைக்கின் வெனக்கீங் கிரமம் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்த

ஆங்கில சொற்களுடன் வருகையில் ஒருமை சொல் "திட்டவட்டமான" அர்த்தத்தைத் தருகிறது.

பூங்கீங் பூங்கீங் லைக் மீலை
சிறியது எனக்கு

வீசீங் வீசீங் லைக் லைவா
பஸ் வருகிறது.

மோகீங் மோகீங் லைக் லையா
பெரியது உங்களுக்கு

வெஞ் வெஞ் லைக் பர்க்கீங்
வேன் தாமதம்.

அலுந் அலுந் லைக் லைஸ்ஸந்கீங்
புதியது அழகானது

பீலங் லைக் பீலங் கலா
ப்ளக்கைஒப்செய்தேன்.

பர்னு லைக் பர்னு லைக் கைதை கீங்
பழையது வடிவில்லை

சீவிவி லைக் டூந்ஹ
சுவிச்சை போடுங்கள்

ரநு லைக் ரநு லைக் ரெனுங் கை
சிவப்பு விலை அதிகம்

ரெவியேங் லைக் பர்னு ரெவியேங் லைக்
பழைய ரேஷியோ

லட்சின லைக் லட்சின லைக் ரெனுங் கை
அழகானது விலை அதிகம்

ரீவி லைக் ரீவி லைக் அலுந்
ஏ. வீ. புதியது

கோடி லைக் மூடி லைக் கோடி லைக் கூடி
எனக்கு எது?

கீயர் லைக் கீயர் லைக் டூந்ஹ
கியரைப் போடுங்கள்

ஏநிக் ஏநிக் லைக் கிமலாவு
மற்றையது கமலாவுக்கு

கரන குடியூத்தக் கூடுவீலோ
செய்யும் செயலை உணர்த்துவதற்கு

கரப்பு குடியூத்தக் கூடுவீலோ
செய்த ஒரு செயலை உணர்த்துவதற்கு

லின லீக் கலின் லின லீக் வரீ
நேரத்தோடு வருவது நல்லது

ஆப்ர லீக் கலின் ஆப்ர லீக்
நேரத்தோடு வந்தது

யன லீக் மொ யன லீக் ஹோட்
நீங்கள் போவது நல்லது

கீய லீக் மொ கீய லீக்
நீங்கள் போனது

கியன லீக் கியன லீக் லேசி டீ
சொல்வது இலகு

கியப் பீக் அதேத கியப் பீக்
உண்மை சொன்னது

கர்ந் லீக் கர்ந லீக் அமார்ட் டீ
செய்வது கடினம்

கரப்பு லீக் லீக் லீக்
அப்படிச் செய்தது

கன லீக் கன லீக்
இறைச்சி சாப்பிடுதல்

கூப் லீக் பிழ் கூப் லீக்
பூஞ்சணம் பிடித்தது

வொன லீக் சிரெரீ வொன லீக்
சிகரட் குடித்தல்

வீப் லீக் கசிப்பீ வீப் லீக்
கள்ளச்சாராயம் குடித்தது

லியன லீக் சிங்ஹல லியன லீக்
சிங்களம் எழுதுதல்

லியப் பீக் மொ லியப் பீக்
நீங்கள் எழுதியது

கியவன லீக் பத்திரிகை கியவன லீக்
பத்திரிகை வாசித்தல்

கியவப் பீக் பத்திர் கியவப் பீக்
பத்திரிகை வாசித்தது

2.60 ரெண் கிரம - 6

எண்ணுதல் - 6

பொன் வீசிலைக்கு
புத்தகங்கள் இருபத்தி ஒன்று

ஓவச் அனு லைக்கு
நாட்கள் தொண்ணாற்று ஒன்று

நே லைக்கு
எனக்கு தேநீர் ஒன்று

வந் லைக்கு
கமலார் வென் லைக்கு
கமலாவுக்கு சோறு

ஓயர் லைக்கு
அலுந் ஓயர் லைக்கு
புதிய ரயர் ஒன்று

ஞசன் லைக்கு
மின்விசிறி ஒன்று வேண்டும்

ஹோடு லைக்கு
நல்லது ஒன்று தாருங்கள்

லோகு லைக்கு
பெரியது வேண்டாம்

துத்து
அப்பா

கமலா அட யன லைக்கு னச
கமலா இன்று போக மாட்டார்

லீய மஸ் கன லைக்கு னச
அவர் இறைச்சி சாப்பிட மாட்டார்

வலை வெந் வொன லைக்கு னச
குழந்தை மருந்து குடிக்க மாட்டாது

லீய சுல்லி னேந லைக்கு னச
அவர் காச எடுக்க மாட்டார்

லீய டந்ன லைக்கு னச
அவருக்கு தெரிந்தது ஒன்றுமில்லை

லீய நோடுநீந லைக்கு னச
அவருக்குத் தெரியாமல் இருக்காது

மூட கியனீந லைக்கு னச

நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை

2.61 ගණන් කිරීම - 7

எண்ணுதல் - 7

අම්මා	කෙනෙක්	ඇමති	කෙනෙක්
අම්මා	ඔරුවර්	ලේකම්	කෙනෙක්
තාත්තා	කෙනෙක්	සේයලාංස්	ඔරුවර්
අප්පා	ඔරුවර්	මුද්‍රලාලි	කෙනෙක්
මාමා	කෙනෙක්	මුතලාසි	ඔරුවර්
මාමා	ඔරුවර්	රාලුහාමි	කෙනෙක්
නැත්දා	කෙනෙක්	ඡාර්ත්තලෙවර්	ඔරුවර්
මාමි	ඔරුවර්	දොස්තර	කෙනෙක්
ආච්චි	කෙනෙක්	වෙත්තියාර්	ඔරුවර්
පාට්ඩි	ඔරුවර්	කොන්දොස්තර	කෙනෙක්
සියා	කෙනෙක්	පස්න්ටත්තුනර්	ඔරුවර්
තාත්තා	ඔරුවර්	ඉංගිනීයර්	කෙනෙක්
නෑ	කෙනෙක්	පොරියියලාංස්	ඔරුවර්
ශ්‍රවිණාර්	ඔරුවර්	කැපියර්	කෙනෙක්
නොනා	කෙනෙක්	කාසාංස්	ඔරුවර්
පෙන්	ඔරුවර්	බුදිවර්	කෙනෙක්
		සාරති	ඔරුවර්

බොක්ට්	කෙනෙක්	ලස්සන කෙනෙක්
තෙවත්තියාර්	ඉරුවර්	අඩකාණවර්
මොක්	කෙනෙක්	වැදගත් කෙනෙක්
පෙරියවර්	ඉරුවර්	මුක්කියමාණවර්
වැදගත්	කෙනෙක්	කිසි කෙනෙක්
මුක්කියමාණ	ඉරුවර්	எவரும் / යාරුම්
දුප්පත්	කෙනෙක්	තව කෙනෙක්
රැම්ඩ්	ඉරුවර්	இன்னுமාරුවර්
මාතර	යන	වෙන කෙනෙක්
මාත්තරෙක්කුප	පොකුම්	வேறුරුවර්
මස්	කන	පුළුවන් කෙනෙක්
இறෙෂ්සි	சාප්පිடුම්	මුඩ්‍යමාණ ඉරුවර්
යාපනේ	ගිය	බැරී කෙනෙක්
යාම්පාණත්තිර්කු	චෙස්ර	මුඩ්‍යාත ඉරුවර්
රා	බේපු	නැති බැරී කෙනෙක්
සාරායම්	ගුඩ්ත	இல්ලාත ඉරුවර්
ලික් කෙනෙක්		සල්ලි නැති කෙනෙක්
ඉරුවර්		காக් හිල්ලාතවර්
මිනිර	කෙනෙක්	ගෙයක් නැති කෙනෙක්
යාරායිනුම් ඉරුවර්		வ්‍යිශ්‍ය හිල්ලාතවර්

2.62 ഗ്രൂപ്പ് കിരിമ - 8

எண்ணெடுதல் - 8

ලික් කෙනා	උරුවර්	චිනෑ කෙනා	උරුවර් ඩැන්නා	චමප්පවර්
ලික් කෙනා දැන්නා	ඉරුවර් ඩිරුවර්	වෙශ්ඨයවර්		
හරී කෙනා	සරියාණ ඉරුවර්	ඒපා කෙනා		
යයා නේන්කள්	හරී සරියාණ ඉරුවර්	වෙශ්ටාතවර්	පුල්වන් කෙනා	මුදියුමාණවර්
බරේ මුදියාතවර්		බරේ කෙනා		
නැති ඇල්ලාතවර් (රැඳු)		පන්තිය පැසම කෙනා		
ඉස්කේලෝ පාට්සාලෙක්කුස්	යන සේල්ලුම්	ඉරුවර්	වකුප්පිල්	ඉයාර්න්තවර්
කලින් මුතහිල්	ගෙදර බ්ලීත් තුළුකු	එන කෙනා	පවුල	ලස්සනම කෙනා
මස් ප්‍රාග්ධනය ප්‍රාග්ධනය	කන සාප්පිලුවර්	වරුපවර්	කුඩාම්පත්තිල්	අමුකාණවර්
මෙන්දුම මිකවුම	කන කෙනා	කන්තොරුවේ	හොඳම කෙනා	මිකවුම න්‍යාල්වර්
මෙන්දුම මිකවුම	සාප්පිලුවර්	අලුවලකත්තිල්		

2.63 වේලාව නොරම්

சிங்களத்தில் நேரத்தை கூறும் முறையை
இன்று கற்போம்

வெலுவ கியடு?
எத்தனை மணி? / நேரம் என்ன?

ஒரு கிடையாது? எத்தனை மணி?

ஒன்று நிர்யலம் எடுக்க-யீ
இப்போது சரியாக இரண்டு மணி

ஒன்று மணி பத்து நிமிடம்

ନାହିଁ କାହାର ପାଇଁ କାହାର କାହାର
ନାହିଁ କାହାର ପାଇଁ କାହାର କାହାର

பகு-யே தினு-யே
ஜந்து மணி முப்பது நிமிடம்

ହ୍ୟ-ଦ୍ୟ **ହତଲିହ-ଦ୍ୟ**
ଆସୁ ମଣି ନାର୍ପତୁ ନିମିଟମ୍

ନତ-ଯେ	କ୍ଷାଲ-ଯେ
ଏମେ	କାଳ୍
ଅଠ-ଠ	ଦୃହଯ-ଯେ
ଏଟିଟୁ ମଣିକ୍କୁ	ପତ୍ତତୁ ନିମିଟମ୍
ନଲଯ-ଠ	ଵେଚ୍‌ସ-ଯେ
ଉଣ୍ପତ୍ତି ମଣିକ୍କୁ	ଇରୁପତ୍ତି ନିମିଟମ୍
ଦୃହଯ-ଠ	କ୍ଷାଲ-ଯେ
ପତ୍ତତୁ ମଣିକ୍କୁ	ପତିଜେନନ୍ତତୁ ନିମିଟମ୍

ලිංගාලහ හමාර- පත්‍රීනාණ්ඩර

ପହ-ଠ କିରିସ୍-ଯ
ଜୁନ୍ତୁ ମଣିକୁଙ୍କ କିଟଟ

ହତର ଲେଖ - ଯେ

2.64 കോണ്ടുമു ദ എപ്പടി സൂക്ഷ്മ?

എമക്കു പീഴത്തുൻ്ന നോധക്കണാപ് പർഹിക
കൂറുക്കൈയില് മുതലില് പെയർസ് ചൊല്ലൈല്
നാൻകാമ് വേവ്റ്റുമൈയില് അമൈത്തു
ഇരണ്ടാവതാക നോധിൻ പെയരൈക്
കുറിപ്പിടവുമ്.

എങ്കണതു ഉടലില് ഏർപ്പുമെ ചിരു ചിരു
വലിക്കണായുമെ ഉന്നരവുക്കണായുമെ പർഹി കൂറുമെ
പോതു മുതലില് പെയർസ് ചൊല്ലൈല് നാൻകാമ്
വേവ്റ്റുമൈയില് അമൈത്തു ഇരണ്ടാവതാക
ഉന്നരവിൻ പെയരൈക് കുറി മുൻന്റാവതാക 'ഡേ'
എൻപതെ ചേരക്കുവുമ്.

മു	ഉച്ച രണ്ടേ
എനക്കുത്ത്	തലൈവലി
അപറ്റ	ഹെമിവീറസ്സൊവാവ്
ഉങ്കണുക്കു	തടുമല്
ഉയാറ്	ഹോഡ്ലോറ്റേം കൈസ്സൈ
ഉങ്കണുക്കു	സരിയാൻ ഇനുമല്
ഉയാലറ്റ	റ്റു
ഉങ്കണുക്കുക	കായ്ച്ചല്
രാഹ്മാൻ	രീക്കീ
രാജ്ഞാവുക്കു	കൊആർച്ചമു
കമലാറ്റ	കൈസ്സൈ ദു?
കമലാവുക്കു	ഇനുമലാ?
ഉയാലറ്റ	ഹെമിവീറസ്സൊവാവ് ദു?
അവർക്കണുക്കു	തടുമലാ?

കമിലൈ	മു	കമിലൈ-ഡേ
സോമ്പല്	എനക്കുച്ച	സോമ്പല്
കേംബീ	ഉയാറ്	കേംബീ-ഡേ
കോപമ്	അവരുക്കുക	കോപമ്
തിബഹ	അപറ്റ	ഹരി തിബഹ-ഡേ
താകമ്മ	ഉനക്കുച്ച	ഉനക്കുച്ച സരിയാൻ താകമ്മ
നിഡിമതമാര	ഹരി	നിഡിമത-ഡേ
തൂക്കമ്മ	എനക്കുച്ച	സരിയാൻ തൂക്കമ്മ
ബിഗിനി	അപറ്റ	ബിഗിനി-ഡേ
പശിക്കിരതു	ഉങ്കണുക്കുപ്പ്	പശിക്കിരതു

കുറിപ്പ്

2.65 കത്താ കര്ന്നീ ലി

പേശപവരിൻ് അരുകില്

		മേകാ	ബല്ലേക്ക്
	പേശപവരിൻ് അരുകില് ഇനുപ്പോർ മർമ്മുമ് ഇതു നായ് ഇരുക്കുമ് പൊരുട്ടകൾ കുറിത്തു പേശവത്രകൂത് തേവൈയാൻ ചൊറ്കക്കണ ഇന്റു കർപ്പോമ്.	ബല്ലേക്ക്	നായ്
മേ	മഹന്ത്യാ	മേകി	ബല്ലേയക്ക്
ഇന്ത	ജ്യാ	ഇതു	പെൺ നായ്
മേ	കാമർ		
ഇന്ത	അരൈ	മും	ബല്ലേ
മേ	മേസൈ	ഇവൈ	നായ്കൾ
ഇന്ത	മേചൈ	മേഹൈ	മുദ്രാവോ മുന്ഹവാ
മേ	മേസൈ	മുന്കു	നുംമ്പുകൾ ഇരുക്കിന്റെ
ഇന്ത	മേചൈ	മുഗൈ	
മേ	മേസൈ	മേനൈ	വദൈ തിയേനവാ
ഇന്ത	മേചൈ	മുന്കു	വടൈ ഉംശാതു
മേ	കമലാവൈ	മേഹൈമ	ലിയന്ഹ
ഇന്ത	കമലാവൈ	ഇപ്പാഴി	എമുതുങ്കൾ
മേക	മുഗൈ	മേസൈ	
ഇതു	മുന്തു	മേവിവർ	ഇ?
			ഇവ്വണവാ?
മേവാ	പൈന്തീ	ഡോബിം	
ഇവൈ	ഇനിയ	തോട്ടപ്പമുങ്കൾ	മേവിവർ ഉസ്കി
			ഇവ്വണവു ഉയരമ്

2.67 പേം തേക് മാനേക

കണ്ണുക്കു എട്ടിയ തൂരമ്
വരെ

ഉന്കളുക്കുമ് ഉന്കളതു പേച്ചൈ കേട്ടുക
കൊണ്ടിരുപ്പവരുക്കുമ് കണ്ണുക്കു എട്ടിയ
തൂരമ് വരെ ഇരുപ്പോർ മറ്റുമ് ഇരുക്കുമ്
പൊരുട്കൾ കുറിത്തു പേകവത്രകു തേവൈയാൻ
ചോറ്ക്കണ ഇന്റു കற്പോമ്.

അർ കാമരെ

അന്ത അരൈ

അർ മഗെ മെസെ

അതു എന്തു മേചെ

അർ മഹത്ത്യാഗേ നമോ?

അന്ത ജ്യാവിൻരൈ പേര്?

അർ പാരേ നമോ?

അന്ത വീതിധിൻരൈ പേര്?

അർ മെസെ ആപേ

അന്ത മേചെ എങ്കളുടെയതു

അർയ കലിഡ്?

അവർ ധാര്?

അർയ	മഗേ	പ്രതി
അവർ	എൻരൈ	മകൻ
അർക്ക	മഗൈ	മേശൈ
അതു	എന്തു	

അർക്കാ ബലലേക്ക്

അതു നായ്

അർക്കാ ലസ്സിനാഡി

അതു അഴകാന്തു

അർവാ സമിബാ

അതു ചമ്പാ

അർക്ക നയേക്ക്

അതു പാമ്പു

അർടം രൈലി

അവൈ കുരങ്കുകൾ

അർഹൈ ഓഫീസിലി

അങ്കു നുണമ്പുകൾ ഇരുക്കിൻ്റെ

അതു ഒക്സി തിയേനലി

അങ്കു ടാക്കികൾ ഉംളണ

2.68 நோபேனேங் மானேக்

கண்ணுக்கு எட்டாத தூரம் வரை

உங்களுக்கும் உங்களது பேச்சை கேட்டுக் கொண்டிருப்பவருக்கும் கண்ணுக்கு எட்டாத தூரம் வரை இருப்போர் மற்றும் இருக்கும் பொருட்கள் குறித்து பேசுவதற்கு தேவையான சொற்களை இன்று கற்போம்.

ஶீ மஹத்தயா

அந்த ஜ்யா

ஶீ காமரே

அந்த அறை

ஶீ மஹத்தயாஙே

அந்த ஜ்யாவின்ரை

ஶீ நேங்நாஙே

அந்த அம்மாவின்ரை

ஶீ மாங்கை

அது எனது

ஶீ பொதி

அந்தப் புத்தகம்

ஶீ மேசை

அந்த மேசை

ஶீய கீய

அவர் போனார்

ஶீய கிழுடு?

அவர் யார்?

ஶீக் மாங்கை

அது எனது

ஶீகி ஏல்லைக்

அது பெண் நாய்

ஶீவா ஆஹமாலு

அவை ஆனைவாழை

ஶீஙை ஒந்நலா

அங்கு நுளம்புகள் இருக்கின்றன

ஶீநா நியெனலா

அங்கு உணவு உண்டு

ஶீவிவர் டு?

இவ்வளவா?

2.69 දැන ගන්නේ කොහොමදරු

ස්පෘඩ් තෙරින්තු කොඳුවතු ?

යාරෝනුම් ඉරුවරෙප් පත්‍රියෝ අල්ලතු
இடத்தைப் பற்றியෝ கேட்டு அறிந்து
කොඳුවதற்கு வேண்டுமாயின் பயன்படுத்தும்
சොර්කளை இன்று கற்போம்.

කොයි මහත්තයා ද?

எந்த ஜியா?

කොයි காமலே ட?

எந்த அறை?

කොයි விதீவர් ட மගே ?

எந்த சாரதி என்றை?

කොයි மேஸெ ட?

எந்த மேசை?

කොයි பிச்சேக ද மගே?

எந்த பஸ் என்றை?

කොයි காமலே ட?

எந்த அறை?

කොයි மேஸெடු இயාගே?

எந்த மேசை உங்களுடையது?

කේක ද மගே மேஸே?

எந்து மேசை?

කේவා ද சம்பா?

சம்பா?

கේකා ද வல்லா?

நாய்?

கේகි ද?

யார்? (பெண்)

கේகි ද வரல்லி?

எது பெண் பூனை?

කොஹெடு கடந்ரீம?

சிற்றுண்டிச்சாலை எங்கே?

කොதநலு லீகரி லீக?

மின் தூக்கி எங்கே?

கොவிலர் ட?

எவ்வளவு?

கොவிலர்வதீ

எப்போதும்

2.70 മോഹ ?

എന്ത് ?

മോഹ	മഹത്തയും?	മോക്കി ദു	മേ?
എന്ത്	ജ്യാ?	ധാർ	ഇവൻ?
മോഹ	ഹോനാ ദു?	മോക്കേക്ക് ദു	മേ?
എന്ത്	അമ്മാ?	എൻണ	ഇതു?
മോഹ	ലമ്മയും?	മീക	മോക്കും ദു?
എന്തുപ്	പിസ്സലാ?	ഉതു	എൻണ?
മോഹ	ബുദ്ധിവർ ദു?	മോകുളു	മേ?
എന്ത്	ചാരതി?	എപ്പട്ടിപ്പട്ട	വർക്കൾ?
മോഹ	പൊത ദു?	മോക്കുളു	മേ?
എന്തുപ്	പുത്തകമും?	എൻണ	ഇതു?
മോഹ	ക്കാമരേ ദു?	മോഹലാ	മേ?
എന്ത്	അരൈ?	എൻണ?	
മോഹ	മേഡിസൈ ദു?	മോഹവി	മേവാ ?
എന്ത്	മേചൈ?	ഇതെല്ലാമും	എൻണ?
മോഹ	യൈറ്റ് ദു?	മോഹവി	മീനശ ?
എന്ത്	തീറ്റപ്പു?	എൻണ	വേഞ്ഞുമു ?
മോക്കാ ദു	മേ ?	മോഹ	പിസ്സൈ ദു ?
ധാർ	ഇവൻ? / ഇതു	വിചാർ	കതെ

2.71 ரூன் ஆரை கியன ஹரீ - 1

நல்ல மற்றும் தீய பண்பு-
களை கூறும் முறை -1

யாரேனும் ஒருவரது அல்லது ஏதேனுமொன்றின் நல்ல மற்றும் தீய பண்பை கூறும் இரு முறைகள் உண்டு. பெயர்ச் சொல்லுக்கு முன்னர் பண்புப் பெயரை சேர்ப்பது ஒரு முறையாகும்.

ரீஸ்	புவுவிக்
உயர்ந்த	கதிரை
கைதை	ஓட்டர்
கையெழுத்து	அவலட்சனமான

ரூன் படிய	ஊம் படிய	கிலுவி	கிளிசயக்
பண்புச் சொல்	பெயர்ச் சொல்	அழுக்கான்	சட்டை(சேர்ட்)
ஹாடு	காமர்யக்	கெரி	பார்க்
நல்ல	அறை	குறுகிய	வீதி
லச்சென	கெல்லோ	கெரிவு	மினிஹெக்
அழுகான்	யுவதிகள்	மெலிந்த	மனிதன்
சிங்கள மொழியில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில பண்புச் சொற்கள் பின்வருமாறு		கொடு	ஷூலக்
		கட்டையான	சட்டை
அஜ்ர	வரெவிக்	டி஗	கதாவக்
சிறந்த	வேலை	நீண்ட	கதை
அமு	அமை	பூங்வி	போதக்
பச்சை	மாங்காய்	சின்னப்	புத்தகம்
கலி	வல்லை	லால	விழுவக்
கறுப்பு	நாய்	தரக்குறைவான	பொருள்
அலுஞ் புதிய	காமர்யக் அறை		

2.72 ரூனா கியன ஹரி -2

நல்ல மற்றும் தீய பண்பு-
களை கூறும் முறை -2

யாரேனும்	ஒருவரது	அல்லது	பூஙி :	ஞே	பூஙிக்
ஏதேனுமொன்றின்	நல்ல மற்றும் தீய பண்பை		சிறிய	வீடு	சிறியது
கூறும் இன்னுமொரு	முறை உண்டு.		போவி :	காமரே	போவிக்
பெயர்ச் சொல்லுக்கு	பின்னர்	பண்புப்	சிறிய	அறை	சிறியது
பெயரை இட்டு 'யே'	சேர்க்கவும்.				
நாம படிய	ரூன படிய		ஒன்று :	ஒன்று	ஒன்றுக்
பெயர்ச் சொல்	பண்புச் சொல்		மஹத :	ஒல்லா	மஹதி
காமரே	ஹோடை		பருமன்	நாய்	பருமனான
அறை	நல்லது		ஒன்று :	ஒன்று	ஒன்றுக்
கேல்லோ	லஸ்ஸினடை		சுவை	சாப்பாடு	சுவையானது
யுவதிகள்	அழகானவர்கள்		லோகு :	காமர	லோகுடை
பற	பார	பறுக்கை	பெரியது	அறை	பெரியது
குறுகிய	வீதி	குறுகலானது	ஒன்று :	ஒன்று	ஒன்றுக்கின்றது
பற்று	மேகை	பற்றுடை	சினல :	ஒரு	சினலடை
பழைய	மேசை	பழையது	குளிர்	உடம்பு	குளிர்கிறது
லேசி	சீங்கல	லேசிக்கை	ஒன்று :	ஒன்று	ஒன்றுக்கிறது
இலகு	சிங்களம்	இலகுவானது	கசப்பு	மாத்திரை	கசக்கிறது
			ஒன்று :	ஒன்று	ஒன்றுக்கிறது
			ஷுவடு :	லேந்ஷுவி	ஷுவடுகை
			மணம்	கைக்குட்டை	மணக்கிறது

இருப்பினும் பண்புச் சொல் புள்ளியுடனான எழுத்தில் முடிவடையுமாயின் 'யீ' என்பதை சேர்க்கத் தேவையில்லை.

கிசீ : லாவிலு கிசீ

வெற்று இலாச்சிவெற்றானது

அலுந் : பிர அலுந்
புதிய கதிரை புதிது

கில் : சூரை கில்
சாறி நீல சாறி

டிப்பன்: அபி டிப்பன்
ஏழை நாங்கள் ஏழைகள்

பலல் : நலல பலல்
நெற்றி நெற்றி அகலம்

பேர்சன் : ஒயாலு பேர்சன்
பணக்காரர் நீங்கள் பணக்காரர்கள்

கவல் : காரெக கவல்
ஓட்டையான ஓட்டையான கார்

வரைதீ : பலுல வரைதீ
முக்கியமான குடும்பம் முக்கியமானது

குறிப்பு

ஞான் : விலு ஞான்
அதிக விலை பொருட்கள் அதிக விலை

வாமி : அரட்டு வாமி
எனிய ஆடை எனிமையானது

பலல் : பார் பலல்
அகலம் பாதை அகலமானது

வரவிமல் : கமலா வரவிமல்
முத்த கமலா முத்தவர்

2.73 ரூணை அவு வடவீ கிரம

பண்பை அதிகரித்தல்
அல்லது குறைத்தல்

பண்பை அதிகரித்தோ குறைத்தோ கூறலாம்.
அதற்கு பின்வரும் சொல்லொன்றை பண்புச்
சொல்லுக்கு முன்னால் சேர்த்தல் வேண்டும்.

கரி

மிகவும்

பழு பார் நரி பழுகி
குறுகிய வீதி மிகவும் குறுகலானது

பர்னு மேஸை நரீ பர்னுடை

பழைய மேசை மிகவும் பழைமையானது

ரங் கிடம் நரி ரங்கை
சுவை சாப்பாடு மிகவும் சுவையானது

நூஞ் - மிக

நூஞ் சுபத்து
அதிக விலை நரி
சப்பாத்து அதிக விலை

பூங்கி கே நூஞ் பூங்கி
சிறிய வீடு மிகவும் சிறியது

பொவி காமரே நூஞ் பொவிகி
சிறிய அறை மிகவும் சிறியது

நரமக்- ஓரளவு

ஹௌடி	கெம்	நரமக் ஹௌடி
நல்லசாப்பாடு	ஓரளவு	நல்லது

மகந	கமலா	நரமக்	மகநடி
பருமன்	கமலா	ஓரளவு	பருமன்

அலுந்	பூரி	நரமக்	அலுந்
புதிய	கதிரைகள்	ஓரளவு	புதிது

ரீகக்- கொஞ்சம்

அமார்ட	சீங்கல	ரீகக்	அமார்டை
கஷ்டம்	சிங்களம்	கொஞ்சம்	கஷ்டம்

கமிளை	மதினா	ரீகக்	கமிளை
சோம்பேறிமனுஷன்	கொஞ்சம்	கொஞ்சம்	சோம்பேறி

லீச்சின	ஏங்கர	ரீகக்	லீச்சினடி
அழகான	எழுத்து	கொஞ் சம்	அழுகு

போவிசிக் - கொஞ்சம்

கோர்	வெறும்	போவிசிக்	கோரடி
கட்டடசட்டை	கொஞ்சம்	கட்டடயாகவுள்ளது	

கலை	நேங்நா	போவிசிக்	கலை
கறுப்பு	அம்மணி	கொஞ்சம்	கட்டடயானவர்

கலைவர்	காமரே	போவிசிக்	கலைவரடி
இருள்	பொவிசிக்	கலைவரடி	இருளாகவுள்ளது

நல்லது நீங்கள் மிக நல்லவர்

2.74 ശാഖ ശാഖ മല്ലേ

വൺ്ണ വൺ്ണ പ്രക്കൾ

ചില പണ്ടുച്ച് ചോറ്റകൾ മൂലമ் നിന്റെങ്കൾ
കുറിക്കപ്പട്ടികയിൽനിന്ന്

കഹ സാരിയക്ക്

മനുഷൻ പുതവെ

കഹ ശാഖ സാരിയക്ക്

മനുഷൻ നിന്റപ് പുതവെ

അ കഹ ശാഖ ഹരീറിയക്ക്

ഇണ മനുഷൻ നിന്റ ചട്ടെ

തട കഹ ശാഖ കമിസയക്ക്

കട്ടുമു മനുഷൻ നിന്റ ചട്ടെ

കഹ മ കഹ ശാഖ സിലിർക്ക്

മുമുമൈയുമു മനുഷൻ നിന്റമാന കാവി

കലൈ കമിസയക്ക്

കരുപ്പുച്ച് ചട്ടെ

കലൈ ശാഖ ഹരീറിയക്ക്

കരുപ്പുച്ച് നിന്റച്ച് ചട്ടെ

കലൈ കലൈ	കൊല്ലേലേക്ക്
മികക്ക കരുമൈയാൻ പെയൻ	
കൊലൈ	ശാഖ തോഴ്പേ
പച്ചൈ	നിന്റച്ച് തോപ്പി
അ	കൊലൈ ശാഖ കമിസയക്ക്
ഇണമു	പച്ചൈ നിന്റ ചട്ടെ
ഡ്രൈർ	ശാഖ ലേഞ്ജ്സിലുക്ക്
പമ്പുച്ച്	നിന്റ കൈക്കുട്ടെ
തിലൈ	സാരിയക്ക്
നീലപ്പ്	പുതവെ
രത്ന	കമിസയക്ക്
ചിവപ്പുച്ച്	ചട്ടെ
സ്റ്റൂ	രേഡ്ഡുക്ക്
വെൻ്റാളാൽ	തുണി
പാഠ	പാഠ സാരി
വൺ്ണ	വൺ്ണസ് ചേലൈ
ഓലൈ	പാഠ സാരിയക്ക്
സാമ്പല്ല	നിന്റച്ച് ചേലൈ

2.75 ഗുണ സ്തമ്ഭം കരണ ഫോം - 1

പണ്ണപ്പെ ഓപ്പ് നോക്കുമ്
മുത്ര

ഒന്നുവൻ്നുടൈയ പണ്ണപ്പെ ഇൻഡിയൻവർത്തു
പണ്ണപ്പെ ഓപ്പ് നോക്കുവതുമ് എത്തു വളക്കമാ-
കുമ്. അവ്വാലു ചെയ്ക്കൈയില് നാൻകാമ്
വേற്റുമെ പെയർഷ് ചൊല്ലിൻ പിൻനാർ 'ഉചീയ'
എൻ്റെ ചൊല്ലല്ലാസേർപ്പതു വളക്കമ്.

മിയാ റസ്സി
നീംകൾ ഉയരമ്

മം റസ്സി
നാൻ ഉയരമ്

മിയാ മറ ഉചീയ
നീംകൾ എൻഡൈ വിടവും ഉയരമ്

മം കെരിവ്രുഡി
നാൻ മെലിവു

മിയാ കെരിവ്രുഡി
നീംകൾ മെലിവു

മം അയാറി
നാൻ ഉന്കൾ

കമലാ ലെസ്സന്ദി
കമലാ അമുകു

രാതി ലെസ്സന്ദി
രാഞ്ഞി അമുകു

കമലാ രാതിരി
കമലാ രാഞ്ഞിയെ

രാജാ ദസ്സുഡി
രാജാ തിരമൈയാൻവർ

കമലു ദസ്സുഡി
കമലു തിരമൈയാൻവർ

രാജാ കമലുരി ഉചീയ ദസ്സുഡി
രാജാ കമലൈ വിടത് തിരമൈയാൻവർ

സാരിയ കലികി
സേലൈ കരുമൈ

ഹരിരോ കലികി
ചട്ടൈ

സാരിയ ഹരിരോരി ഉചീയ കലികി
സേലൈ ചട്ടൈയൈ വിടവും കരുമൈ നിരമാനതു

ഡേമോളി അമാർട്ടി
തമിൽ കഴിനാമ്

സിംഗലു അമാർട്ടി
സിംഗൾസാമ് കഴിനാമ്

ഡേമോളി സിംഗലവലരി ഉചീയ അമാർട്ടി
തമിൽ സിംഗൾസാത്തൈ വിടക് കഴിനമാനതു

ഡേമോളി ലേസിഡി
തമിൽ ഇലകുവാനതു

സിംഗലു ലേസിഡി
സിംഗൾസാമ് ഇലകുവാനതു

സിംഗലു ഡേമോളി ലലറ ഉചീയ ലേസിഡി
സിംഗൾസാമ് തമില്ലൈ വിട ഇലകുവാനതു

2.76 രൂഗം സമാന കരണ ഹരീ

പഞ്ചപൈ ഓപ്പ് നോക്കുമ് മുരൈ

		സാർധ	കലിക്ക
		പുതവൈ	കരുമൈ
ഉന്നുവരുതു പഞ്ചപൈ ഇൻഡോനേഷ്യയുടെ ഓപ്പ് നോക്കുമ് ഇൻഡോനേഷ്യ മുരൈ ഉണ്ടു. പെയർഷ് ചൊല്ലിൻ പിന്നൻ 'വങ്ങേ ഓ' എന്നുമ് ചൊല്ലലെ ചേർത്തല്.	ഹരീരേ	കലിക്ക	
		ചട്ടൈ	കരുമൈ
മുരൈ	റസ്കി	സാർധ	ഹരീരേ
നീങ്കൾ	ഉയരമ്	പുതവൈ	വങ്ങേമു
മം	റസ്കി	ചട്ടൈയെപ്പ	കലിക്ക
നാൻ	ഉയരമ്	പോലവേ	കരുമൈ
നീങ്കൾ	മം വങ്ങേമു	മേജേ	പരഞ്ഞി
കമലാ	റസ്കി	മേചൈ	പമ്മൈയതു
കമലാ	ഉയരമ്	പ്രിവി	പരഞ്ഞി
രാഞ്ഞി	ലസ്സനി	കതിരൈ	പമ്മൈയതു
രാഞ്ഞി	അഴുകു	മേജേ	പ്രിവി
കമലാ	രാഞ്ഞി വങ്ങേമു	പ്രിവി	വങ്ങേമു
കമലാ	പോലവേ അഴുകു	കതിരൈയെപ്പ	പരഞ്ഞി
രാജാ	ലസ്സനി	പോലവേ	പമ്മൈമയാനതു
രാജാ	തിരുമൈമയാൻവർ	ദേമുലു	അമാർട്ടി
കമല്	ലസ്സനി	തമിഴ്	കഴിനമു
കമല്	തിരുമൈമയാൻവർ	സിംഗല	അമാർട്ടി
രാജാ	കമല് വങ്ങേമു	സിംഗലാമു	കഴിനമു
രാജാ	പോലവേ തിരുമൈമയാൻവർ	ദേമുലു	സിംഗല
		തമിഴ്	ലേസി
		സിംഗല	ലേസി
		ദേമുലു	ലേസി
		തമിഴ്	ഇലകു
		സിംഗല	ദേമുലു
		സിംഗലാമു	വങ്ങേമു
		തമിഴൈപ്പ്	ലേസി
		പോലവേ	ഇലകുവാനതു

2.77 இரண்டு பண்புகள் சேரும் போது

சில வேளைகளில் ஒரே மாதிரியான இரண்டு பண்புகளை ஒன்றாக்கி பயன்படுத்தலாம். அப்போது 'நலுந்' 'ஙவெடீ' போன்ற சொற்கள் அவ் இரண்டையும் வேறாக்கிக் காட்டுகின்றன.

கமலா கமலா
கமலா அழகு

கமலா கமலா
கமலா கருமையானவர்

கமலா லஸ்ஸநடி நலுந் கலை
கமலா அழகானவர் இருப்பினும் கருமையானவர்

ராஜா வயச்சி
ராஜா வயதானவர்
ராஜா கவிவசமி
ராஜா கட்டழகானவர்

ராஜா வயச்சி நலுந் கவிவசமி கசம் ரஸ்னெடி
ராஜா வயதானவர் இருப்பினும் கட்டழகா - உணவு சூடானது

இயா	நர்தனாடி
நீங்கள்	இளமையானவர்
இயா	கலிமேலிடி
நீங்கள்	சோம்பேறியானவர்

இயா	நர்தனாடி	நலுந்
கலிமேலிடி		
நீங்கள்	இளமையானவர்	இருப்பினும்
	சோம்பேறியானவர்	

ராலஹாமி	ஹொட்டி
பொலிஸ்காரர்	நல்லவர்
ராலஹாமி	ஸர்டி
பொலிஸ்காரர்	கடுமையானவர்

ராலஹாமி	ஹொட்டி
ஙவெடீ	ஸர்டி
பொலிஸ்காரர்	நல்லவர்
இருப்பினும்	கடுமையானவர்

കെല	രഹദി			
ഉണവു	സവൈയാൻതു	മേജേ	ലോക്കി	ഹബേദി
		മേചൈ	പെരിയതു	പർତ്തുടി
കെല	രസ്സേനദി	ഹബേദി	രഹദി	
ഉണവു	കൂടാക	ഉൾസാതു	ഇരുപ്പിനുമ്	കതാവി
				രസവിന്
	സവൈയാൻതു			കതൈ സവാറ്റിയമാൻതു
കർവില	തിൽത്തി		കതാവി	ഡിഗ്കി
പാകർകാധ	കസ്പാൻതു		കതൈ	നീണ്ടതു
കർവില	രുനദി		കതാവി	രസവിന്
പാകർകാധ	ചിരുന്തതു		കതൈ	സവാറ്റിയമാൻതു ഇരുപ്പിനുമ് നീണ്ടതു
കർവില	തിൽത്തി	ഹബേദി	രുനദി	
പാകർകാധ	കസ്പാൻതു	ഇരുപ്പിനുമ്	ചിരുന്തതു	
				<hr/>
				<u>കുறിപ്പ്</u>
കാമലേ	പ്രംവി			
അരൈ	ചിറിയതു			
കാമലേ	പിരീസിഡ്കി			
അരൈ	സത്തമാൻതു			
കാമലേ	പ്രംവി	നമ്മൻ	പിരീസിഡ്കി	
അരൈ	ചിറിയതു	ഇരുപ്പിനുമ്	സത്തമാൻതു	
മേജേ	ലോക്കി			
മേചൈ	പെരിയതു			
മേജേ	പർത്തുടി			
മേചൈ	പച്ചമ്യതു			

2.78 ഗുണ വേദാക്ഷേ കരണ ഹഡേ

പഞ്ചപുകൾ മാർഗ്ഗമും മുന്നേ

പഞ്ചപുകൾ ചൊല്ലിൻ പിൻൻര് ‘കരണവാ’ അല്ലതു ‘വേദാവാ’ എന്നും വിഞ്ഞെ ചൊല്ലേണ്ടെന്നു പയൻപട്ടതവും മുഴുവൻ.

അദ്ധി

അദ്ധി കരണവാ

അപി ബദ്ധി മില

കുരൈവു നാമും പൊന്തുടക്കിനിൻ വിലൈയൈ

കുരൈപ്പോമും

അദ്ധി വേദാവാ

ബദ്ധി മില അദ്ധി വേദാവാ

പൊന്തുടക്കിനിൻ വിലൈ കുരൈവൈതെകിരുതു

അല്ലത്

അല്ലത് കരണവാ

അപി കാമരേ അല്ലത് കരണവാ

പുതിയ നാമും അരൈയൈ പുതുപ്പിക്കിരോമും

അല്ലത് വേദാവാ

കാമരേ അല്ലത് വേദാവാ

അരൈ പുതിതാകിരുതു

കൈരീ

കൈരീ കരണവാ

മം കഠാവു കൈരീ കരണവാ

കുരുക്കിയ നാൻ കത്തയൈ സുരുക്കുകിരേൻ

കൈരീ വേദാവാ

കഠാവു കൈരീ വേദാവാ

കത്ത കുരുക്കിയതാകിരുതു

നർക്ക്

നർക്ക് കരണവാ

രാജു കമല് നർക്ക് കരണവാ

കെട്ട രാജാ കമലൈ കെടുക്കിരാൻ

നർക്ക് വേദാവാ

കമല് നർക്ക് വേദാവാ

ഉൺവു കെടുകിരുതു

മോക്ക

താത്താ കാമരേ മോക്ക കരണവാ

അപ്പാവിൻ അരൈ പെരിതാക്കപ്പട്ടകിരുതു

കുറിപ്പ്

2.79 நிபாத படி - I

முன்னுருபுகள்

			கேதை	இயை	கேதை
			பற்றி	உங்களைப்	பற்றி
அன்றாடம்	பயன்படுத்தும்	முன்னுருபுடன்	லங்காவ	கேதை	
கூடிய	சொற்கள்.		இலங்கையைப்		பற்றி
அரை	இயை	அரை	ஏவிசை	நிச்சை	
தவிர	உங்களைத்	தவிர	முழுவதும்	நாள்	முழுவதும்
	சிகிர்லை	அரை		மாஸ	நிச்சை
	வெள்ளிக்கிழமை	தவிர		மாதம்	முழுவதும்
ஒடின்	யாபனே	ஒடின்	நெநுவி	இயை	நெநுவி
இருந்து	யாழ்ப்பாணத்திலிருந்து		இன்றி	நீங்கள்	இன்றி
	ஙோ	ஒடின்		கைம்	நெநுவி
	நாளையிலிருந்து			உணவின்றி	
ஒடிலை	யாபனே	ஒடிலை	நிசை	இயை	நிசை
இருந்து	யாழ்ப்பாணத்திலிருந்து		ஆஸ்	உங்களினால்	
	சிகிர்லை	ஒடிலை		வெச்சை	நிசை
	வெள்ளிக்கிழமையிலிருந்து			மழையினால்	
லீக்கை	இயை	லீக்கை	பசையை	அடின்	பசையை
உடன்	உங்களுடன்		பிறகு	இன்றிலிருந்து	
	கைம்	லீக்கை		வலைய	பசையை
	சாப்பாட்டுடன்			புதன்கிழமையின்	பின்னர்
கலிங்	அரை				
முன்னர்	எட்டு மணிக்கு				
வலைய	கலிங்				
	புதன்கிழமைக்கு	முன்னர்			
கலிங்			பூர்	ஏவிசை	பூர்
முன்னர்			முழுவதும்	நாள்	முழுவதும்
				வெ	பூர்
				வயிறு	நிறைய

மிக	லோகம் காமரே மிகப் பெரிய அறை ஹொட்டு போத மிகச் சிறந்த புத்தகம்	அசீஸை உள்ளே	கல்லேஸ் அசீஸை சட்டையின் உள்ளே காமரே அசீஸை அறையின் உள்ளே
ஏ	இயாம் கியன் ந நீங்களே கூறுங்கள் ஒடும் யன் ந இன்றே செல்லுங்கள்	அதே கையில்	முகை அதே சில்லி நக எனது கையில் காசு இல்லை வர்க்கீடு இயாகே அதே பிழைங்கள் கையில்
வந் ஆவது ரைபியல்கீல் ஒரு ரூபாயாவது தாருங்கள் / கொடுங்கள்	இயாவந் லீன் ந நீங்களாவதுவாருங்கள் ஒன்றைக்கீல் ஹென் ந கொடுங்கள் / கொடுங்கள்	அட்டீர் ஒரம் வீதி	அபே எமது பார் வீதி கீரம்
விதர் போல	பையக் விதர ஒரு மணித்தியாலம் போல ஒன்றைக் கீல் விதர பத்து ரூபாய் போல	அடீனே ஒரத்தில்	பார் வீதி அரை கால்வாய்
விதர்கி மட்டும்	இயை விதர்கி நீங்கள் மட்டும் மர விதர்கீ எனக்கு மட்டும்	ஓராலே உள்ளே	கீர வீட்டின் உள்ளே காமரே அறையின் உள்ளே
கிரங் இருந்து	யாபனே கிரங் யாழ்ப்பாணத்திலிருந்து ரீயே கிரங் நேற்றிலிருந்து	ஒசீஸர்ஹ முன்னால்	சூப்புவ கடைக்கு பன்சல விகாரை
கின்றூ தான்	இயை கின்றூ உங்களால் தான் வசீஸ் கின்றூ மழை காரணமாக	உசி மேல்	மேஸை மேசையின் அல்லாரை அலுமாரியின்

കിരിറ്റാവ	രാജതിരൈ	കിരിറ്റാവ	ഹർഹാ	പാർ	ഹർഹാ
അനുകോ	രാജകീരിയവക്കു	അനുകോ	കുറുക്കോ	പാതൈയിൻ	കുറുക്കോ
	ധാപനേ	കിരിറ്റാവ		ഗമ	ഹർഹാ
	ധാമ്പപാഞ്ചത്തുക്കു	അനുകോ		കിരാമത്തിന്തു	കുറുക്കോ
ഗാവ	പോല	ഗാവ			
അനുകോ	സന്ധതെക്കു	അനുകോ	ലഗ	കാമരേ	ലഗ
	കൊവില	ഗാവ	അനുകില	അത്രയിൻ	അനുകില
	കോയിലുക്കു	അനുകോ		പന്സല	ലഗ
				വികാരൈക്കു	അനുകില
ടിനേ	പാർ	ടിനേ			
വழിയേ	വീതി	വഴിയേ			
	ഓന	ടിനേ			
	കൈ	വഴിയേ			
<hr/>					
<u>കുறിപ്പ്</u>					
പിരീപസ്സേ	ഗേ	പിരീപസ്സേ			
പിൻപുறമ്	വീട്ടിൻ	പിൻപുறമ്			
	കാമരേ	പിരീപസ്സേ			
	അത്രയിൻ	പിൻപുறമ്			
മരട	കാമരേ	മരട			
മത്തിയില	അത്രയിൻ	മത്തിയില			
	സാലേ	മരട			
	കൂട്ടത്തിൻ	നടുവില			
മുട്ടനേ	കന്ദ	മുട്ടനേ			
ഉച്ചിയില	മല്ലായിൻ	ഉച്ചിയില			
	ഒന	മുട്ടനേ			
	മരത്തിൻ	ഉച്ചിയില			
യറ	മേസൈ	യറ			
കീழ്	മേചൈയിൻ	കീழ്			
	ഘടട	യറ			
	കട്ടിലിൻ	കീழ്			

2.80 நிபாத படி - 2

முன்னுருபுகள்

கருத்துக்களை தெரிவிப்பதற்காக நே
பயன்படுத்தப்படும் சிறிய சொல் வகையே
முன்னுருபுகள் ஆகும்.

குறிப்பு:

கமலா வடிவானவள் தானே
இயா ஹெ லீனலா நே
நீங்கள் நாளைக்கு வருவீர்கள் தானே
கெம் ரஹ்மீ நே
சாப்பாடு சுவையாக உள்ளது தானே

க (கீ) கமலா லக்ஷ்ணகீ

கமலா	வடிவானவள்
கெம்	ரஹ்மீ
சாப்பாடு	சுவையானது
பெ	ஹெ
சம்பளம்	நாளைக்கு
வெலாவு	இனகீ
நேரம்	முன்று மணி

ய (யீ) கமலா லக்ஷ்ண யீ?

கமலா வடிவானவளா?
இயா ஹெ லீனலா யீ?
நீங்கள் நாளைக்கு வருவீர்களா?
கெம் ரஹ யீ?
சாப்பாடு சுவையா?

ஏ கமலா லக்ஷ்ண எ?

கமலா	வடிவானவளா?
இயா	ஹெ லீனலா எ?
நீங்கள்	நாளைக்கு வருவீர்களா?
கெம்	ரஹ எ?
சாப்பாடு	சுவையா?

குறிப்பு

ஐ கமலா லக்ஷ்ண ஐ

கமலா	வடிவானவளாம்
பெ	ஹெ லீ
சம்பளம்	நாளைக்காம்
ஹெ	வகீ ல
நாளைக்கு	மழை பெய்யுமாம்

2.81 இரண்டாவது படி

இரட்டை முன்னுருபுகள்

சில முன்னுருபுகளை இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்த வேண்டும்.

தீ ----- தீ

யீ ----- யீ	இய-தீ	மல-தீ	யழு
நீங்களும்	நானும்	போவோம்	நீங்களும்
அடிகீ	மலகீ	யழு	போவோம்
அடிகீ	நானும்	போவோம்	அட-தீ
இன்றும்	நாளையும்	விடுமுறை	நெட-தீ
இன்றும்	நாளையும்	விடுமுறை	நெட-தீ
பரிசீலிகீ	சுமிலேலகீ	ரங்கீ	நீவாவி
பருப்பும்	சம்பலும்	சுவையானது	விடுமுறை
கடம்	ரங்கீ	ருந்தீ	பரிசீல-தீ சுமிலேல-தீ ரங்கீ
சாப்பாடு சுவையானது	நல்லது		பருப்பும் சம்பலும் சுவையானது
			சொல் முடிவது மெய் எழுத்தில் எனில் 'ரீயீ' பயன்படுத்தப்படும்.

சொல் முடிவது மெய் எழுத்தில் எனில் 'ரீயீ' பயன்படுத்தப்படும்.

ஏதீ ----- ஏதீ

போதீ-ரீடீ	பக்னீ-ரீடீ	பொதீ-ஏதீ பக்னீ-ஏதீ
புத்தகமும்	பேனையும்	புத்தகமும் பேனையும்
பொனூடீ	பக்னூடீ	பொனூதீ பக்னூதீ
புத்தகமும்	பேனையும்	புத்தகமும் பேனையும்
பானீ-ரீயீ	வகிசீ-ரீயீ	பானீ-ஏதீ வகிசீ-ஏதீ
பானும்	பனிசும்	பானுதீ வகிசுதீ -பானும் பனிசும்
பானுயீ	வகிசுயீ	
பானும்	பனிசும்	

2.82 മം നോട്ടീൻ ദ്രോ

എനക്കു തെരിയാത് വിടയമ്

താൻ അറിയാതവർകൾ അല്ലതു വിടയങ്കൾ കുറിത്തു പേകുമ் പോതു എനുമ് ‘ഡ്രോ’ ചൊബൻ പയൻപട്ടത്തിൽക്കുറുതു.

കലിഡ് കലിഡ്രോ?
ധാർ ധാരോ?

കാമരേ കലിഡ്രോ ഭൂന്തലാ
അരൈയില് ധാരോ ഇരുക്കിറ്റാർകൾ
അഖിൻ കലിഡ്രോ ലിനലാ
അതോ ധാരോ വനുകിറ്റാർകൾ

കാറ ദ്രോ

ധാരുക്കോ

മഹത്തയാ കാറ ദ്രോ ബതിലാ
ജ്യാ ധാരുക്കോ ഏകകിറ്റാർ
മഹിഹ കാറ ദ്രോ ഗൈഹലിലാ
മനുഷൻ ധാരുക്കോ അഴിത്താൻ

കാഗേ ദ്രോ

ധാരുടൈയ

മേതൻ കാഗേ ദ്രോ ഓദിയക്സ്
ഇന്കോ ധാരുടൈയതോ കുട്ട ഇരുക്കിറതു

കാഗേ ദ്രോ	പശ്നക്സ്	മേന്തൻ
ധാരുടൈയതോ	പേണ	ഇന്താരുന്കൾ
കാഗേൻ ദ്രോ		
ധാരിടമിരുന്തോ		

മികിഹാ കാഗേൻ ദ്രോ സല്ലി ഗന്താ
മനുഷൻ ധാരിടമിരുന്തോ പഞ്ച വാങ്കിനാൻ

ഹിന്തനാ കാഗേൻ ദ്രോ എനുമി അഞ്ചാലാ
പിച്ചൈക്കാറൻ ധാരിടമിരുന്തോ ഏസ്സ
വാങ്കിനാൻ

മോഹവ ദ്രോ

എതോ / എൻണവോ

മികിഹാ റോ മോഹവ ദ്രോ കനലാ
മനുഷൻ ഇരവില് എതോ ചാപ്പിടുകിറാൻ

ഹിന്തനാ മോഹവ ദ്രോ കീവാ
പിച്ചൈക്കാറൻ എതോ കൂറ്റിനാൻ

കോഹേ ദ്രോ

എംകോ

മഹത്തയാ റിഡോ കോഹേ ദ്രോ ധനലാ
ജ്യാ കാലൈയില് എംകോ ചെല്കിറാർ

മാമാ റീയേ കോഹേ ദ്രോ ഗിയാ
മാമാ നേർമ്മ എംകോ പോണാർ

2.83 ലൈൻസ്

രതാവതു ഓൺറ്റു

രതാവതു പരവാധില്ലെലെ എൻപതൈ കൗറുവത്രകു
‘ഹർ’ എൻ്റ ചൊല്ല പയൻപട്ടപ്പട്ടകിന്തു

ക്ലീർ ഹർ യാറോ

കാമലേ	ക്ലീർ ഹർ	ഉന്നലാ
അത്രയില്ല	യാറോ	ഇരുക്കിന്റാർ

ക്ലീർ ഹർ	മേഖാർ	ശീന്ന
യാറാവതു	ഇന്കേ	വാനുങ്കൾ

കാർ ഹർ

ധാരേധാവതു / ധാനുക്കാവതു

കാർ ഹർ	ശീന്ന
ധാരേധാവതു /	ധാനുക്കാവതു
ചൊല്ലുങ്കൾ	വരച്ച

മേഖ	കാർ ഹർ	ഡൈ
ഇതെ	ധാനുക്കാവതു	കൊട്ടപ്പോമ്മ

കാഗേ ഹർ ധാനുടൈ

കാഗേ ഹർ	നമക്	കിയന്ന
ധാനുടൈ	പെയരേധാവതു	കൗറുങ്കൾ

കാഗേ ഹർ	അച്ചിസ്	ശീകക്	ഡൈന്ന
ധാനുടൈ	മുകവരിയൈധാവതു	താനുങ്കൾ	

മോഹലാ ഹർ രതാവതു

മോഹലാ ഹർ	ക്ലൂ
രതാവതു	ഷാപ്പിനോമ്മ

മോഹലാ ഹർ	മോഹലാ
രതാവതു	കുട്ടിയുങ്കൾ

കോഹേ ഹർ

എൻകാവതു / എൻകേധാവതു

എപ്പ കോഹേ ഹർ യാ
നാംകൾ എൻകാവതു / എൻകേധാവതു പോവോമ്മ

മുയ തിവാബിവി കോഹേ ഹർ യൻഹ
നീംകൾ വിനുമുരൈക്കു എൻകേധാവതു ചെല്ലു-
ങ്കൾ

ക്ലെ ഹർ

എൻറ്റാവതു

മം ക്ലെ ഹർ റം യനലാ
നാൻ എൻറ്റാവതു വെസിനാടു ചെല്ലവേൻ

മം ക്ലെ ഹർ കേല്ലേക്ക് ഹമിബ വേദി
ഞക്കു എൻറ്റാവതു ഒരു പെൻ കിടൈപ്പാൻ

കീയറ ഹർ

എവ്വാവു എൻറ്റാലുമ്മ

ഹേര കീയറ ഹർ ശീന്ന
നാണാ എൽത്തണെ മണിക്കാവതു വാനുങ്കൾ

മം മേഖ കീയറ ഹർ വികുന്നലാ
നാൻ ഇതെ എൽത്തണെ രൂപാവുക്കാവതു
വിന്റപേൻ

കോഹോമ ഹർ

എപ്പാഴ്യാവതു

മം കോഹോമ ഹർ ശീനലാ
നാൻ എപ്പാഴ്യാവതു വരുവേൻ

എപ്പ കോഹോമ ഹർ ഹമിബ വേമു
നാംകൾ എപ്പാഴ്യാവതു ചന്തിപ്പോമ്മ

2.84 നം എൻ്റ്രാൾ

1. യമക് ആവിബാരങ്ങൾ കിരീതം

ലംകാවി നം ലസ്സിനടി

ഇലങ്കൈ എൻ്റ്രാൾ അമുകാൻതു

കിടമു നം റഹിഡി

ചാപ്പാടു എൻ്റ്രാൾ സവൈയാൻതു

കാമരേ നം പ്രംവിഡി

അത്രൈ എൻ്റ്രാൾ ചിറിയതു

സിംഗലു നം രീക്കക് അമാർട്ട ദി

സിംഗകൾമു എൻ്റ്രാൾ കൊആൻചമു കഷ്ടമു

ഓയാ നം ഹരി ഹോട്ടി

നീംകൾ എൻ്റ്രാൾ മികവുമു നല്ലവർ

അടു നം ലഭി

ഇൻറ്റു എൻ്റ്രാൾ മഴൈ പെയ്യുമു

ഓയാ നം കിയക്കി

നീംകൾ എൻ്റ്രാൾ ചൊല്ലുവീർകൾ

ഹോത നം തിവാച്ചി

നാഞ്ഞാ എൻ്റ്രാൾ വിടുമുരൈ

2. കോള്റേക്കിയക്ക് ദൃക്കീലിംഗം

ഹോത തിവാച്ചി നം കിയനും

നാഞ്ഞാ വിടുമുരൈ എൻ്റ്രാൾ ചൊല്ലുവുങ്കൾ

തിവാച്ചി നം ലം ലീനും നുക്കു

വിടുമുരൈ എൻ്റ്രാൾ നാഞ്ഞാ വരമാട്ടേണ്ടു

മം ലീനവാ നം കിയനും നം

നാഞ്ഞാ വരുവേണ്ടു എൻ്റ്രാൾ ചൊല്ലുവേണ്ടു

ധനവാ നം കലിനും ധനും

പോവതു എൻ്റ്രാൾ മുൺപേ പോംകൾ

അമിലാ ലസ്സിന നം ദ്രിലും ലസ്സിനടി

അമ്മാ അമുകു എൻ്റ്രാൾ മകൻമാരുമു

അമുകാൻവർകൾ

പോത ഹോട്ടി നം ലം കിയവിനവാ

പുത്തകമു നല്ലതു എൻ്റ്രാൾ നാഞ്ഞാ വാഴിപ്പേണ്ടു

കിടമു റഹി നം കിനും പ്രലീം

ചാപ്പാടു സവൈ എൻ്റ്രാൾ ചാപ്പിട മുഴിയുമു

പ്രലീം നം ലീനും ലീനും

മുഴിയുമു എൻ്റ്രാൾ നാഞ്ഞാ വരുകിറേണ്ടു

நா

இறந்தகால வினைச் சொல்லின் பின்னர்
நா என்ற பத்தை சேர்ப்பதாயின் அது ஒரு
வேண்டுகோளாகக் காணப்படும்.

பொவிசிக் அடிந் வென்ன

பொவிசிக் அடிந் ருண நா
கொஞ்சம் விலகுங்கள்

பொவிசிக் மேஹார லீன்ன

நே லீக வோன்ன

பொவிசிக் மேஹார ஆவா நா

நே லீக வீவா நா

கொஞ்சம் இங்கே வாருங்கள்

தேநீர் குழியுங்கள்

இரிவக் அக்கரி யன்ன

கொஞ்செி கிபா ஗ன்ன

இரிவக் அக்கரி ஜை நா

கொஞ்செி கிபா ஗ன்னா நா

கொஞ்சம் அந்தப்பக்கம் போங்கள்

முடியை வெட்டுங்கள்

இய டோர் ஆரீன்ன

குறிப்பு

இய டோர் ஆரீயா நா

அந்த கதவை திறவுங்கள்

இய பென்னேலே வகன்ன

இய பென்னேலே வகைவா நா

அந்த யன்னலை மூடுங்கள்

மீ பென்சலக் டென்ன

மீ பென்சலக் டுன்னா நா

பென்சில் ஒன்று தாங்கோ

மேக ரெடிப் கிரன்ன

மேக ரெடிப் கிலா நா

இதை டய்ப் செய்யுங்கள்

2.85 லை கீடு வினா கீழே

அது நடந்த விதம்

வினைச் சொல்லிற்கு முன்னால் 'விலாச படியக்' சேர்ப்பதன் மூலம் ஏதேனும் ஒன்றை செய்யும் முறை கூறப்படும். சிங்களத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் விலாச படி பின்வருமாறு

ஓ என்ற எழுத்தில் முடிவடையும் சொற்கள்

அங்கு அயை அங்கு நலன்வா

நன்றாக நீங்கள் நன்றாக ஆடுகின்றீர்கள்

ஒக்மனு ஒக்மனு லைங்கு

விரைவாக சீக்கிரம் வாருங்கள்

ஒடுக்கு லையு ஒடுக்கு மக்குங்கு

எப்போதாவது அவர் எப்போதாவது இறைச்சி சாப்பிடுவார்

காலவெலுவு காலவெலுவு பலங்குங்கு

நேரத்தோடு நேரத்தோடு ஆரம்பிப்போம்

ரகு நெங்கு ரகு ரைங்கு

சுவையாக மனைவி சுவையாக சமைப்பார்

லெஃக்கு நங்கு லெஃக்கு நலன்வா
வடிவாக தங்கை வடிவாக ஆடுவாள்

கருகு கருகு லைங்கு
நேராக நேராக எழுதுங்கள்

கருயு கருயு மஹங்கி
மிகவும் மிகவும் களைப்பு

கேள்கு கேள்கு யங்கு
மெதுவாக மெதுவாக நடவுங்கள்

கோடு கமலு கோடு ரைங்கு
நன்றாக கமலா நன்றாக சமைப்பாள்

கீடு லைக் கீடு கிரு கிருங்கு
தொடர்ச்சியாக தொடர்ச்சியாக கதைக்கிறார்

கோவு கோஞ்சு கோவு கிபுங்கு
கட்டடையாக தலைமயிரை கட்டடையாக
வெட்டுதல்

o (എ) എൻ്റ എമുത്തില് മുടിവട്ടെയുമ് ചൊറ്റകൾ	പക്ഷങ്കൾ	മം പക്ഷങ്കൾ ലീഫ്‌നം
പിന്തു നാൻ പിന്തു വരുകിരേൻ		
ആസാവേം അപി ആസാവേം കൈവാ വിനുപ്പത്തോടു നാങ്കൾ വിനുപ്പത്തോടു സാപ്പിട്ടോമ്	വേലാസ്തിം ഹേഠ വേലാസ്തിം ലീഫ്‌ന നേരത്തോടു നാഞ്ഞ നേരത്തോടു വാരുന്കൾ	
ഉക്ക്‌മനിം ഉക്ക്‌മനിം യമു വിരവാക ചീക്കിരമു പോവോമ്	സഹിരിം സഹിരിം ഉന്നേഖാ സന്തോഷമാക സന്തോഷമാക ഇരുക്കിരാർ	
ഉസ്സീരതിം ലിയാ ഉസ്സീരതിം യനിം മുന്നാല് അവർ മുന്നാല് ചെല്കിരാർ	സന്തേരീം സന്തേരീം ലീഫ്‌നിം സന്തോഷത്താല് സന്തോഷത്താല് ചിരിത്താർ	
കനഗാലുവേം കനഗാലുവേം ഉന്നേഖാ കവലൈയാക കവലൈയാക ഇരുക്കിരാർ	സിരേം സിരേം കതാ കരണിം കടുമൈയാക പേക്കിരാർ	
കലാനുരകിം കലാനുരകിം ബോനിം എപ്പോതാവതു എപ്പോതാവതു കുടിപ്പേൻ	ഒക്സിഡേം ഒക്സിഡേം യന്നേ വേകമാക വേകമാക പോന്ക	
കലിം ഹേഠ കലിം ലീഫ്‌ന നേരത്തോടു നാഞ്ഞ നേരത്തോടു വാരുന്കൾ	ഹേമിം ഹേമിം ലീലവന്നേ മെതുവാക മെതുവാക ഓട്ടുന്കൾ	
ട്രകിം ലിയാ ഉന്നേഖാ ട്രകിം കവലൈയോടു അവർ കവലൈയോടു ഇരുക്കിരാർ	ഹോരേം മം ഹോരേം ആവാ തിരുട്ടുത്തനമാക നാൻ തിരുട്ടുത്തനമാക വന്തേൻ	
പരേസ്സമേം പരേസ്സമേം ലീലവന്നേ കവനമാക ഓട്ടുന്കൾ		കുறിപ്പ്

2.86 பூட்டு பூஞ்சை அல்லது கேட்கும் முறை

பூட்டு பூஞ்சை அல்லது கேட்கும் முறை என்ற பெயரினால் அதை விட விரைவாக கேட்க விரும்புகிறது.

நபர்களைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்காக கேள்விகளை கேட்கக்கூடியில் பயன்படுத்தப்படும் சில சொற்களை இன்று கற்போம்.

கூடும் - யார்?

இயா கூடும்?
நீங்கள் யார்?

இயாலு கூடுமா?
நீங்கள் யார்?

அர் கூடும்?
அது யார்?

அர்யா கூடும்?
அவர் யார்

கமலா கூடும்? கமலா ரகிபிசீரி
கமலா யார்? கமலா தட்டெழுத்தாளர்

இயாகே அமிலா கூடும்?
உங்களுடைய அம்மா யார்?
ராஜாவின் மலீலி கூடும்?
ராஜாவின் தம்பி யார்?

காரை டு? - யாருடையது?

மே பசை காரை டு?

இந்தப் பேண யாருடையது? என்னுடையது

இயா காரை கிழுடு ?

நீங்கள் யார்?

காரைநீ டு? யாரிடமிருந்து?

ஒகீசீ லீக காரைநீடு?

யாரிடமிருந்துதொலைநகல்?

கிடம் காரைநீ டு?

உணவு யாரிடமிருந்து?

காடு டு? - யாருக்கு ?

மே நீ லீக காடு டு ?

இந்த தேநீர் யாருக்கு?

காடு கீர்தி?

கோப்பி யாருக்கு?

2.87 දේවල් ගැන අහන හැරී

විෂයාංකൾ කුරිත්තු
කොට්කුම් මුහෙයු

මොනවද ? - යාචෙව?

යම් යම් දේවල් ගැන තොරතුරු දැන ගැනීමට
ප්‍රශ්න අහන විට යෙදෙන පද සමහරක් අද
ඉගෙන ගෙනු.

සිල සිල විෂයාංකൾ කුරිත්තු තකවල්කள්
අරිත්තු කොට්ඨාස කොට්ඨාස කොට්ඨාස
කොට්කෙයිල් පයන්පැහැඟ්පැහැඟ් සිල
සොර්කණා නින්දා කර්පොම්.

මෙවා මොනවද?

මෙවා නාරං

இவෙ යාචෙව?

அவෙ තොටම්පழාங்கள்

අර්වා මොනවද?

அர්වා ආනමාලු

அචෙව යාචෙව?

அචෙව ඇුණනබාඩ්මූ

රෝ මොනවද?

රෝ ඉඳියාපේප

இரவுක்கு නෑත්?

இரவுக்கு පිළියාප්පම්

මොකද්ද ? - එන්න?

මේක මොකද්?

මේක කැමරාවක්

இதු එන්න?

அතු ප්‍රාග්ධනයා

මේක මොකද්ද?

මේක ඔර්ලෝසුවක්

அතු එන්න?

இතු කඩකාරම්

නම මොකද්ද?

සරෝජීනි

පෙයාර එන්න?

සරොජිනි

கුறිප்பு

2.88 தன் சென் அன்ன கூடு

இடங்களைப் பற்றி கேட்கும் முறை

சில சில இடங்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு கேள்விகளை கேட்கையில் பயன்படுத்தப்படும் சில சொற்களை இன்று கற்போம்.

கோஹெடு ? எங்கே?

மே கோஹெடு?
மே டெனிவல
இது எங்கே?
இது தெஹிவளை

மே ஹரிய கோஹெடு?
மே நாவல
இந்த இடம் எங்கே?
இது நாவல

ராஜ்ஞிரை கோஹெடு?
அர்னை
ராஜைகிரிய எங்கே?
அங்கே

கோஹாடு? - எங்கே?

மே வசீ லை கோஹாடு டு?
மனர்஗ல்-டு
இந்த பஸ் எங்கே போகிறது? மஹரகமைக்கு

கோஹெந்டு? - எங்கிருந்து?

கசம் கோஹெந்டு?
நாத்தானேந்
சாப்பாடு எங்கிருந்து?
அப்பாவிடமிருந்து

சல்லி கோஹெந்டு?
ஆன்றிலேந்
பணம்னங்கிருந்து? அரசாங்கத்திடமிருந்து

குறிப்பு

2.39 காலை வெளி அனுப்புகள்

காலத்தைப் பற்றி கேட்கும்
கேள்விகள்

கீயாடு ? - எத்தனை மணிக்கு?

ஏதேனுமொன்று நடக்கும் காலத்தை அறிந்து
கொள்வதற்கு கேள்விகளை கேட்கையில்
பயன்படுத்தும் சில சொற்கள்

கால கீயாடு?

இரண்டு நாள் நாளார்வு

சாப்பாடு எத்தனை மணிக்கு?

காலை ஏழாறு மணிக்கு

கவட்டு ? கவட்டு ? - எப்போது ?

அடு கவட்டு?

அடு சீகிர்டு

இன்று என்னநாள் ?

இன்று வெள்ளி

பீலாக கோவிலிய கீயாடு?

பன-டி தின-டி

அடுத்த புகையிரதம் எத்தனை மணிக்கு?
ஜந்து முப்பதுக்கு

நன்றால் கவட்டு?

அதிட்டு

நாதார் எப்போது ?

நாளை மறுநாள்

அங்கீம சீஸைக கீயாடு ?

ரை டுக்கார்

கடைசி பஸ் எத்தனை மணிக்கு?

இரவு பத்து மணிக்கு

பெர்ஹர் கவட்டு?

ஏசில் மாசை

பெரஹரா எப்போது?

ஏசல் மாதத்தில்

குறிப்பு

கீயடு ? - எவ்வளவு?

வெலுவ கீயடு?

துநடை வீச்சை

நேரம் எத்தனை மணி?

மூன்று இருபது

2.90 புளைய வென அங்கு புண்ண அளவு குறித்து கேட்கும் வினாக்கள்

அளவு குறித்து வினாக்களை கேட்கையில் பயன்படுத்தப்படும் சில சொற்கள்

கீயாட்டு?

எத்தனை?

அடி வெசி கீயாட்டு மினா? பக்கு
எத்தனை மாம்பழங்கள் வேண்டும்? ஐந்து

மேற்கூற அடி வெசி கீயாட்டு? பக்கு-டி
இங்கே எத்தனை மாம்பழங்கள்? ஐந்து

மூட்டு கீயாட்டு? மூட்டு ஒன்றுக்கீ
எத்தனை முத்திரைகள்? பத்து முத்திரைகள்

கிளை கீயாட்டு? கிளை டெக்கு
எத்தனை கிலோ? இரண்டு கிலோ

கீ டெனக்கீ எத்தனை பேர்?

பூந்து கீ டெனக்கீ? ஒன்று டெனக்கீ
மகன்மார் எத்தனை பேர்? மூன்று பேர்

டூலா கீ டெனா டீ? நதர் டென-டி
மகன்மார் எத்தனை பேர்? நான்கு பேர்

கீ நமக்கீ டீ?

எத்தனை பேர்? (பெளத்த குருமார்கள்)

ஹாமூட்டுவரை கீ நமக்கீ டீ? பக்கு நமக்கீ
பிக்குமார் எத்தனை பேர்? ஓன்பது பிக்குமார்

கீ சூரியக்கீ டீ/பார்க்கீ டீ? எத்தனை தடவைகள்?
முறை?

இயா ஆலீ கீ சூரியக்கீ டீ/பார்க்கீ டீ? ஒன்று சூரியக்கீ
நீங்கள் எத்தனை தடவைகள் / முறை வந்தீர்கள்? மூன்று தடவைகள் / முறை

குறிப்பு

2.91 வற்றமான கல்வீத் தடி (I)

நிகழ்கால வினைச்

சொற்கள்

சிங்களத்தில் காணப்படும் ஓர் 'கல்வீத் திய' -வினைச் சொல் வகை எச்சவினையாகும். அது நிகழ்கால எச்சவினை மற்றும் இறந்தகால எச்சவினை என இரு வகைப்படும்.

நிகழ்கால வினைச் சொல்லின் இறுதியில் வரும் என்பதை அகற்றுவதன் மூலம் நிகழ்கால எச்சவினையை உருவாக்கலாம்.

வற்றமான திய தடி வலை

நிகழ்கால வினைச் சொல் பார்க்கிறார்

வற்றமான கல்வீத் தடி வலை

நிகழ்கால எச்சவினை பார்க்கும்

லை	அவுரட்டீடை
அடுத்த	வருடம்
கனவு	கன வீதீ
சாப்பிடுகிறார்	குளிசை
வொனவு	வொன
குடிக்கிறார்	குடிக்கும்
வொனவு	வெதீ
குடிநீர்	மருந்து
நூனவு	காமலீ
குளிக்கிறார்	குளியலறை

இச் சொல் இரண்டு விதமாக பயன்படுத்தப்படும். பெயர்ச் சொல்லுக்கு முன்னர் அப் பெயர்ச் சொல்லை சுட்டிக்காட்டுவதற்காக ஒரு வகை பயன்படுத்தப்படுகிறது. அவ்வகையான தொடர்கள் பின்வருமாறு

நூன	லீடு
குளிக்கும்	கிணறு
லெனவு	லென
அடுத்த	சீகிருடு
நூனவு	வெள்ளி

லைவு லை ஒரேடை
வருகிறார் எதிர்வரும் ஞாயிறு

லை ஜிலானை
அடுத்த கிழமை
அடுத்த மாஸ
அடுத்த மாதம்

லென சுதியை
அடுத்த வாரம்
லென மாஸ்
அடுத்த மாதம்
லென அவுரட்டீடை
அடுத்த வருடம்

2.92 வர்தமான கிளின்த படி (2)

நிகழ்கால எச்சவினை

நிகழ்கால எச்சவினை இன்னுமொரு முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது எனும் சொல்லுக்கு முன்னர் பயன்படுகிறது. அத்தகைய தொடர்கள் பின்வருமாறு.

இனவு இன கோவ

வருகிறார் வரும்போது

ஓ இன கோவ நவய-கி

நான் வரும்போது ஒன்பது மணி

யனவு யன கோவ

போகிறார் போகும்போது

ஓய ஞெர் யன கோவ அ-கி

நேற்று வீட்டுக்குப் போகும்போது எட்டு மணி

கனவு கன கோவ

சாப்பிடுகிறார் சாப்பிடும்போது

கன கோவ விரு வொன்னேபா

சாப்பிடும்போது தண்ணீர் குடிக்க வேண்டாம்

வொனவு வொன கோவ

குடிக்கிறார் குடிக்கும் போது

தே வொன கோவ வீக்கேங்கி கமு

தேநீர் குடிக்கும் போது பிஸ்கட் சாப்பிடுவோம்

ஊனவு ஊன கோவ

தேய்க்கிறார் தேய்க்கும் போது

சுவன் ஊன கோவ

சவர்க்காரம் தேய்க்கும் போது

ஞெனவு ஞென கோவ

எடுக்கிறார் எடுக்கும் போது

பவி ஞென கோவ

சம்பளம் எடுக்கும் போது

குறிப்பு

2.93 அதீந கல்வின் படி - I

நிகழ்கால எச்சவினை

சிங்களத்தில் காணப்படும் ஓர் 'கல்வின் கிய' -வினைச் சொல் வகை எச்சவினையாகும். அது நிகழ்கால எச்சவினை மற்றும் இறந்தகால எச்சவினை என இரு வகைப்படும்.

இறந்தகால வினைச்சொல்லின் இறுதியில் வரும் என்பதை அகற்றுவதன் மூலம் இறந்தகால எச்சவினையை உருவாக்கலாம்.

அதீந கிய படிய ஒலை
இறந்தகால வினைச்சொல் பார்க்கிறார்

அதீந கல்வின் படிய
ஒலை

இறந்தகால எச்சவினை

எலு + டை

பார்க்கும்

இச் சொல் இரண்டு விதமாக பயன்படுத்தப்படும். பெயர்ச் சொல்லுக்கு முன்னர் அப் பெயர்ச் சொல்லை சுட்டிக்காட்டுவதற்காக ஒரு வகை பயன்படுத்தப்படுகிறது. அவ்வகையான தொடர்கள் பின்வருமாறு

ஓவு ஓ ஜெடர்
வந்தார் வந்த வீட்டுக்கு

ஓ தாந்தா

வந்த அப்பா

கீய கீய
போனார் போன

கீய ஸ்ரீமானே

போன கிழமை

கைவு	கை	வெந் கை அய
சாப்பிட்டார்	சாப்பிட்ட	சோறு சாப்பிட்டவர்

வீலு	வீலு	தேந் வீலு	தை
குடித்தார்	குடித்த	தேந்ர் குடித்த	இடம்

கேவு	கை	இனே	கை	சுவன்
பூசினார்	பூசிய	முகத்தில்	பூசிய	சவர்காரம்

ஞெந்தா	ஞெ	நிவாஸ்	ஞெ	ம்
எடுத்தார்	எடுத்த	லீவு	எடுத்த	நான்

டுந்து	டுந்	மே டுந் முடல்
கொடுத்தார்	கொடுத்த	எனக்குக் கொடுத்த
பணம்		

ஏப்னெந்தா	ஏப்னெ	ஏப்னெ டுவஸ்
பிறந்தார்	பிறந்த	பிறந்தநாள்

ஒலைவு	ஒலை	ஓ ஒலை ஊய
பெற்றார்	பெற்ற	நான் பெற்ற கடன்

கிலீவு	கீ	மே கீ கார்னுய
சொன்னார்	சொன்ன	நான் சொன்ன விடயம்

2.94 அதீத கலைநீதி படி - 2

நிகழ்கால எச்சவினை

சிங்களத்தில் காணப்படும் ஓர் 'கலைநீதி கிய' -வினைச் சொல் வகை எச்சவினையாகும். அது இறந்தகால எச்சவினை மற்றும் இறந்தகால எச்சவினை என இரு வகைப்படும்.

இறந்தகால வினைச்சொல்லின் இறுதியில் வரும் என்பதை அகற்றுவதன் மூலம் இறந்தகால எச்சவினையை உருவாக்கலாம்.

அதீத கிய படிய வெலுவா
இறந்தகால வினைச்சொல் பார்க்கிறார்

அதீத கலைநீதி படிய வெ+பு வெபு
இறந்தகால எச்சவினை பார்க்கும்

ம் வெபு போத
நான் பார்த்த புத்தகம்

இச் சொல் இரண்டு விதமாக பயன்படுத்தப்படும். பெயர்ச் சொல்லுக்கு முன்னர் அப் பெயர்ச் சொல்லை சுட்டிக்காட்டுவதற்காக ஒரு வகை பயன்படுத்தப்படுகிறது. அவ்வகையான தொடர்கள் பின்வருமாறு

ஆவு ஆபு கேட்டு ஆபு அய
வந்தார் வந்த வீட்டுக்கு வந்தவர்கள்

கை கெபு பொலு கெபு இலக
போனார் போன சந்தைக்குப் போன நான்

கைவு கொபு வெங் கொபு இலக
சாப்பிட்டார் சாப்பிட்ட சோறு சாப்பிட்ட நான்

வீவு வீபு தே வீபு தை
குடித்தார் குடித்த தேநீர் குடித்த இடம்

கைவு கொபு முனோ கொபு சுவங்
பூசினார் பூசிய முகத்தில் பூசிய சவர்காரம்

ஞெநு ஞெநு ம் ஞெநு நூய
எடுத்தார் எடுத்த நான் எடுத்த கடன்

டுங்னு டுங்னு மர டுங்னு முடல்
கொடுத்தார் கொடுத்த எனக்குக் கொடுத்த பணம்

டிபன்னு டிபன்ன ம் டிபன்ன இலகே
பிறந்தார் பிறந்த நான் பிறந்தநாள்

லெவு லெபு மா லெபு நூய
பெற்றார் பெற்ற நான் பெற்ற கடன்

கிவிவு கியபு ம் கியபு கொரங்கீ
சொன்னார் சொன்ன நான் சொன்ன விடயம்

2.95 ரூண் படி வரே படி கிபயக் பண்புச் சொற்கள் போன்றவை

வாக்கியத்தின் இறுதியில் பயன்படுத்தப்படும் பண்புச் சொற்களுக்கு ஒத்த சொற்கள் சிலவும் உண்டு.	பரக்கு தாமதம்
ஓ	கோவிலிய பரக்கு-டி
இன்று	புகையிரதம் தாமதம்
ஓவர் முடிந்து விட்டது	அடி இய பரக்கு? நீங்கள் ஏன் தாமதம்?
கீதி ஓவர்-டி சீனி முடிந்து விட்டது	மேக பரக்கு கருஞ்சி லீபா இதனை தாமதமாக்க வேண்டாம்.
கோல் ஓவர் டி? தாள் முடிந்து விட்டதா?	ம் ஹெ போவிசுக் பரக்கு வெனவு நான் நாளை கொஞ்சம் தாமதமாவேன்
அடி பன்றிய ஓவர்டி இன்று வகுப்பு முடிந்து விட்டது	
கிடால் ஓவர் னக கதை முடியவில்லை	அாஸு ஆசை
மேக ஓவர் கிள்ளை இதனை முடியுங்கள்	ம் ஸங்கிளே னரி ஆஸ-டி நான் சங்கீதத்திற்கு மிகவும் ஆசை
கீதி ஓவர் இனு சீனி முடிந்து விட்டது	இய கேக்வெலே ஆஸ-டி? உங்களுக்கு கேக் விருப்பமா?
	ம் ஹரக் மக்வெலே ஆஸ னக எனக்கு மாட்டிறைச்சி விருப்பமில்லை

മയാ പൊത്ത്‌വലറ്റ് അസ്യാ നാട്ടേടു? മയാ കമലാവ് കരമനി ടു?
നീങ്കൾ പുത്തകങ്ങളുക്കു വിനുപ്പമില്ലെല്ലായാ? നീങ്കൾ കമലാവുക്കു വിനുപ്പമാ?

അടിരേർ
കാതലിക്കിരേൻ

അക്കമതി
പിഛിക്കാതു

മം മയാറ് അടിരേർ-ദി
നാൻ ഉംഗക്കണ നേചിക്കിന്റേൻ

മം മയാറ് അക്കമതി നാ
നാൻ ഉംഗങ്കുക്കു വിനുപ്പമ്.

മയാ മഠ അടിരേർ ടു?
നീങ്കൾ എൻ്ഩെ നേചിക്കിന്റീര്‌കണാ?

കുறിപ്പ്

മയാ മഠ അടിരേർടു?
നീങ്കൾ എൻ്ഩെ വിനുമ്പുകിന്റീര്‌കണാ?

കരമനി
പിഛിക്കുമ്

മം മയാറ് കരമനി-ദി
എനക്കു ഉംഗക്കണപ് പിഛിക്കുമ്

മയാ പരീപ്പ്‌വലറ്റ് കരമനി ടു?
ഉംഗങ്കുക്കുപ് പരുപ്പ് പിഛിക്കുമാ?

മം മജ്ജ്‌വലറ്റ് കരമനി നാ
എനക്കു ഇന്റൈഷ്ചി പിഛിക്കാതു

2.96 ക്രീനോർജ്ജേ ടൈ

അലുവലകത്തില്

അലുവലകത്തില് ഇടമ്പെറുമ് ഉരയാടലില് പയൻപട്ടക്കുടിയ ചൊറ്കങ്ങുമ് കൂറ്റുകകങ്ങുമ്	മേക അദിനേ കർന്നു ഇതെ ഒരുക്കുന്നകൾ		
ലേക്കമിനുമാ കേ? ചെയലാണാർ എങ്കേ?	മേക അവലും കർന്നു ഇതെ ഇരത്തു ചെമ്പ്യുങ്കൾ		
അത്തു അതോ	അർ അന്ത്	കാമലേ അരൈയില്	മേക ദിക്കേ കർന്നു ഇതെ ടൈപ് ചെമ്പ്യുങ്കൾ
അതിക്ക് അടുത്ത		കാമലേ അരൈയില്	മേക സഹതിക കർന്നു ഇതെ ചാൻറുപ്പട്ടതുങ്കൾ
നരിവു മാഴ			മേക ടൈസ് കർന്നു ഇതെ പെക്സ് (തൊലെനകൾ) ചെമ്പ്യുങ്കൾ
റബി മേല്	നരിവുവേ മാഴിയില്		അർക മിൽ കർന്നു അതെ ഓപ് (അഞ്ഞത്തു വിടുന്നകൾ) ചെമ്പ്യുങ്കൾ
ക്രീനോർജ്ജേ ലൈ കരുമപ്പീട്ടം			മേക സീല് കർന്നു ഇതെ മുത്തിരൈയിടുന്നകൾ
പബി പാളിക്കട്ടുകൾ			മേക കൈഫേസല് കർന്നു ഇതെ ഇരത്തു ചെമ്പ്യുങ്കൾ
ലിൻറി മിന്തൂക്കി			

2.97 ബഡ് നഡവള്ളി ശോലേഡ് പാസ് തരിപ്പിടത്തില്

പാസ് തരിപ്പിടത്തില് ഇടമ്പെറുമ് ഉരയാ-
ടവിൻ പോതു പയൻപട്ടക്ക് കൂടിയ ചൊற്ക-
നുമ് കൂർന്നുക്കണുമ്

മേ ബദ്ദേശക

ഇന്ത പാസ്

യാപനേ ബദ്ദേശക കോ?

ധാർമ്മപാണമ് പാസ് എങ്കോ?

മേന്നു മേ ബദ്ദേശക

ഇതോ ഇന്ത പാസ്

അർ ബദ്ദേശക കൊഹാറ്റ ടു?

അന്ത പാസ് എങ്കോ പോകിന്തു

രീലു ബദ്ദേശക പഹ ഹമാറ്റാ

അടുത്ത പാസ് ജൂന്തരൈക്കു

അന്തിമ ബദ്ദേശക ടുഹയറ്റ

കടടചി പാസ് പത്തു മണിക്കു

മേ ബദ്ദേശക കൊഹേന്നു ടു?

ഇന്ത പാസ് എങ്കിനുന്തു

മേ ബദ്ദേശക മാനർ-റ

ഇന്ത പാസ് മാത്തരൈക്കു

അർ ബദ്ദേശക യാപനോ-റ

അന്ത പാസ് ധാർമ്മപാണത്തിന്റു

മേക യന്നേ കീയറ ടു?

ഇതു എത്തനെ മണിക്കു പുരപ്പട്ടുകീറ്റു?

രീലു ബദ്ദേശക കീയറ ടു?

അടുത്ത പാസ് എത്തനെ മണിക്കു?

രീലു ബദ്ദേശക ഹതാ

അടുത്ത പാസ് ഏഴു മണിക്കു?

പോലിമോ യന്നു

വരിചൈയാകപ് പോങ്ക

പോലിമേ ലീന്നു

വരിചൈയില് വാങ്ക

രീകരീ ഗന്നു

ഇക്കട്ട് എടുന്ക

ഉളരു ടൈന്നു

മീതി താങ്ക

2.98 மஹ பாரேடி

தெருவில்

தெருவில் இடம் பெறும் உரையாடலின் போது பயன்படுத்தக் கூடிய சொற்களும் கூற்றுக்களும்

மஹத்தயை

ஜயா

னோனா மஹத்தயை

அம்மா

வெங்குவிட யன்னை கொண்டால் டு?

வங்கிக்கு எவ்வாறு செல்வது?

வீர்லீலவத்தைக்கு யன்னை கொண்டால் டு?

வெள்ளாவத்தைக்கு எவ்வாறு செல்வது?

மே பார் கொண்டால்?

இந்த வீதி எங்கே செல்கிறது?

மே பார் கொடுவிட

இந்த வீதி கோட்டைக்கு

அர் பார் மோக்கீடு?

அந்த வீதி என்ன?

அர் ஹன்டிய

அந்தச் சந்தி

அன்ன

அதோ

அர் ஜோவினாகிள்லை

அந்தக் கப்பிடம்

அர்

அந்தக்

அர்

அந்தக்

அன்ன

பொலிசாரிடம்

யன்ன

நேராகச்

ஹரென்ன

வலது பக்கம் திரும்புங்கள்

விமர

இடது பக்கம்

அர்

அந்தச் சந்தி

சந்தி

ஹன்டிய

ஜோவினாகிள்லை ஸ்ரீ

கட்டிடத்திற்கு அந்தப் பக்கம்

ஸ்ரீபுல

கடைக்கு

அருகே

ராலஹாமினே

கேளுங்கள்

கீலன்ம

செல்லுங்கள்

டிகுதுர

2.99 ദിമീരയ പ്രാലേഡ്

പുകയിരത നിലൈയത്തില്

പുകയിരത നിലൈയത്തില് ഇടമ്പെറുമ്
ഉത്തരയാടവിന് പോതു പയൻപട്ടകക് കൂടിയ
ശൊർക്കനുമ് കൂർഖക്കനുമ്

സീറീനേ ലീക
പുകയിരത നിലൈയം

സീറീനേ ലീക കോഹേഡ്?
പുകയിരത നിലൈയം എങ്കേ?

റികറി ക്ലുച്ചർ ലീക
ഡിക്കട് വള്ളങ്കുമിടമ്

മേ പേ'ലിമ
ഇന്ത വരിചെ

നുവർ കോ'വിവയ കോ'ക ടു?
കൺഡിപ് പുകയിരതമ് എതു?

അർ കോ'വിവയ
അന്തപ് പുകയിരതമ്

അൻഡ അർ കോ'വിവയ
അതോ അന്തപ് പുകയിരതമ്

മേ ഗാള കോ'വിവയ ടു?
ഈതു കാലിക്കുസ് ചെല്ലുമ് പുകയിരതമ്?

മേക മിശ്ര
കോ'വിവയ
ഈതു നീർകൊമുമ്പുക്കുസ് ചെല്ലുമ് പുകയിരതമ്
കോദി ലേഡികാവ ടു?

എന്ത മേതെ?
കീലേൻ ലേഡികാവ ടു?
എൽത്തന്നെയാവതു മേതെ?

അൻഡ അർ ലേഡികാവ
അതോ അന്ത മേതെ
ഡൈലേൻ ലേഡികാവ
ഇരണ്ടാമ് മേതെ

ഈന്റേൻ ലേഡികാവാഡ
മൂൺരാവതു മേതെക്കു
പാസേലേൻ ലേഡികാവാഡ ലൈവാ
ജീന്താവതു മേതെക്കു വരുമ്

അർ പേരിരെ
അന്തപ് പെട്ടി
ഡൈൻ പിറ്റേൻ ലൈവാ
ഇപ്പോതു പുറപ്പട്ടുമ്

2.100 நைசலே கன்னீரேவேடி

தபால் நிலையத்தில்

தபால் நிலையத்தில் இடம்பெறும் உரையாடலின் போது பயன்படுத்தக் கூடிய சொற்களும் சொற்றொடர்களும்

நைசலே கன்னீரேவி

தபால் நிலையம்

நைசலே கன்னீரேவி கொங்கல்?

தபால் நிலையம் எங்கே உள்ளது?

மூட்டு

முத்திரை

லிங்க விவர

கடிதாறை

மனி சிவர்

காகுக் கட்டளை

மனி மூட்டுரைக் கிணங்கி

எனக்கொரு முத்திரை வேண்டும்

கிணை மூட்டுரைக் கிணங்கி?

எத்தனை ரூபா முத்திரை?

நைசலே பகை மூட்டுரைக்

ஜந்து ரூபா முத்திரை

நைசலே ஓங்கை மூட்டுரைக்

பத்து ரூபா முத்திரைகள் இரண்டு

நைசலே பகனை மூட்டுரை நைட்டு?

ஜம்பது ரூபா முத்திரை இல்லையா?

மனி சிவரைக் கிணங்கி மனி சிவரைக்

எனக்கு காகுக் கட்டளையொன்று வேண்டும்

கிணை மனி சிவரைக் கிணங்கி?

எத்தனை ரூபா பெறுமதியான காகுக்கட்டளை?

நைசலே பகனைக் கிணங்கி மனி சிவரைக்

ஜந்நாறு ரூபா காகுக் கட்டளை

நடைநுழு பத திணைவடி?

அடையாள அட்டை இருக்கிறதா?

மேக ரெபிசீவர் கர்நீந

இதைப் பதிவு செய்யுங்கள்

2.101 വേലു ശ്രാലേ ടൈ

വിധാപാര നിലൈയത്തില്

വിധാപാര നിലൈയത്തില് ഇടമ്പെറുമ്
ഉരൈധാടലിന് പോതു പധൻപട്ടക് കൂടിയ
ചൊറ്കൻ, ചൊറ്റഭ്രാടർകൻ

സിനി തിയേനവാ ടൈ?

ചീനി ഇരുക്കിയതാ?

കൈരീ തിയേനവാ ടൈ?

കരട് ഇരുക്കിയതാ?

മേക മോക്കൽ?

ഈതു എൻന?

മേലാ മോഹവാ ടൈ?

ഇവൈ ധാവൈ?

അർവാ മോഹവാ ടൈ?

അവൈ എൻന?ധാവൈ?

കോം ടൈ ആനമാളു?

എവൈ ആനൈ വാഴ്മൈ?

മേലാ കീയ്ദ?

ഇവற്റിന് വിലൈ എൻന?

അർവാ കീയ ടൈ?

അവற്റിന് വിലൈ എൻന?

കീയ്ദ്?

എവ്വளവു?

ഗൈമി കീയ്ദ്?

എത്തനൈ കിരാമ്

ഗൈമി പന്സീയക്

ജന്നനാറു കിരാമ്

കോവിവിർ്ദ്ദ്?

എവ്വളവു?

ഹാലേ കോവിവിർ്ദ്ദ്?

എവ്വളവു അരിചി?

കിലേ ലൈ ഹമാർക്

ഒൺരുരൈ കിലോ

മാർട നര്ദ്?

മാറ്റ്രിയ കാക ഇല്ലൈയാ?

മേക കിർലാ ദൈന്നന

ഇതനൈ നിരുത്തുത് താരുങ്കൻ

2.102 நல்வாழ்வு போலே் டீ

தங்குமிடத்தில்

தங்குமிடத்தில் இடம்பெறும் உரையாடலின்
போது பயன்படுத்தக் கூடிய சொற்களும்
சொற்றொடர்களும்

காமர் தியேநவா டு?
அறைகள் உள்ளனவா?

நனி காமர்யக் கிளச்
தனி அறையொன்று வேண்டும்

காமர் ஢ெகக்
இரண்டு அறைகள்

நான் காமர்யக் கீக்க
குளியலறையுடன்

நான் காமர்யக் கைதுவ
குளியலறையின்றி

குசீசியக் கீக்க
சமையலறையுடன்

கீசு லீக்க
சாப்பாட்டுடன்

கீசு லீபு
சாப்பாடு வேண்டாம்

ஹோட் ஆட்டைக்
நல்ல கட்டில்
ஆட்டங் ஢ெகக்
இரண்டு கட்டில்கள்

அலுத் தூவாயக்
புதிய துவாயொன்று

சுவன் கீசுலைக்
ஒரு துண்டு சவர்க்காரம்

ஒசீதிரிக்கயக்
ஒரு மின்னமுத்தி

கீயனவா
சமைக்கிறார்

ஹேட்டுவா
கமுவுகிறார்

மட்டுவா
தேய்க்கிறார்

2.103 കുന്നേരെല്ലെ ട്രിക്സ്

ചിറ്റരൂപ്പൻഡിഷ്ചാലൈയില്

ചിറ്റരൂപ്പൻഡിഷ്ചാലൈയില് ഇടമ്പെറുമ്
ഉത്തരയാടലിന് പോതു പയൻപട്ടുതക് കൂടിയ
ചൊറ്റക്കുന്മ ചൊറ്റഭ്രാടർക്കുന്മ

വബൈ തിയേനവാ ട്രിക്സ്?

വട്ടെ ഇനുക്കിരതാ

വബൈ നാട്ടേണ്ടി

വട്ടെ ഇല്ലൈയാ?

വബൈ ദൈക്കീ ദൈനേന

ഇരണ്ടു വട്ടെ താനുങ്കൾ

തേ ദൈക്കീ

ഇരണ്ടു തേനീർ കോപ്പൈകൾ

പാരീസ് ഇനക്കീ

മുൺരു പെട്ടാൾ

കേപ്പി ലീപാ

കോപ്പി വേണ്ടാമ്

വനുര ലീഡ്രംഗ്കീ

തണ്ണീരുക് കോപ്പൈയോന്റു

ബന്ത് കമ്മ ട്രിക്സ്?

ചോറു ചാപ്പിടുവോമാ?

പരിപ്പീജ്ഞ നാട്ടേണ്ടി?

പരുപ്പു ഇല്ലൈയാ?

പരിപ്പീജ്ഞ ഓവർ-ഡി

പരുപ്പു മുഴുന്തുവിട്ടതു

കീരി രീകക്സ്

കൊആർച്ചപാൾ / പാൾ കൊആർച്ചമ്

സീതി രീകക്സ് തിനാ

സീനി കൊആർച്ചമ് വേണ്ടുമ്

ഗാനു കീയ ട്രിക്സ്?

കണക്കു എവ്വാവു?

മാർട്ട് നാട്ടേണ്ടി?

സില്ലാഹൈക് കാക് ഇല്ലൈയാ?

ഹോഡ്നവാ

കമ്മുവക്കിരാർ

2.104 போத் சூசீபுவேனி டி

புத்தகக் கடையில்

புத்தகக்கடையில் இடம்பெறும் உரையாலின் போது பயன்படுத்தக் கூடிய சொற்களும் சொற்றொடர்களும்

போத்

புத்தகங்கள்

சீங்கல போத்

சிங்களப் புத்தகங்கள்

டீமூல போதக்

தமிழ் புத்தகமொன்று

போனே நம

புத்தகத்தின் பெயர்

போனே நம மோகட்டீடு?

புத்தகத்தின் பெயர் என்ன?

போனே கிதீரக (கிதா)

புத்தகத்தின் ஆசிரியர்

போனே கிதா கலுடு?

புத்தகத்தின் ஆசிரியர் யார்?

மே போத கீயடு?

இந்தப் புத்தகத்தின் விலை என்ன?

போத் கீயட்டீடு?

புத்தகங்கள் எத்தனை?

டீன போதக்

நாட்குறிப்பு ஒன்று

லீக்ஸஸ்டீப் போத்

அப்பியாசக் கொப்பியோன்று

நோரீ போதக்

குறிப்புப் புத்தகமொன்று

கொல்

தாள்

பைன்

பேனைகள்

பைன் ஏனக்

மூன்று பேனைகள்

பைன்ஸல்

பென்சில்கள்

2.105 ஹாச்சீர மக்கள் உடலை

வைத்தியரிடம்

வைத்தியரிடம் இடம்பெறும் உரையாடலின் போது பயன்படுத்தக் கூடிய சொற்களும் சொற்றொடர்களும்

ஹாச்சீர மக்களை

வைத்தியர் ஜயா

ரீடைவா

வலிக்கிறது

மங்க விட ரீடைவா

எனக்கு வயிறு வலிக்கிறது

மங்க ஒது கிடியனவா

எனக்கு பல் வலிக்கிறது

மங்க அலை கைரகைனவா

எனக்கு தலை சுற்றுகிறது

கோடி காமரே டு?

எந்த அறை?

கர அரின்ன

வாயைத் திறவுங்கள்

அத	இட அரின்ன
கையை	நீட்டுங்கள்
நம	கியன்ன
பெயரைச்	சொல்லுங்கள்

வயசு	கியன்ன?
வயதைச்	சொல்லுங்கள்
ஒன்	திடு னென
இப்பொழுது	தூங்குங்கள்

மேக	ஞன்
இதைப்	பூசங்கள்
இலி	ஓன்ன
நாக்கை	நீட்டுங்கள்
போசிசுக்	அத இடன்ன
கொஞ்சம்	கையைத் தாருங்கள்

மேக	வொன்ன
இதைக்	குடியுங்கள்
ஒனு	வனுர் வொன்ன
வெந்நீர்	குடியுங்கள்

2.106 ரெங்களேஷி டீ

வைத்தியசாலையில்

வைத்தியசாலையில் இடம்பெறும்
உரையாடலின் போது பயன்படுத்தக் கூடிய
சொற்களும் சொற்றொடர்களும்

ஆடல்
கட்டில்

மன ஓச்சிர்நாலே
பொது வைத்தியசாலை
மீண்
தாதி

வெசிகிலை கொனே டி?
கழிப்பறை எங்கே உள்ளது?
நான் கூமரே கே?
குளியலறை எங்கே உள்ளது?

வரிரி அமிமா
வார்ட்டு அம்மா
பீரிமி வாரிழுவ
அழன்கள் வார்ட்டு

வெந் பெநி
மருந்துக் குளிசைகள்
இனு கவுவ
வெப்பமானி

கெனு வாரிழுவ
பெண்கள் வார்ட்டு

மே ரெகக்
சிறிது இரத்தம்

மோன வாரிழுவ டி?
எந்த வார்ட்டு?

நான்ன லீபா
குளிக்க வேண்டாம்

அத்த அர் வாரிழுவ
அதோ அந்த வார்ட்டு

ஆசே வினர் வொன்ன லீபா
குளிர்ந்த நீர் குடிக்க வேண்டாம்.

Department of Official Languages

3

වචන කේෂය

සීංහල සාහිත්‍යයේ

3.1 නාම පද

3.1.1

ප්‍රණාට්‍යාච්‍රි නාම පද

3.1.2

අප්‍රණාට්‍යාච්‍රි නාම පද

3.2 ත්‍රියා පද

3.2.1

සකර්මක ත්‍රියා පද

3.2.2

අකර්මක ත්‍රියා පද

3.2.3

නිරැත්සාහක ත්‍රියා පද

3.1 நூல் படி பெயர்ச் சொற்கள்

உயிருள்ள பெயர்ச் சொற்கள்

சிங்களத்தில் இரண்டு வகையான பெயர்ச் சொற்கள் காணப்படுகின்றன. உயிருள்ளவர்களை குறிப்பதற்கு பயன்படுத்தும் பெயர்ச் சொற்கள் ‘உயிருள்ள பெயர்ச் சொற்கள்’ எனப்படும். உயிரற்றவற்றை குறிப்பதற்கு பயன்படுத்தும் பெயர்ச் சொற்கள் ‘உயிரற்ற பெயர்ச் சொற்கள்’ எனப்படும்.

பெயர்ச் சொற்கள்

1. உயிருள்ள பெயர்ச் சொற்கள்
2. உயிரற்ற பெயர்ச் சொற்கள்

உயிருள்ள பெயர்ச் சொற்கள் இரண்டு வகைப்படும்

ஒருவரைக் குறிக்க பயன்படுத்தும் பெயர்ச் சொற்கள் ‘ஒருமைபெயர்ச் சொற்கள்’ எனப்படும். பலரைக் குறிக்கப் பயன்படுத்தும் பெயர்ச் சொற்கள் ‘பன்மை பெயர்ச் சொற்கள்’ எனப்படும்.

ஒருமை பெயர்ச் சொற்களும் இரண்டு வகைப்படும்.

1. நிச்சயமான ஒருமை பெயர்ச் சொற்கள்
 2. நிச்சயமற்ற ஒருமை பெயர்ச் சொற்கள்
- உயிரற்ற பெயர்ச் சொற்களையும் அவ்வாறே வகுக்கலாம்.
1. உயிரற்ற ஒருமை பெயர்ச் சொற்கள்
 2. உயிருள்ள பன்மை பெயர்ச் சொற்கள்

● உயிரற்ற ஒருமை பெயர்ச் சொற்களும் இரண்டு வகைப்படும்.

1. நிச்சயமான ஒருமை பெயர்ச் சொற்கள்
2. நிச்சயமற்ற ஒருமை பெயர்ச் சொற்கள்

குறிப்பு

- உயிருள்ள பெயர் சொற்கள்
1. ஒருமைப் பெயர்ச் சொற்கள்
 2. பன்மைப் பெயர்ச் சொற்கள்

3.1.1 ප්‍රාණ වාචී නාම පද

1. “අම්මා” ගණය

“අම්මා” බංග

සිංහලක් කුටුම්පම ඉන්තිවුණ්ලා පෙන්කළේ ගුරිකුම් සිල පෙයර්කள් පින්වරුමාරු. පන්මෙස් ජෞල්ලාකුවත්තු ජෞල්ලින් මූල්‍යාලියිල් ‘ලා’ සේර්කකුවුම්.

අඩ්පතැයානතු ඉරුමය එන්ත ජෞල්ලින් පොතු ඉරුමය පෙයර්ස්ජෞල්ලුක්කු සමමාරුම්.

අම්මා	අම්මා
අම්මා කෙනෙක්	ශ්‍රා අම්මා
අම්මලා	අම්මාමාර්

ගුටුම්පත්තිවුණ්ලා පෙන්කළේ ගුරිකුම් සිල පෙයර්කள් පින්වරුමාරු

ලොකු අම්මා	පෙරියම්මා
ලොකු අම්මා කෙනෙක්	ලොකු අම්මලා

මහම්මා	පෙරියම්මා
මහම්මා කෙනෙක්	මහම්මලා

පුංචි අම්මා	සිත්ති
පුංචි අම්මා කෙනෙක්	පුංචි අම්මලා

ආච්චි	පාට්ඨි
ආච්චි කෙනෙක්	ආච්චිලා
කිර අම්මා	පාට්ඨි
කිර අම්මා කෙනෙක්	කිර අම්මලා

නැන්දා මාමි / අත්තෙ

නැන්දා කෙනෙක් නැන්දා

නැන්දම්මා මාමි / අත්තෙ

නැන්දම්මා කෙනෙක් නැන්දම්මලා

අක්කා අක්කා

අක්කා කෙනෙක් අක්කිලා

නංගි තංකා

නංගි කෙනෙක් නංගිලා

නැනා අණ්ණි

නැනා කෙනෙක් නැනාලා

ලේලි මරුමක්ලා

ලේලි කෙනෙක් ලේලිලා

ගුරිපු

2. තාත්තා, ගණය

“තාත්තා” බැංක (අප්පා)

සිංහලාක් කුදුම්පම ඉන්නිවුල්ල ආශ්‍රිතයෙන් සිල පෙයර්කළා පින්වරුමාතු. පැන්මෙස් සෞල්ලාක්කුවතර්කු සෞල්ලින් මූල්‍යීයිල් ‘ලා’ සේර්ක්කවුම්.

අධ්‍ය්‍යාපනයානතු ඉගුමය නැත්ත සෞල්ලින් පොතු ඉගුමය පෙයර්සේල්ලුක්කු සම්මාතුම්.

තාත්තා	අප්පා
තාත්තා කෙනෙක්	ඉර් අප්පා
තාත්තාලා	අප්පාමාර්
ලොකු තාත්තා	පෙරියප්පා
ලොකු තාත්තා කෙනෙක්	ලොකු තාත්තාලා

මහජ්පා	පෙරියතන්තා
මහජ්පා කෙනෙක්	මහජ්පාලා
බාජ්පා	සිත්තප්පා
බාජ්පා කෙනෙක්	බාජ්පාලා
කුඩ්ප්පවිච්චෙනෙක්	සිත්තප්පා
	කුඩ්ප්පවිච්චලා

සීයා	තාත්තා
සීයා කෙනෙක්	සීයාලා

අත්තා	පාට්තන්
අත්තා කෙනෙක්	අත්තාලා
කිරි	අත්තා පුට්තන්
කිරි අත්තා කෙනෙක්	කිරි අත්තාලා

මාමා	මාමා
මාමා කෙනෙක්	මාමාලා
අයියා	අයියාන්
අයියා කෙනෙක්	අයියාලා

මල්ලී	තම්පි
මල්ලී කෙනෙක්	මල්ලීලා
බෑනා	මරුමකන්
බෑනා කෙනෙක්	බෑනාලා

ගුරිපු

3. දොස්තර, ගණය

“තොස්තර” බංගල

(වෙත්තියාර්)

සිංහල ඉඩවිනාර අල්ලාතවර්කලා
ගුරිකුම් සිල පෙයර්කල් පින්වරුමාරු.
පන්මෙස් ජොල්ලාක්කුවතර්කු ජොල්ලින්
இறுதියිල් ‘ලා’ සේර්ක්කඩුම්.

අඳුප්පතෙයානතු ඉරුමය එන්ත ජොල්ලින්
පොතු ඉරුමය පෙයර්සේල්ලුක්කු සමමාරුම්.

දොස්තර	වෙත්තියාර
දොස්තර කෙනෙක්	ඉරු වෙත්තියාර
දොස්තරලා	වෙත්තියාර්කල්

කපුරාල	පුසකර
කපුරාල කෙනෙක්	
කපුරාලලා	

බාස්	පාස්
බාස් කෙනෙක්	
බාස්ලා	

මහත්තයා	ඇයා
මහත්තයෙක්	
මහත්තයලා	

මුදලලි	මුතලාසී
මුදලලි කෙනෙක්	
මුදලලිලා	

රාභාමි	කාණ්ස්ටපිල්
රාභාමි කෙනෙක්	
රාභාමිලා	

ලේකමි	සේයලාසාර්
ලේකමි කෙනෙක්	
ලේකමිලා	

ලින්නාන්සේ	මතකුරු
ලින්නාන්සේ කෙනෙක්	
ලින්නාන්සේලා	

නේනා	පෙන්
නේනා කෙනෙක්	
නේනාලා	

භාමිනේ	පෙන්සමෘනෙවි
භාමිනේ කෙනෙක්	

භාමිනේලා

ගුරිපු

4. 'விடுவரீ' கண்ணாய்

“டிரைவர்” வகை சாரதி

சிங்கள உறவினர் அல்லாதவர்களை குறிக்கும் சில பெயர்கள் பின்வருமாறு. பன்மைச் சொல்லாக்குவதற்கு சொல்லின் இறுதியில் ‘லா’ சேர்க்கவும்.

அடிப்படையானது ஒருமை என்ற சொல்லின் போது ஒருமை பெயர்ச்சொல்லுக்கு சமமாகும்.

விர்யீவர்
விர்யீவர் கெனேக்
விர்யீவர்லா

ஒன்சீபேக்ஸ்
ஒன்சீபேக்ஸ் கெனேக்
ஒன்சீபேக்ஸ் லா

சாரதி
ஒரு சாரதி
சாரதிகள்

இன்ஸ்பெக்டர்

கர்தீயர்
கர்தீயர் கெனேக்
கர்தீயர்லா

க்லார்க்
க்லார்க் கெனேக்
க்லார்க்லா

காசாளர்

எமுதுநர்

நர்சீ
நர்சீ கெனேக்
நர்சீலா

தாதி

பேர்ரீ	பேர்ரீ கெனேக்	போர்ட்டர்
	பேர்ரீலா	
බோசீ	බோசீ கெனேக்	தலைவர்
	බோசீலா	
மார்ஷல்	மார்ஷல் கெனேக்	
	மார்ஷல்லா	
முகாமையாளர்	முகாமையாளர் கெனேக்	
	முகாமையாளர்லா	
வெய்ட்டர்	வெய்ட்டர் கெனேக்	
	வெய்ட்டர்லா	
கான்ஸ்டபிள்	கொச்தாபல்	
	கொச்தாபல் கெனேக்	
	கொச்தாபல்லா	
கோப்பிரல்	கேப்பர்லீ	
	கேப்பர்லீ கெனேக்	
	கேப்பர்லீலா	

5. 'බල්ල' ගණය

"පලස්" බකෙ (පුණී)

இவ் வகையைச் சார்ந்த சொல் முடிவடைவது மெய்யெழுத்திலாகும். அதில் ஒருமைச் சொல் நிச்சயமற்ற ஒருமைச் சொல் மற்றும் பன்மைச் சொல் பின்வருமாறு உருவாகும்.

இந்தச் சொல் முடிவடைவது 'கீ' என்ற மெய்யெழுத்திலாகும்.

බල්ල பெயரையும்

நிச்சயமற்ற ஒருமைச் சொல்லினை உருவாக்குவதற்கு 'ஆ' சேர்க்க வேண்டும்.

බල්ල ஆ : பெயரையும்

கோக்	கோக்கு
கோகா	கோகெக்
யக்	பேய்
யகா	யகெக்

அநியத ஒருமைச் சொல் சொல்லினை உருவாக்குவதற்கு 'லீக்' சேர்க்க வேண்டும்.

බල්ල லீக் : பெயரையும்

இந்தச் சொல் முடிவடைவது 'நீ' என்ற மெய்யெழுத்திலாகும்.

பன்மைச் சொல்லினை உருவாக்குவதற்கு இறுதி உருபினை இரட்டிப்புச் செய்து பின்னர் 'ஏ' சேர்க்க வேண்டும்.

பெயரையும் பெயரையும்

பூணகள்

ஏதன்	யானை
ஏதா	ஏதேநீ
ஏதெநீக்	ஏதேநீ
கற்றவர்	
ஏதை	ஏதை
ஏதைநீ	ஏதைநீ
ஏழை	
ஏழைநீ	ஏழைநீ
முட்டாள்	
ஏநை	ஏநை
ஏநைநீ	ஏநைநீ
பணக்காரன்	
பெருநை	பெருநை
பெருநைநீ	பெருநைநீ
முக்கியஸ்தர்	
வடை	வடை
வடைநை	வடைநை
வடைநைநீ	வடைநைநீ

இந்தச் சொல் முடிவடைவது 'ங்' என்ற இந்தச் சொல் முடிவடைவது 'ல்' என்ற மெய்யெழுத்திலாகும்.

கோங்		மாடு	கிழில்	முதலை
கோனா	கோனேக்	கோங்னு	கிழிலா	கிழிலேக்
பெங்		ஜப்பான்	கிரல்	ஆட்காட்டிக்குருவி
பெஙா	பெஙேக்	பெங்னு	கிரலா	கிரலேக்
திரெங்		மிருகம்	கிகலா	கிகலேக்
திரெஙா	திரெஙேக்	திரெங்னு	கோவில்	குயில்
லேங்		அணில்	கோவிலா	கோவிலேக்
லேஙா	லேஙேக்	லேங்னு	விவுல்	வெளவால்
நபங்		திறமை	கிவலா	நரி
நபா	நபேங்	நபங்னு	கிவலா	கிவலேக் கிவலீல
			நூர்தல்	செல்லப்பிராணி
			நூர்தலா	நூர்தலேக்
				நூர்தலீல

இந்தச் சொல் முடிவடைவது 'மி' என்ற மெய்யெழுத்திலாகும்.

இந்தச் சொல் முடிவடைவது 'சீ' என்ற மெய்யெழுத்திலாகும்.

கேலம்		கோள்		
கேலமா	கேலமேக்	கேலமிழு	மெதிச்	மனிதர்
நிகமி		சும்மா	மெதிஹா	மெதிஹேக்
நிகமா	நிகமேக்	நிகமிழு	வலசு	மெதிசீஸ்

6. 'නායක' ගණය

"නායකක්" බසක (තලෙවර්)

இவ் வகையைச் சார்ந்த சொல் முடிவுடைவதுற என்பதாலாகும். அதில் நிச்சயமான ஒருமைச் சொல் நிச்சயமற்ற ஒருமைச் சொல் மற்றும் பன்மைச் சொல் பின்வருமாறு உருவாகும்.

නායக நායக ஹமிடுர்வே'

தலைமை தலைமைபிக்கு

பன்மைச்சொல்லினை உருவாக்குவதற்கு இறுதி உருபிற்கு முன் 'யே' சேர்த்து இறுதியில் 'ஆ' சேர்க்க வேண்டும்.

நாயக - ஆ நாயக -யே -ஆ

நாயகை

தலைவர்

பன்மைச் சொல்லினை உருவாக்குவதற்கு இறுதி உருபிற்கு முன் 'யே' சேர்த்து இறுதியில் 'லீக்' சேர்க்க வேண்டும்.

நிச்சயமற்ற ஒருமைச் சொல்

நாயக - லீக் நாயக-யே-லீக் நாயகயேக்

பன்மைச் சொல்லினை உருவாக்குவதற்கு இறுதி உருபிற்கு முன் 'யே' சேர்த்து இறுதியில் 'ஓ' சேர்க்க வேண்டும்.

நாயக - ஓ நாயக -யே- ஓ நாயகயே

தலைவர்கள்

பின்வரும் பெயர் சொற்கள் இந்த வகைக்குள் அடங்குபவையாகும்.

அன்஬ி	தந்திரமான
அன்஬ியா	அன்஬ியேக் அன்஬ியே
அன்஬ிபால	தந்திரசாலி
அன்஬ிபாலய	அன்஬ிபாலயேக் அன்஬ிபாலயே
அதிபன்சித	பெரும்பண்டிதர்
அதிபன்சிதயா	அதிபன்சிதயேக்
அதிபன்சிதயே	
அந்஦ி	குருடு
அந்஦ியா	அந்஦ியேக் அந்஦ியே
அமனி	முட்டாள்தனமான
அமனயா	அமனயேக் அமனயே
அசீல	குதிரை
அசீலயா	அசீலயேக் அசீலயே
அமாதச	அமைச்சர்
அமாதசயா	அமாதசயேக் அமாதசயே
அஸர்னி	அநாதை
அஸர்னுயா	அஸர்னுயேக் அஸர்னுயே
அதிங்கி	அப்பாவி
அதிங்கியா	அதிங்கியேக் அதிங்கியே
ஆருடிதி	அழைப்பு
ஆருடிதயா	ஆருடிதயேக் ஆருடிதயே
கவீர	தந்திரம்
கவீரயா	கவீரயேக் கவீரயே

കരിക		പേച്ച	
കരികയ	കരികയെക്ക്	കരികയോ	നോർക്കയ
കവര		ഉട്ടുമ്പ	ഡ്രൈക
കവരയ	കവരയെക്ക്	കവരയോ	ഡ്രൈകയ
കരൈമക്കാർ	പാവമ்	ചെയ്തവർ	പണ്ണീറിൽ
കരൈമക്കാർയ	കരൈമക്കാർയോ		പണ്ണീറിലയ
കൈളർ		പേരാസ	
കൈളർയ	കൈളർയെക്ക്	കൈളർയോ	പാത്ത്
കുമാർ	ഇലവരചൻ		പാത്ത്
കുമാർയ	കുമാർയെക്ക്	കുമാർയോ	പാത്ത്
കുഹക		വന്സകത്തന്മൈ	പേരേൽ
കുഹകയ	കുഹകയെക്ക്	കുഹകയോ	പേരേൽ
കുഖി	വിണാധാട്ടു	വീർ	പേരേൽ
കുഖികയ	കുഖികയെക്ക്	കുഖികയോ	പേരേൽ
ഗായക		പാടകർ	മനമാല
ഗായകയ	ഗായകയെക്ക്	ഗായകയോ	മനമാല
ഗൈ		ഇണാഗ്രൂം	മനുസ്സ
ഗൈയ	ഗൈയെക്ക്	ഗൈയോ	മനുസ്സ
ഗേൾ		ചീറ്റ്	മേംബ
ഗേലയ	ഗേലയെക്ക്	ഗേലയോ	മേംബ
നാപ്പകയ		മുൺബർ	ലോം
നാപ്പകയ	നാപ്പകയെക്ക്	നാപ്പകയോ	ലോം

විර		ඩීරන්	හාද	නපර්
විරයා	විරයෙක්	විරයෝ	හාදයා	හාදයෙක්
ඡිජිත		මාණවර්	නෑ	ු-ඛවිනාර්
ඡිජිතයා	ඡිජිතයෙක්	ඡිජිතයෝ	නෑයා	නෑයෙක්
සංචාරක	සංචාරකයා	පයැණි	පත්තැක	පුරාණ
	සංචාරකයෙක්	සංචාරකයෝ	පත්තැකයා	පත්තැකයේ
සර්ප		පාම්පු		
සර්පයා	සර්පයෙක්	සර්පයෝ		
සහෝදර		සොක්තරර්		ගුරුප්පු
සහෝදරයා	සහෝදරයෙක්	සහෝදරයෝ		
සිංහ		සිංකම්		
සිංහයා	සිංහයෙක්	සිංහයෝ		
සාමාජික		අංකත්තවර්		
සාමාජිකයා	සාමාජිකයෙක්	සාමාජිකයෝ		
සිංහල		සිංකළාම		
සිංහලයා	සිංහලයෙක්	සිංහලයෝ		
සුර		වේර		
සුරයා	සුරයෙක්	සුරයෝ		
හංස		අන්නම්		
හංසයා	හංසයෙක්	හංසයෝ		

7. 'గోవී' గ్రూప్

"కెకావి" వకె (వివచాయి)

ఇంట వకెకయిషచ శార్న్త చొసల్ ముటివటెవతు "ఉ" ఎంపతాలాకుమ. అతిలి నీచ్చయ ఔరుమెషచ శాసల్ నీచ్చయమర్ర ఔరుమెషచ శాసల్ మర్రుమ పంమెషచ శాసల్ పింపరుమారు ఉరువాకుమ.

గోవీ జమాప్య

వివచాయ చమ్మకమ్

పంమెషచ శాసల్లినె ఉరువాక్కువతఱ్కు ఇరుతి ఉరుపిఱ్కు మున్ 'యే' చేర్తతు ఇరుతియిల్ 'అ' చేర్కంక వెంచ్చుమ.

గోవీ అ గోవీ-యే-అ గోవీయ

ఔరు వివచాయి

పంమెషచ శాసల్లినె ఉరువాక్కువతఱ్కు ఇరుతి ఉరుపిఱ్కు మున్ 'యే' చేర్తతు ఇరుతియిల్ 'అ' చేర్కంక వెంచ్చుమ.

గోవీ లేస్ గోవీ-యే-లేస్ గోవీయెస్

ఔరు వివచాయి

పంమెషచ శాసల్లినె ఉరువాక్కువతఱ్కు ఇరుతి ఉరుపిఱ్కు మున్ 'యే' చేర్తతు ఇరుతియిల్ 'అ' చేర్కంక వెంచ్చుమ.

గోవీ తిగోవీ-యే-తి గోవీయే

వివచాయికస్

కమిలెలి	చోమపల్	
కమిలెలియ	కమిలెలియెస్ కమిలెలియేస్	
కలీ	కవితాకస్	
కలియ	కలియెస్ కలియేస్	
కొబెడి	కాట్కుపుర్మా	
కొబెడియ	కొబెడియెస్ కొబెడియేస్	కొబెడియేస్
డైవి	కటవుస్	
డైవియ	డైవియెస్	డైవియేస్
మె ఎలి		
మెయి	మెయెస్	మెయేస్
సామె	కణవస్	
సామెయ	సామెయెస్ సామెయేస్	
సేలూమి	ఎజ్మాన్ / కణవర్	
సేలూమయ	సేలూమయెస్	సేలూమయేస్
నితి	కురువస్	
నితియ	నితియెస్	నితియేస్

8. 'அலி' கண்ட 'அளி' வகை

இவ் வகையைச் சார்ந்த சொல் முடிவடைவது “ஓ” என்பதாலாகும். அதில் நிச்சயமான ஒருமைச் சொல் நிச்சயமற்ற ஒருமைச் சொல் மற்றும் பன்மைச் சொல் பின்வருமாறு உருவாகும்.

அலி மங்கலி

யானை செல்லும் வழி

பன்மைச் சொல்லினை உருவாக்குவதற்கு இறுதி உருபிற்கு முன் ‘யே’ சேர்த்து இறுதியில் ‘ஆ’ சேர்க்க வேண்டும்.

அலி அ அலி-யே-அ அலியை

பன்மைச் சொல்லினை உருவாக்குவதற்கு இறுதி உருபிற்கு முன் ‘யே’ சேர்த்து இறுதியில் ‘லீக்’ சேர்க்க வேண்டும்.

நிச்சயமற்ற ஒருமைச் சொல்

அலி லீக் அலி-யே-லீக் அலியேக்

பன்மைச் சொல்லினை உருவாக்குவதற்கு இறுதி உருபிற்கு முன் ‘யே’ சேர்த்து இறுதியில் ‘இ’ சேர்க்க வேண்டும்.

அலி ஓ அலி-யே-ஓ அலியே

இச்சொல்லின் அடிப்படையான அலி என்ற சொல்லும் பன்மைச் சொல்லாகும்.

ஆவி

ஆவியை

ஒலன்ளூரை

ஒலன்ளூரையை

கவி

கவியைக்

கபரீ

கபரீயைக்

குரட்மனி

குரட்மனியை

கூடி

கூடியை

கொரி

கொரியை

ஆண்டி

ஆண்டியைக்

வாலிபர்

வாலிபர்யைக் கூடியைக்

கட்டெறும்பு

கட்டெறும்பை

தந்திரம்

தந்திரமை

கருவண்டு

கருவண்டுயை

எறும்பு

எறும்பை

புலி

புலியை

கொரியே

வன்சி	சண்டி	மாலை	லீக்	மாலை-வீ-லீக்	மாலைவேக்
வன்சியை	வன்சியேக்	வன்சியே			
தக்கவி	குழப்படி				பன்மைச் சொல்லினை உருவாக்குவதற்கு இறுதி உருபிற்கு முன் 'வி' சேர்த்து இறுதியில் 'இ' சேர்க்க வேண்டும்.
தக்கவியை	தக்கவியேக்	தக்கவியே	மாலை	லீ	மாலை-வீ-லீ
நரை	நரி				
நரையை	நரையேக்	நரையே			இச்சொல்லின் அடிப்படையான மாலை என்ற சொல்லும் பன்மைச் சொல்லாகும்.
பரங்கி	பறங்கி				
பரங்கியை	பரங்கியேக்	பரங்கியே			<u>குறிப்பு</u>
மூலாட்சனி	கிராமத்தலைவர்				
மூலாட்சனியை	மூலாட்சனியேக்	மூலாட்சனியே			
லேஷி	ஈறு				
லேஷி	லேஷியைக்	லேஷியே			
ஈறு	ஒருஈறுஈறுகள்				
பன்மைச் சொல்லினை	உருவாக்குவதற்கு இறுதி உருபிற்கு முன் 'யே' சேர்த்து இறுதியில் 'ா' சேர்க்க வேண்டும்.				
மாலை ஆ	மாலை-வீ-ஆ	மாலைவா			
பன்மைச் சொல்லினை	உருவாக்குவதற்கு இறுதி உருபிற்கு முன் 'வி' சேர்த்து இறுதியில் 'லீக்' சேர்க்க வேண்டும்.				
நிச்சயமற்ற ஒருமைச் சொல்					

9. 'දුර' ගණය

'තරු' බසක (පිළිගෙන)

இவ් බසකයෙක් සාර්ථක ජීවාලු මුද්‍රාවටෙවතු උගේ ප්‍රතිඵලාකුම්. අතිශා නිස්සයමාන ඉරුමෙක් සාර්ථක නිස්සයම්හේ ඉරුමෙක් සාර්ථක මත්‍යුම් පන්මෙක් සාර්ථක පිළිබුරුමාරු ඉරුවාකුම්.

දුර **මල්ලෝ**
පිළිගෙන **කුඩ්ඩක්**

පන්මෙක් සාර්ථකිනෙන ඉරුවාක්කුවතර්කු නිරුති ඉරුපිහිරු මුන් "වි" සේර්තතු නිරුතියිල් "ඇ" සේර්කක වෙන්නුම්.

දුර ආ දුර-වි-ආ දුරවා
පිළිගෙන

පන්මෙක් සාර්ථකිනෙන ඉරුවාක්කුවතර්කු නිරුති ඉරුපිහිරු මුන් "යේ" සේර්තතු නිරුතියිල් "ලක්" සේර්කක වෙන්නුම්.
නිස්සයම්හේ ඉරුමෙක් සාර්ථක

දුර එක් දුර-වි-එක් දුරවෙක්
ඉරු පිළිගෙන

පන්මෙක් සාර්ථකිනෙන ඉරුවාක්කුවතර්කු නිරුති ඉරුපිහිරු මුන් 'යේ' සේර්තතු නිරුතියිල් 'මි' සේර්කක වෙන්නුම්.

දුර ඔ දුර-වි-එක් දුරවෙක්
පිළිගෙනක්

පිළිබුරුම් පෙයර්ස් සාර්ථක් නිව් බසකයෙක් සාර්ථකවෙ.

අලගේසුමරණතන්තනෙන බුද්ධිප්‍රභර්
අලගේසුවා අලගේසුවෙක් අලගේසුවේ
ඉංගීනේර පොත්‍රියියලාභර
ඉංගීනේරවා ඉංගීනේරවෙක් ඉංගීනේරවේ

ලිගුඩි **තොවාங்கு**
ලිගුඩිවා **ලිගුඩිවෙක්** **ලිගුඩිවෙ**

ලිලි **ஆடு**
ලිලිවා **ලිලිවෙක්** **ලිලිවෙ**

ඔටු **ஒட்டகம்**
ஓටුවා **ஓටුවෙක්** **ஓටුවෙ**

கකුලී **நண்டு**
கකුලීවා **கකුලීவෙක්** **கකුලීවෙ**

கපු **தரකர්**
கපුවා **கපුවෙක්** **கපුවෙ**

கமිකරු **தொழிலாளி**
கමිකරුවා **கමිකරුවෙක්** **கමිකරුවෙ**

கොலු **பையன்**
කොලුවා **කොලුවෙක්** **කොලුවෙ**

කේදුරු **கොச**
කේදුරුවා **කේදුරුවෙක්** **කේදුරුවෙ**

ගොල් **ஊமை**
ගොල්වා **ගොල්වෙක්** **ගොල්වෙ**

ഇല്ല	കമ്പണിപ്പുച്ചി		ഉത്തര	മൂൺാമ്	പൻറി
ഇല്ലിവാ	ഇല്ലിവെക്ക്	ഇല്ലിവോ	ഉത്തരവാ	ഉത്തരവെക്ക്	ഉത്തരവോ
നൽ	നടപ്പ്		കഡീബൈ	കടല்	ആയൈ
നലിവാ	നലിവെക്ക്	നലിവോ	കഡീബൈവാ	കഡീബൈവെക്ക്	കഡീബൈവോ
പന്നു	പുമ്പ		ഖാ	മുധല്	
പന്നുവാ	പന്നുവെക്ക്	പന്നുവോ	ഖാവാ	ഖാവെക്ക്	ഖാവോ
ഇർവാ	കമുതൈ				
ഇർവാ	ഇർവെക്ക്	ഇർവോ			
മകുളിവാ	ചിലന്തി				
മകുളിവാ	മകുളിവെക്ക്	മകുളിവോ			
മല്ലർ	നൂഞ്ഞപ്പ				
മല്ലർവാ	മല്ലർവെക്ക്	മല്ലർവോ			
യഹലിവാ	നന്നപണം				
യഹലിവാ	യഹലിവെക്ക്	യഹലിവോ			
വബി	തച്ചൻ				
വബിവാ	വബിവെക്ക്	വബിവോ			
സോല്ലാള	കിപ്പായ്യ				
സോല്ലാളവാ	സോല്ലാളവെക്ക്	സോല്ലാളവോ			

കുறിപ്പ്

10. ‘වදේ’ ගණය

‘බෙත්’ බකෙ (වෛශුව)

		ඉඩී	ආමෙ
		ඉඩිබා	ඉඩිබේක්
			ඉඩිබෝ
		ඉසි	ඒහාල්
		ඉස්සා	ඉස්සේක්
			ඉස්සෝ
වදේ	වදේ ගෙක්	ඉස්සිනි	කප්පන්
වෛශුව	වෛශුව පිරුතේසම්	කප්පින්නා	කප්පින්නේක්
පන්මෙස්	සොල්ලිනෙන ඉරුවාක්කුවතරු	කප්පින්නේ	කප්පින්නේව්
පන්මෙස්	සොල්ලිනෙන ඉරුවාක්කුවතරු	කප්පන්	කප්පන්වේ
වදේ අ	වදේ - ඉ - අ	කලවදේ	මරනාය
වදේදා	වෛශුව	කලවදේදා	කලවදේදාක්
පන්මෙස්	සොල්ලිනෙන ඉරුවාක්කුවතරු	පොකිරිසි	සිංකරාල
පන්මෙස්	සොල්ලිනෙන ඉරුවාක්කුවතරු	පොකිරිස්සා	පොකිරිස්සේක් පොකිරිස්සේව්
නිස්සයමරු	ඉරුමෙස් සොල්	බෙලි	සිප්පි
වදේ එක්	වදේ - ඉ - එක්	බෙල්ලා	බෙල්ලෙක්
වදේදෙක්	ඉරු වෛශුව	බෙල්ලෝ	බෙල්ලෝව්
පන්මෙස්	සොල්ලිනෙන ඉරුවාක්කුවතරු	මඡි	න
පන්මෙස්	සොල්ලිනෙන ඉරුවාක්කුවතරු	මඡස්සා	මඡස්සේක්
වදේ ඕ	වදේ-ඉ ඕ	වදේද් ඕ	මඡස්සේව්
වදේදෝ	වෛටර්කළ්		
පින්වරුම්	පෙයර්ස් සොර්කළ් මිව බකෙයයේස් සාර්න්තැවෙ.	මරි	ගුට්ටෙ
පින්වරුම්	පෙයර්ස් සොර්කළ් මිව බකෙයයේස් සාර්න්තැවෙ.	මරිවා	මරිවෙක්
			මරිවෙව්

II. 'කොලු' ගණය

'කොමු' බසක (පෙයන්)

පන්මෙස් ජොල්ලිනෙ ඉරුවාක්කුවතර්ගු මූත්‍රී ඉරුපිත්තු මුණ 'ඉ' සේර්තතු මූත්‍රීයිල් 'ම්' සේර්කක වෙන්තුම්.	කොරවක් කොරවක්කා	කාණාන්කොමු කොරවක්කේක්
ගෙළ ගෙළ්ලා	තාණියවණ්නු ගෙළ්ලෙක්	ගෙළ්ලෝ
කොල්ලෝ කොලු ඕ	පෙයන්කාල් කොලු - උ ඕ	හෙන් ගෙළ්නය්සේක්
ලැකුසු ලැකුස්සා	පරුන්තු ලැකුස්සේක්	බලු බල්ලා
කක්කුවු කක්කුරිටා	නණ්නු කක්කුරිටෙක්	බෛබදු බෛබද්දා
කටුසු කටුස්සා	ඉණාන් කටුස්සේස්	මුතු මුත්තා
කලු කල්ලා	කරුප්පු කල්ලෙක්	රතු රත්තා
කාකු කාක්කා	කාකම් කාක්කේක්	සිවප්පු රත්තෙක්
කුරුලු කුරුල්ලා	කුරුවිකාල් කුරුල්ලෙක්	මොකු මොක්කා
කුකු කුක්කා	නායු කුක්කේක්	වසු වස්සා
කුඩාලු කුඩාල්ලා	අට්ටා කුඩාල්ලෙක්	සුදු සුද්දා
කොලුවු කොලුව්ලා	කිளාවගෘහයා කොලුව්ලෙක්	සුදුසු සුදුස්සා

12. 'கப்புடு' ரைய

'கப்புடு' வகை (காகம்)

இவ் வகையைச் சார்ந்த சொல் முடிவடைவது என்பதாலாகும். அதில் நிச்சயமான ஒருமைச் சொல் நிச்சயமற்ற ஒருமைச் சொல் மற்றும் பன்மைச் சொல் பின்வருமாறு உருவாகும்.

கப்புடு

கப்புடு ஹாமி

காகம்

பன்மைச் சொல்லினை உருவாக்குவதற்கு இறுதி உருபு அழிந்து 'ஏ' சேர்த்து இறுதியில் 'ஆ' சேர்க்க வேண்டும்.

கப்புடு - ஆ கப்புடீ- ஏ - ஆ கப்புடீ - ஆ

கப்புடு

காகம்

பன்மைச் சொல்லினை உருவாக்குவதற்கு இறுதி உருபிற்கு முன் 'ஓ' சேர்த்து இறுதியில் 'லீக்' சேர்க்க வேண்டும்.

நிச்சயமற்ற ஒருமைச் சொல்

கப்புடு - லீக் கப்புடீ - ஏ-லீக் கப்புடீ - லீக்

கப்புடேக் ஒரு காகம்

பன்மைச் சொல்லினை உருவாக்குவதற்கு இறுதி உருபிற்கு முன் 'ஓ' சேர்த்து இறுதியில் 'இ' சேர்க்க வேண்டும்.

கப்புடு - இ கப்புடீ - ஏ-இ கப்புடீ - இ

கப்புடேய் காகங்கள்

கூஷலு

கூஷ்ணை

கூரை

கூர்தா

கூலிலு

கூலிணை

கூலு

கூலுணை

கூஷலு

கூஷ்ணை

கூஷரை

கூஷ்ரா

கூஷப்பர

கூஷப்பரை

கூஷரை

கூஷ்ரா

பேன்

பேனைக்

பன்றி

பன்றேக்

ஆந்தை

ஆந்தைக்

பிராமணர்

பிராமணைக்

முட்டை

முட்டைக்

நண்பன்

நண்பரைக்

பேரன்

பேரனைக்

குரங்கு

குரங்கை

கூஷ்ணை

கூஷ்ரை

கூலிலை

கூலுணை

கூஷ்ரா

கூஷ்ரா

13. ஹோர்னூய்

'ஹோற்' வகை (கள்ள)

இவ் வகையைச் சார்ந்த சொல் முடிவடைவது அன்பதாலாகும். அதில் நிச்சயமான ஒருமைச் சொல் நிச்சயமற்ற ஒருமைச் சொல் மற்றும் பன்மைச் சொல் பின்வருமாறு உருவாகும்.

ஹோர் ஹோர்ஸ்லீல் கறுப்புப்பணம்

பன்மைச் சொல்லினை உருவாக்குவதற்கு இறுதி உருபு அழிந்து 'எ' சேர்த்து இறுதியில் 'ஆ' சேர்க்க வேண்டும்.

ஹோர் ஆ ஹோஃ - அ - ஆ ஹோஃ - ஆ
ஹோர்டு கள்ளன்

பன்மைச் சொல்லினை உருவாக்குவதற்கு இறுதி உருபிற்கு முன் 'ஓ' சேர்த்து இறுதியில் 'லீக்' சேர்க்க வேண்டும்.

நிச்சயமற்ற ஒருமைச் சொல்

ஹோர் லீக் ஹோஃ - ஆ லீக் ஹோஃ - லீக்

ஹோர்க் ஒரு கள்ளன்

பன்மைச் சொல்லினை உருவாக்குவதற்கு இறுதி உருபிற்கு

முன் 'ஓ' சேர்த்து இறுதியில் 'மி' சேர்க்க வேண்டும்.

ஹோர் எ ஹோஃ - அ - எ ஹோஃ - எ
ஹோர்டு கள்வர்கள்

பின்வரும் பெயர்ச் சொற்கள் இவ் வகையைச் சார்ந்தவை.

கோர்	முடமை
கோர்டு	கோர்க்கீ
ஹோர்	அறக்குளாமீன்
ஹோர்டு	ஹோர்க்கீ
விரைவு	தேனீ
விரைவ்டு	விரைவ்கீ
மேர்	சுறா
மேர்ட்டு	மேர்க்கீ
மேர்ட்டு	மேர்க்கீ

குறிப்பு

14. 'வெடு' கண்ண

'வெது' வகை (வைத்தியம்)

இவ் வகையைச் சார்ந்த சொல் முடிவுடைவது என்பதாலாகும். அதில் நிச்சயமான ஒருமைச் சொல் நிச்சயமற்ற ஒருமைச் சொல் மற்றும் பன்மைச் சொல் பின்வருமாறு உருவாகும்.

வெடு வெடு மத்தீனை
ஆயுர்வேத வைத்தியர்

பன்மைச் சொல்லினை உருவாக்குவதற்கு இறுதி உருபு அழிந்து "ஏ" சேர்த்து இறுதியில் "ஓ" சேர்க்க வேண்டும்.

வெடு ஓ வெடு - ஏ - ஓ வெடு - ஓ
வெடு ஆயுர்வேத வைத்தியர்

பன்மைச் சொல்லினை உருவாக்குவதற்கு இறுதி உருபிற்கு முன் 'ஓ' சேர்த்து இறுதியில் 'எக்' சேர்க்க வேண்டும்.

நிச்சயமற்ற ஒருமைச் சொல்
வெடு லீக் வெடு - ஏ-லீக் வெடு - லீக்
வெடெக் ஒரு ஆயுர்வேத வைத்தியர்

பன்மைச் சொல்லினை உருவாக்குவதற்கு இறுதி உருபிற்கு முன் 'ஓ' சேர்த்து இறுதியில் 'இ' சேர்க்க வேண்டும்.

வெடு ஏ வெடு - ஏ ஏ வெடு - ஏ வெடெ ஏ
வெடெ ஆயுர்வேத வைத்தியர்கள்

லேவி

நோயாளர்
லேஹா

வீனா

வீனா
வீனாக்

கேங்கா
மரை

கேங்னா

லேவி வாரிலுவக்

நோயாளர்வார்டுகள்
லேவிக் லேவிடு

வீனா வராய

சீனா துறைமுகம்
வீனாக் வீனானு

கேங்கா அங்

மரைக் கொம்பு

கேங்னாக் கேங்னானு

குறிப்பு

15 'ஞரை', ஞாய

'குரு' வகை (ஆசிரியர்)

இவ் வகையைச் சார்ந்த சொல் முடிவடைவது 'வர்' என்பதாலாகும். அதில் நிச்சயமான ஒருமைச் சொல் நிச்சயமற்ற ஒருமைச் சொல் மற்றும் பன்மைச் சொல் பின்வருமாறு உருவாகும்.

பன்மைச் சொல்லினை உருவாக்குவதற்கு இறுதி உருபு அழிந்து 'வர்' சேர்த்து இறுதியில் 'அ' சேர்க்க வேண்டும்.

ஞரை - வர்யா ஞரைவர்யா

பன்மைச் சொல்லினை உருவாக்குவதற்கு இறுதி உருபிற்கு முன் 'ஓ' சேர்த்து இறுதியில் 'ஓக்' சேர்க்க வேண்டும்.

நிச்சயமற்ற ஒருமைச் சொல்

ஞரை - வர்யேக் ஞரைவர்யேக்

பன்மைச் சொல்லினை உருவாக்குவதற்கு இறுதி உருபிற்கு முன் 'ஓ' சேர்த்து இறுதியில் 'ஓ' சேர்க்க வேண்டும்.

ஞரை - வரை ஞரைவரை

பின்வருவன இவ்வகையைச் சார்ந்தவை

அமெச்சர்	அமெச்சர்
அமெச்சர்யா	அமெச்சர்யேக் கீழைக் கீழை
முனிவர்	முனிவர்
முனிவர்யா	முனிவர்யேக் கீழைக் கீழை
ஜனாதிபதி	ஜனாதிபதி
ஜனாதிபதியா	ஜனாதிபதியேக் கீழைக் கீழை

தூதுவர்	தூதுவர்
தூதுவர்யா	தூதுவர்யேக் கீழைக் கீழை
நகரமுதல்வர்	நகரமுதல்வர்
நகரமுதல்வர்யா	நகரமுதல்வர்யேக் கீழைக் கீழை

செயலாளர்	செயலாளர்
செயலாளர்யா	செயலாளர்யேக் கீழைக் கீழை
தவிசாளர்	தவிசாளர்
தவிசாளர்யா	தவிசாளர்யேக் கீழைக் கீழை

செட்டியார்	செட்டியார்
செட்டியார்யா	செட்டியார்யேக் கீழைக் கீழை

3.1.2

අප්පාණාවාචී නාම පද

ଓ_যিৰঠ্ঠ পেয়াৰ্স চোৱকল্

ජ්‍යෙකවවන හා බහුවවන

ନାମ ପଦ୍ମ

ഒരുമൈ മർഹ്യമ് പന്നമൈ പെയർസ് ചൊറ്റകൾ

உயிரற்ற ஒருமைச் சொற்களிலிருந்து சில முறைகளுக்க் ஏற்பவே பன்மைச் சொற்கள் உருவாக்கப்படுகின்றன. அத்தகைய 7 முறைகளை நாம் கற்போம்.

3.1.2.1 ‘අත්’ ගණය

‘அத்’ வகை (கை)

இவ் வகையைச் சார்ந்த சொற்களின் ஒருமை நிச்சயமான பெயர்ச்சொல் ஒருமை நிச்சயமற்ற பெயர்ச்சொல் பன்மை பெயர்ச்சொல் உருவாகும் விதம். அதே என்பது பன்மை சொல்லாகும்.

കൈ വകൈകൾ

அத்	-அர்	அதர்	கையை
அத்	டெக்கு	இரண்டு	கைகள்
பொத்		புத்தகங்கள்	
பொத்		சூப்புவி	புத்தகக் கடை
பொத		பொதக்	பொத்
டித்		பற்கள்	
டித் விர்ச்சுவி		பற்தூரிகை	
டித	டிதக்		டித்
மருநிக்		மாணிக்கம்	
மருநிக் கடவுயக்		மாணிக்கக் கல்	
மருநிக		மருநிகக்	மருநிக்

අත් -අ අත

අන්	-අය්	අනක්	ඔරු කෙක	පාටන්කළ්	පාටපුත්තකම්
අන්	-ශ්‍රී	අනින්	කෙකයිනාල්	පාඩම්	පාඩමක්
අන්	-ල්	අනේ	කෙකයිල්		පාඩම්

2. 'அக்ஷர்' ஞாய

'அக்ஷர்' வகை (எழுத்து)

		அறை	அறைக் கூலி
இவ் வகையைச் சார்ந்த சொற்களின் ஒருமை நிச்சயமான பெயர்ச்சொல் ஒருமை நிச்சயமற்ற பெயர்ச்சொல் பன்மை பெயர்ச்சொல் உருவாகும் விதம். 'அக்ஷர்' என்பது பன்மை சொல்லாகும்.		காமர்ய பன்னர் பத்திரிகை பன்னர்ய	காமர்யக் காமர பன்னர் கலெ பத்திரிகைக் கடை பன்னர்யக் காமர
அக்ஷர்	அக்ஷர் மாலுவ	மூடீர்	மூடீர் கூச்சு
எழுத்து	அகரவரிசை	முத்திரை	முத்திரைக் கட்டணம்
அக்ஷர-யே	-அ அக்ஷர்ய	மூடீர்ய	மூடீர்யக் காமர
எழுத்து		வலின	வலின கீழை
அக்ஷர-யே	-அக் அக்ஷர்யக்	சொல்	சொற்களஞ்சியம்
ஒரு எழுத்து		வலினய	வலினயக் காமர
அக்ஷர - லின்	அக்ஷரயேந்	கோல	கோல பைகீரி
எழுத்தினால்		கடதாசி	கடதாசி பக்கட்
அக்ஷர - யே - லீ	அக்ஷரயே	கோலய	கோலயக் காமர
எழுத்தில்			
அக்ஷர-யே-அஃ	அக்ஷரயே		
எழுத்துக்கு			
அக்ஷரகீபயக்			
சில எழுத்துக்கள்			
காமர	காமர குலிய		

குறிப்பு

3. 'ക്രി' ഗ്രൂപ്പ്

'കത്താ' വകെ (പേച്ച്)

		ആചൈ	ആചൈപ്പട്ടാളം
		ആസാവി	ആസാവിക്ക്
		കലാ	കലാ
		കലൈ	കലൈക്ക്
		കലാവി	കലാവിക്ക്
		ശാശ്വാ	ശാശ്വാ
		മൊழി	മൊழി
		ശാശ്വാവി	ശാശ്വാവിക്ക്
ക്രി	ക്രി കർഹവാ	ഹിന്നാ	ഹിന്നാ
ക്രി - വി-ഐ	ക്രിവി	സിരിപ്പു	സിരിത്താളം
പേച്ച് - കതൈ		ഹിന്നാവി	ഹിന്നാവിക്ക്
ക്രി - വി-ഐക്ക്	ക്രിവിവിക്ക്	ഹമ്മിളാ	ഹമ്മിളാ
ഒരു പേച്ച് - കതൈ		ഇരാഞ്ഞുവമ്പ്	ഇരാഞ്ഞുവ മുകാമ്
ക്രി - ലീൻ	ക്രിലീൻ	ഹമ്മിളാവി	ഹമ്മിളാവിക്ക്
കതൈകൾക്കിനാല്			
ക്രി- വി - ലീ	ക്രിവിലീ		
കതൈയില്			
ക്രി-ലീ-ഐറ്റ	ക്രിലീവിറ്റ		
കതൈക്കു			
ക്രി	ഡ്രൈക്ക്		
ഇരഞ്ഞു കതൈകൾ			
ആസാ	ആസാ	കർഹവാ	

കുறിപ്പ്

4. 'අඩ්' ගණය

'අඩ්' බසක (පාතම්)

		විනාඩි	විනාඩි දැහයක්
		විනාඩු	පත්තු විනාඩුකள්
		විනාඩිය	විනාඩියක් විනාඩි
		කොඩි	කොඩි
		කොඩු	ගහ
		කොඩිය	සේඳුකள්
		කොඩියක්	කොඩි
අඩ්	අඩ් පාර	කේව්වි	පාර
අඩ්	අඩ්පාතෙ	කේව්වි	පාතෙ
අඩ්-යේ-අ	අඩ්ය	කේව්විය	කේව්වි
අඩ්		පඩී	ද්‍රව්‍ය
අඩ්	-යේ-අක්	සම්පලාම්	නාල්
ඉර්	අඩ්	පඩිය	පඩී
අඩ්	-යේ -ලීන්	පන්ති	කාමරය
අඩ්කளිනාල්		වකුප්පු	වකුප්පරය
		පන්තිය	පන්තියක්

අඩ්-	යේ-ලී	අඩ්යේ
අඩ්යිල්		
අඩ්	-යේ -අට	අඩ්යට
අඩ්ක්		
අඩ්	දෙකක්	
இரண்டு	அடிகள்	

ගුරුප්පු

5. 'ଆନ୍ଦୋଲି' ଶୈଳୀ

'ଆନ୍ଦୋଲି' ବକେ (ଅରସାଂକମ)

	ବାଳୀ	ବାଳୀ	ବେଟ୍ଟିଟୁ
	କବିତି	କବିତିକୁ	କବି
ଆନ୍ଦୋଲି	ଆନ୍ଦୋଲି ପକ୍ଷୀୟ	ବିରାମ	ପୋତ
ଅରସାଂକମଙ୍କଳ	ଅରସାଂକମକ୍କଟ୍ସି	ବାନ୍ଧି	ବାନ୍ଧିପୁତ୍ରକମ
ଆନ୍ଦୋଲି - ଲି - ଆ	ଆନ୍ଦୋଲିତି	ବିରାମିତି	ବିରାମ
ଅରସାଂକମ		ଜିନ୍ଦୁ	ପୋତ
ଆନ୍ଦୋଲି - ଲି - ଆକ୍ଷ	ଆନ୍ଦୋଲିତିକୁ	ପାଟ୍ଟୁ	ପାଟ୍ଟୁପୁତ୍ରକମ
ଉଠି ଅରସାଂକମ		ଜିନ୍ଦୁତି	ଜିନ୍ଦୁ
ଅବି - ଲି - ଲିନ୍	ଆନ୍ଦୋଲିଲିନ୍	ଜପନ୍ତି	ଜପନ୍ତିତି
ଅରସାଂକମତିନାଲ		ଚପନ୍ତି	ଛରିଲିମ
ଅବି- ଲି - ଲୀ	ଆନ୍ଦୋଲିଲୀ	ଚପନ୍ତିତୁ	ଚୋଡ଼ି
ଅରସାଂକମତିନିଲ		ଜପନ୍ତିତୁଲ	ଜପନ୍ତିତୁ
ଆନ୍ଦୋଲି - ଲି - ଆଠ	ଆନ୍ଦୋଲିଲାଠ		
ଅରସାଂକମତିନିରିକୁ			
ଆନ୍ଦୋଲି	ଦେବକୀ		
ଇରଣ୍ଣଟୁ ଅରସାଂକମଳ			
			<u>କୃତିପ୍ତୁ</u>
କବି	କବି	ପାଠ	

6. 'ரெடி' ஞாய

'ரெதி' வகை (துணி)

இவ் வகையைச் சார்ந்த சொற்களின் ஒருமை நிச்சயமான பெயர்ச்சொல் ஒருமை நிச்சயமற்ற பெயர்ச்சொல் பன்மை பெயர்ச்சொல் உருவாகும் விதம். 'ரெடி' என்பது பன்மை சொல்லாகும்.

துணி வகைகள்

ரெடி ரெடி ஸுப்புவி

துணி துணிக்கடை

ரெடி -அ ரெடி-ஓ- அ ரெடி - டி-ஏ

ரெடீடி

துணி

ரெடி-அக் ரெடி-ஓ- அக் ரெடி - டி-அக்

ரெடீடிக்

ஒரு துணி

ரெடி-லின் ரெடி-ஓ- லின் ரெடி - டி-லின்

ரெடீடீன்

துணியினால்

அடிலி	அடிலி சுப்புவி
விரல்கள்	விரல் அடையாளம்
அடிலீல	அடிலீலக்
நடகி	நடகி மலீல
பரிசு	பரிசுப் பொதி
நடங்க	நடங்கீ
	நடகி
கினி	கினி கூர
நெருப்பு	நெருப்புக் குச்சி
கின்ன	கின்னக்
	கினி
கஈலி	கஈலி மீரீஸ்
துண்டு	துண்டுமிளகாய்
கஈலீல	கஈலீலக்
பிலி	பிலி யேடீம்
உயிர்க்குறி	உயிர்க்குறி பயன்படுத்தல்
பிலீல	பிலீலக்
	பிலி

குறிப்பு

7. 'அவுரட்டு' ஞாய

'அவுற்றுது' வகை (வருடம்)

		அனி	அனி கானலா
		தடி	கூட்டுதல்
		அதீந	அதீநக்
		அடி	அடி
		மோதிரம்	மோதிர
		மூட்டு	விரல்
அவுரட்டு	அவுரட்டு திலாவில	மூட்டுக்கே	மூட்டு
வருடம்	வருட விடுமுறை		
அவுரட்டு - ஒ-அ	அவுரட்டு-ட்- அ	பொனி	பொனி அரைநலா
	அவுரட்டீடு	தோல்	தோல் உரித்தல்
	வருடம்	பொதீந	பொதீநக்
அவுரட்டு - ஒ-அக்	அவுரட்டு-ட்- அக்	நகம்	நகப்பூச்சு தூரிகை
	அவுரட்டீடுக்	நியபொனி	நியபொனி பார
	ஒரு வருடம்	நியபொதீந	நியபொதீநக்
அவுரட்டு - ஒ - லீந்	அவுரட்டு-ட்- லீந்		நியபொனி
	அவுரட்டீடுந்	வனி	வனி பார்க்
	வருடத்தினால்	தோட்டம்	தோட்ட வீதி
அவுரட்டு - ஒ - லீ	அவுரட்டு-ட்- லீ	வன்ன	வன்னக்
	அவுரட்டீடுங்		வனி
	வருடத்தில்		

8. 'கிரீ' ஞாய

'கிரி' வகை (பால்)

இவ் வகையைச் சார்ந்த சொற்களின் ஒருமை நிச்சயமான பெயர்ச்சொல் ஒருமை நிச்சயமற்ற பெயர்ச்சொல் பன்மை பெயர்ச்சொல் உருவாகும் விதம். 'கிரீ' என்பது பன்மை சொல்லாகும்.

கிரீ கிரீ என்

பால் பாற்சோறு

கிரீ - ஓ - அ கிரீ - அ

கிர்

பால்
கிரீ - ஓ - அக் கிரீ - அக்

கிரக்

ஒரு பால்

கிரீ - ஓ - அஅ கிரீ - அஅ

கிரா

பாலுக்கு

ஓரே	ஓரே கெனவா
கோடு	கோடடித்தல்
ஓர்	ஓரக் கீரே
மரி	மரீ ஹால்
பிடி	ஒருபிடி அரிசி
மோ	மேக் மேரி
கிரீ - ஓ - அக்	கிரீ - அக் கீரே
கெவி	கெவி பாரக்
பிரம்பு	பிரம்படி
கெவி	கெவி கீரக் கீரே
முழங்கை	முழங்கை வளைவு
வெலுமிடு	வெலுமிடு வங்குவு

9. 'அகுரை' ஞாய

'அக்குறு' வகை

	கடலீ	கடலீ	கெபீ
	கண்ணீர்	கண்ணீர்	புகை
இவ் வகையைச் சார்ந்த சொற்களின் ஒருமை நிச்சயமான பெயர்ச்சொல் ஒருமை நிச்சயமற்ற பெயர்ச்சொல் பன்மை பெயர்ச்சொல் உருவாகும் விதம். 'அகுரை' என்பது பன்மை சொல்லாகும்.	கடலீ	கடலீக்	கடலீ
அகுரை	அகுரை போத	முனினு	முனினு
எழுத்து	எழுத்துப் புத்தகம்	முனினு	போத
அகுரை-டி-அ	அகுரீ -அ	முனிடி	முனிடி
அகுரை		கடல்	நீர்
எழுத்து		முனிடி	முனிடி
அகுரை -டி-அக்	அகுரீ -அக்		
அகுரைக்		ரிரை	டின்சி
ஒர் எழுத்து		தொண்டை	வளை
அகுரை -டி	-லீன் அகுரீ -லீன்	ரிரை	ரிரைக்
அகுரைந்			ரிரை
எழுத்தினால்			
அகுரை -டி	-லீ அகுரீ -லீ	யனுரை	கெரேல்ல
அகுரே		சாவி	கொத்து
எழுத்தால்		யனுர்	யனுரை

10. 'ர' குறை

'றட்ட' வகை (நாடு)

இவ் வகையைச் சார்ந்த சொற்களின் ஒருமை நிச்சயமான பெயர்ச்சொல் ஒருமை நிச்சயமற்ற பெயர்ச்சொல் பன்மை பெயர்ச்சொல் உருவாகும் விதம். 'ர' என்பது பன்மை சொல்லாகும்.

		கர	கர வகர்
		பேச்சு	பேச்சு வழக்கு
		கர	கரக் கரவல்
ர	ர வீம	பார்	பாரீஸல்
நாடு	நாடு பூமி	நிறங்கள்	பெண்சில்கள்
ரா - அ	ரா - அ - அ	பார்	பாரவல்
ர	ர	வயிறு	பசி
நாடு		வயிறு	வயிறு
ரா - அ	ரா - அ - அ	வயிறு	வயிறுவல்
ர		வயிறு	வயிறு
நாடு		பொல்	பொல ஓவிக
ரா - அக்	ரா - அ - அக்	சந்தை	நாள்
ராக்		பொல்	பொலக் கூல
ஒரு நாடு		பொல்	பொலக் கூல
ரா - வல்		அரடு	அரடு ஆதிரிலி
ராவல்		கட்டில்	கட்டில் விரிப்பு
நாடுகள்		அரடு	அரடுவல்

கியா படு வினைச் சொற்கள்

சிங்கள மொழியில் வினைச் சொற்கள் மூன்று வகையானவை. அவை பின்வருமாறு,

3.2.1 சுகர்மக கியா படு

3.2.2 அகர்மக கியா படு

3.2.3 திரைக்கூத்து கியா படு

3.2.1 சுகர்மக தியா படி

1. ஆ-ஞையே தியா படி

அடுன-னவா (அடுனுவா : அடுன்னா)
இயா கிலலா அடுனனவா
நீங்கள் கமலாவை அறிவீர்களா?
அடுன்னா
கண்மர்களா?

அல்லனவா (அல்லுவா)
ஸ்ரூப்தர் அத அல்லனவா
வைத்தியர் கையைப்பிடிக்கிறார்
அல்லுவா
பிடித்தது

அஹ-னவா (அஹுவா)
கிலலா சீந்டு அஹனவா
கமலா பாடல் கேட்கிறார்
அஹுவா
கேட்டார்

ஓல்ல-னவா (ஓல்லுவா)
பூதா சுல்லி ஓல்லனவா
மகன் காசு கேட்கிறார்
ஓல்லுவா
கேட்டார்

ஒய-னவா (ஒயிவா)
அமிலா வின் ஒயனவா
அம்மா சோறு சமைக்கிறார்
ஓயுவா
சாஷுத்தார்

ஒசீஸ-னவா (ஒசீஸுவா)
அருள்திலர்யா கொவிய ஒசீஸ-னவா
அமைச்சர் கொடி ஏற்றுகிறார்
ஒசீஸுவா
உயர்த்தினர்

ஶல்லனவா (ஶல்லுவா)
அபி கொவி ஶல்ல-னவா
நாங்கள் கொடி தொங்கவிடுகின்றோம்
ஶல்லுவா
பிடித்தோம்

ஒன்னவா (ஒனுவா)
ராஜு பார்சலே ஒன்னவா
ராஜா பார்சல்களை தயாரிக்கின்றார்
ஒனுவா
பொதி செய்தார்

ஒவ்வொன்று (ஒவுவா)
கிலுடி வொத்தம் ஒவ்வொன்று
யாரோ பொத்தானை அழுத்துகின்றனர்
ஒவுவா
திணித்தேன்

கிளினவா (கிளைவா)
ஆவிவி மல் கிளினவா
பாட்டி பூ பறிக்கிறார்

கபுனவா	(கைப்புவா)	கருனவா	(கேர்க்வா)
மீதிஹா	கோஞ்சி	கபுனவா	கெல்ல
அவர் தலை	மயிரை	வெட்டுக்கிறார்	ஹால்
கைப்புவா			பிள்ளை
வெட்டினேன்			அரிசி
			கருனவா
			அரிக்கிறாள்
கருனவா (கலு)		கெனவா	(கேஞ்சுவா)
பூதா	பாசிமி	கருனவா	மீதிஹா
மகன்	பாடம்	படிக்கிறார்	அவர்
கலு			தழுவகிறார்
செய்தேன்			கெஞ்சுவா
கியனவா	(கிலு)	கமலு	ஸாரி
லை	வொர்ட	கியனவா	தெரிவு
அவர்	பொய்	சொல்கிறார்	தெர்வெ
கிலு			தெரிவுசெய்தேன்
சொன்னேன்			தெர்வெ
கியவனவா	(கியவிலு)	டும்னவா	(டூமிலு)
கமலு	பன்னரெ	கியவனவா	அபி
கமலா	பத்திரிகை	வாசிக்கிறார்	லிங்கி
மங்	கதாவு	கியவிலு	நாங்கள்
வாசித்தேன்			கடிதம்
கிருனவா	(கிர்வெ)		டூம்னவா
ராஜு	விலு	கிருனவா	மே
நிறுக்கிறார்			ஸரே
கிருவா			அபி
மகன்	தூங்கி	வழிந்தார்	கீனவா
			இம்முறை
			நாங்கள்
			வெற்றியடைவோம்
			கீனவா
			வென்றாள்

பீரந்வா	(பீரவா)		லியனவா	(லீவா)
கமலு	கொஞ்சி	பீரந்வா	ராஜு	லியுமக்
கமலா	தலையை	சீவுகிறாள்	ராஜா ஒரு	கடிதம்
பீரவா			லிவா	எழுதுகிறார்
சீவினார்			எழுதினேன்	
பெந்நந்வா	(பெந்நுவா)		விவந்வா	(வீவுவா)
கமலு	காமரே	பெந்நந்வா	ராஜு	ரீவில
கமலா	அறையை	காட்டுகிறாள்	ராஜா	மீசை
பெந்நுவா			வீவுவா	வளர்ப்பார்
காட்டினார்			பயிரிட்டோம்	
வெடுங்கு	(வெடுவா)		வங்குவா	(வீஞ்சுவா)
ராஜு	லியுமி	வெடுங்கு	மங்	பெந்லே
வழங்குகிறார்			நான்	ஜன்னலை
வெடுவா			வீஞ்சுவா	முடினேன்
நான்	பருப்பு	வழங்கினேன்	முடினோம்	
மங்குவா	(மீஞ்சுவா)		வீக்குந்வா	(வீகினுவா)
மனிஹா	கமிச	மங்குவா	ராஜு	அனி
அவன்	சட்டை	தைக்கிறான்	ராஜா	மாங்காய்
மீஞ்சுவா			வீக்குந்வா	விற்கிறார்
தைத்தார்			விற்கிறோம்	
ர்வரிவந்வா	(ரீவரீவுவா)		ஒட்டுந்வா	(ஒட்டுவா)
வேலேஞ்டூ	அபீவி	ர்வரிவந்வா	ராஜு	நீ ஒட்டுந்வா
வியாபாரி	எங்களை	ஏமாற்றுகிறார்	ராஜா தேநீர்	தயாரிக்கிறான்
ரீவரீவுவா			ஒட்டுவா	
ஏமாற்றினார்			தயாரித்தான்	

2. ඉ-ගණයේ ක්‍රියා පද

පදිනවා	(පද්ධ්ඩා)
පුතා	බසිසිකල්
මකං	සෑසක්කිල්
පද්ධා	මිතික්කිරාර්
අුඹ්කිරාර්	
අදිනවා	(අද්ධ්ඩා)
කෙල්ලො	කඩී
සිරුමිකං	කයිරු
අරද්ධා	
இமுத்தேன்	
ගහිනවා	(ගැන්නා)
මුදලාලි	සළ්ලි
මුතலාඩී	පண්ම
ගැන්නා	
எண்ணුகිරීන්	
ගිලිනවා	(ගිල්ලා)
මිනිනා	මොනවදෝ
මණිචං	රෝතො
ගිල්ලා	
විමුங்கිනාර්	
දුකිනවා	(දුක්කා)
අපි	හින
නාங்கං	கனவு
දුක්කා	
கමලා	என்னைக் கண்டාள්
බඳිනවා	(බඳ්ධා)
අම්මා	මාලී
அම්මා	மේන්
පොறිප්පාර්	
මැදිනවා	(මැද්ධ්ඩා)
කමලා	ගෙවුම
මැද්ධා	
තුළක්කිනාර්	
මනිනවා	(මැන්නා)
ଆන්ඩුව	ඉඩිං
அரசாங்கம்	காணிகளை
මැන්නා	
அளந்தது	
රකිනවා	(රැක්කා)
கිකිලි	வින්නර
கோழී	முட்டைகளை
රැක්කා	
காத்தது	

விடைவா	(விடீஸ்)	ஓசைனவா	(ஓசீஸ்)
டோச்சுர்	அந்	விடைவா	அமினா
வைத்தியர்	ஊசி	குத்துகிறார்	அம்மா குழந்தையை முத்தமிடுகிறார்
விடீஸ்		ஒளிவா	ஒளிவா
குத்தினார்		முத்தமிட்டாள்	

அடிவா	(அடீஸ்)	அரைவா	(அரீயை)
கமலா	ஸுரீ	அடிவா	கமல் டோர் அரைவா
கமலா	சாரி	அணிகிறார்	கமல் கதவினை திறக்கிறார்
அடீஸ்		அரீயை	
அணிந்தார்		அனுப்பினார்	

அதீடிவா (அதீநீஸ்)
அபி கப்ர அதீடிவா
நாங்கள் மரமுந்திரியை பொறுக்குகிறோம்

குறிப்பு

அதீநீஸ்
பொறுக்கினோம்
விடைவா (விடீஸ்)
கமலா அன்மையில் திருமணம் செய்வார்
விடீஸ்
செய்தாள்

விடைவா (விடீஸ்)
அபி இடின் விடைவா
நாம் புத்தபெருமானைவணங்குகின்றோம்
விடீஸ்
வணங்கினார்கள்

3.2.2 அகர்மக திணு படி

செயப்படு பொருள் குன்றிய வினை

அரெ-நலா (அர்டனூ)

ஸ்ரீ அரெ-நலா

கதவு திறக்கிறது

அர்டனூ

திறந்தது

அரே-நலா (அரலனூ)

தோல் அரே-நலா

உதடுகள் ஒட்டுகின்றன

அரலனூ

ஒட்டியது

அவீசீஸெநலா (அவீசீஸ்டனூ)

மீனிசீஸ் அவீசீஸெநலா

மனிதர்கள் தூண்டப்படுகின்றனர்

அவீசீஸ்டனூ

தூண்டப்பட்டனர்

அரைநலா (அரஞ்சனூ)

செட்டியக் கேட்கிறது

சத்தமொன்று கேட்கிறது

அரஞ்சனூ

கேட்டது

ஒரிலே-நலா (ஒரிலனூ)

குரல்லே ஒரிலே-நலா

பறவைகள் பறக்கின்றன

ஒரிலனூ

பறந்தது

ஒடிமேநலா (ஒடிமுனூ)

வெல்ல ஒடிமேநலா

கழுத்து வீங்குகிறது

ஒடிமுனூ

வீங்கியது

ஒடைநலா (ஒட்டனூ)

வின் ஒக்லாநார் ஒடைநலா

சோறு இன்னும் அவிகிறது

ஒட்டனூ

பழுத்தது

ஒரெநலா (ஒர்டனூ)

கமிஸே ஒரெநலா

சட்டை கிழிகிறது

கமிஸே ஒர்டனூ

கிழிந்தது

ஒநிரெநலா (ஒநிர்டனூ)

மேசை வின் ஒநிரெநலா

மேசையில் நீர் கொட்டுகிறது

ஒநிர்டனூ

கொட்டியது

ஒநிர்நலா (ஒநிர்வை)

வின் ஒநிர்நலா

தண்ணீர் கொதிக்கிறது

ஒநிர்வை

கொதித்தது

ஒநுநலா (ஒநுவா)

கெல் ஒநுநலா

எச்சில் ஊறுகிறது

ஒநுவா

ஊறியது

ஒப்ளிநலா (ஒப்ளனூ)

மீனிசீஸ் ஒப்ளிநலா

மனிதர்கள் பிறக்கின்றனர்

ஒப்ளனூ

பிறந்தனர்

கதினலா (கதீஸ்டா)

லெவி கதினலா

நோயாளி இருமுகிறார்

கதீஸ்டா

இருமினார்

கதெவினலா (கதெவினு)

பூருவ கதெவினலா

கதிரை உடைகிறது

பூருவ கதெவினு

உடைந்தது

கரபேநலு	(கரப்புனு)	நாமிவெநலு	(நாமிவுனு)
பினிய	கரபேநலு	இல	நாமிவெநலு
கத்தி	வெட்டுகிறது	கிழங்கு	வேகிறது
பினிய கரப்புனு		இல நாமிவுனு	
வெட்டியது		வெந்தது	
கரர்கைநலு	(கரர்க்குனு)	நாலெநலு	(நாலுனு)
இலில	கரர்கைநலு	இலேல்'லி	நாலெநலு
தலை	சுற்றுகிறது	காய்கறிகள்	நசிகின்றன
இலில கரர்க்குனு		நாலுனு	
சுற்றியது		நசிந்தது	
஗லனலு	(஗ெலுவு)	தியெநலு	(திவிலு)
ஙவினுர்	஗லனலு	சல்லி	தியெநலு
வெள்ளம்	பெருக்கெடுக்கிறது	பணம்	இருக்கிறது
ஒலுவு		திவிலு	
பெருக்கெடுத்தது		இருந்தது	
஗ெலவெநலு	(஗ெலுவுனு)	நெலெநலு	(நெமுனு)
வொந்தம்	஗ெலவெநலு	காமரே	நெலெநலு
பொத்தான்	கழறுகிறது	அறை	நனைகிறது
வொந்தம் ஒலுவுனு		நெமுனு	
கழன்றது		நனைந்தது	
஗ெஹெநலு	(஗ெஞுனு)	டீர்-நலு	(டீர்ச்வு)
பழுவு	஗ெஹெநலு	வீநீதி	டீர்நலு
இதயம்	துடிக்கிறது	கவர்கள்	இற்றுப் போகின்றன
பழுவு ஒஞுனு		டீர்ச்வு	
துடித்தது		இற்றுப் போனது	
஗ேவே-நலு	(஗ேவுனு)	டௌவிவநலு	(டௌவீவிவு)
சபந்தி	஗ேவேநலு	லெபீ	டௌவிவநலு
சப்பாத்து	தேய்கிறது	நோயாளி	உளறுகிறார்
சபந்தி ஗ேவுனு		டௌவீவிவு	
தேய்ந்தது		உளறினார்	
஗ோர்வநலு	(஗ேரேவிவு)	நவதினலு	(நாவினுனு)
அங்க	஗ோர்வநலு	இரேலேஸ்வு	நவதினலு
வானம்	முழங்குகிறது	மணிக்கூடு	நிற்கிறது
அங்க ஗ேரேவிவு		நாவினுனு	
முழங்கியது		நின்றுவிட்டது	
நாஹெநலு	(நாஞுனு)		
ஒருந் பார்வலீ	நாஹெநலு		
தற்போது	பாதைகள்	உருவாகின்றன	
பார்வலீ நாஞுனு			
உருவாகியது			

நடவேநலு (நடமுறை)	பிரேநலு (பிரேறை)
கெய் நடவேநலு	கொனு பிரேநலு
மரங்கள் வளைகின்றன	சாக்கடை நிறைகிறது
நடமுறை நிறைந்தது	கொனு பிரேநலு நிறைந்தது
வளைந்தது	வெலைநலு (வெவைனை)
நிலைநலு (நிலுநை)	நிர் வெலைநலு
பான நிலைநலு	நட்சத்திரங்கள் பிரகாசிக்கின்றன
விளக்கு அணைகிறது	நிர் வெவைனை பிரகாசித்தது
நிலுநை	வெலைநலு (வெவைனை)
அணைந்தது	வெங்கிலு (வெங்கிலை)
நெர்நலு (நெர்வை)	வெங்கிலு (வெங்கிலை)
வெவி நெர்நலு	வெங்கிலு (வெங்கிலை)
வயிறு முன்னோக்கி நீஞ்ஞகிறது	வெங்கிலு (வெங்கிலை)
நெர்வை	வெங்கிலு (வெங்கிலை)
நீண்டது	வெங்கிலு (வெங்கிலை)
பாயனலு	வெங்கிலு (வெங்கிலை)
அவில் பாயனலு (பகவிலு)	வெங்கிலு (வெங்கிலை)
வெயில் எரிக்கிறது	வெங்கிலு (வெங்கிலை)
பகவிலு	வெங்கிலு (வெங்கிலை)
எரிந்தது	வெங்கிலு (வெங்கிலை)
பாதைநலு (பாதூநை)	வெங்கிலு (வெங்கிலை)
கொதிக்கிறது	வெங்கிலு (வெங்கிலை)
வநுர் பாதைநலு	வெங்கிலு (வெங்கிலை)
தண்ணீர் கொதிக்கிறது	வெங்கிலு (வெங்கிலை)
பாதூநை	வெங்கிலு (வெங்கிலை)
கொதித்தது	வெங்கிலு (வெங்கிலை)
பாதர்நலு (பாதரைநை)	வெங்கிலு (வெங்கிலை)
நிலாலே பாதர்நலு	வெங்கிலு (வெங்கிலை)
காயம் நோவுகிறது	வெங்கிலு (வெங்கிலை)
பாதரைநை	வெங்கிலு (வெங்கிலை)
நொந்தது	வெங்கிலு (வெங்கிலை)
பீபைநலு (பீபைநை)	மைகைநலு (மைகைநை)
மலே பீபைநலு	அங்கர மைகைநலு
ழ மலர்கிறது	எழுத்து அழிகிறது
மலே பீபைநை	அங்கர மைகைநை அழிந்தது
மலர்ந்தது	மைகைநலு (மைகைநை)
வெலைநலு (வெலைநை)	ஹாடு மைகைநலு
மலே வெலைநலு	நன்றாக தேய்க்கிறது
மலர்ந்தது	மைகைநை
வெலைநலு (வெலைநை)	தேய்ப்பட்டது

மூர்த்திலா (மூர்த்தி)
மூலர்வோ மூர்த்திலா
நுளம்புகள் இறக்கின்றன
மூலர்வோ மூர்த்தி
இறந்தது

மீடைலா (மீடை)
கிரி மீடைலா
பால் உறைகிறது
கிரி மீடை
உறைந்தது

மேர்த்திலா (மேர்த்தி)
ஞோவு மேர்த்திலா
கோவா முதிர்கிறது / முற்றுகிறது
மேர்த்தி
முற்றியது

ரெவலெனலா (ரெவலு)
அபி ரெவலெனலா
நாங்கள் ஏமாறுகிறோம்
ரெவலு
ஏமாந்தோம்

ரீடைலா (ரீடை)
இலில் ரீடைலா
தலை வலிக்கிறது
ரீடை
வலித்தது

ரேடைலா (ரேடை)
மேதந விதுர் ரேடைலா
இங்கே நீர் தேங்குகிறது
ரேடை
தேங்கியது

வதினலா (வத்சீஸா)
உதீ வதினலா
தற்போது மழை பெய்கிறது
ஊயீ வத்சீஸா
நேற்று மழை பெய்ந்தது

வரைனலா (வரை)
உதீ வரைனலா
பல் விழுகிறது
வரை
விழுந்தது

வரைனலா (வரை)
சீநுவ வரைனலா
அதோ பன்னிரண்டு அடிக்கிறது
வரை
அடித்தது

வரைனலா (வரை)
பெநீலே வரைனலா
யன்னல் மூடுகிறது
பெநீலே வரை
மூடியது

வெவுலனலா (வெவுலு)
ஆவிவி வெவுலனலா
பாட்டி நடுங்குகிறார்
ஆவிவி வெவுலு
நடுங்கினார்

வீலைனலா(வீலு)
கர்வல வீலைனலா
கருவாடு காய்கிறது
கர்வல வீலு
காய்ந்தது

ஒரைபைனலா (ஒரைபை)
வரலி ஒரைபைனலா
மணல்கடிபடுகிறது
ஒரைபை
கடிபட்டது

ஒரைபைனலா (ஒரைபை)
கார்க ஒரைபைனலா
கார் மோதுகிறது
ஒரைபை
மோதியது

ஒரைலனலா (ஒரைலு)
விதுர் ஒரைலனலா
தண்ணீர் கொட்டுகிறது
ஒரை
தண்ணீர் கொட்டியது

கினரைனலா (கினரை)
கெல்ல கினரைனலா
பெண் பிள்ளை சிரிக்கிறாள்
கெல்ல கினரை
சிரித்தாள்

3.2.3 நிரசீலக் குருப் படி

அரவின்வா - அரவுனு

அழதல்

அமிலார் அரவின்வா

அம்மா அழதார்

அஹரெந்வா - அஹரெனு

மூர் பகுர் அஹரெந்வா

விழித்தெழுதல்

அஹெந்வா கேட்கிறது

மூர் சீட்டைக் அஹெந்வா -அஹனு

எனக்கு சத்தமொன்று கேட்கிறது

(கேட்டது)

தீர்வெந்வா - தீர்வனு விளங்குகிறது

மூர் சீங்ஹல தீர்வெந்வா

எனக்கு சிங்களம் விளங்குகிறது

(விளங்கியது)

இயார் சீங்ஹல தீர்வெந்வா டு?

உங்களுக்கு சிங்களம் விளங்குகிறதா?

ஒரேநெந்வா - ஒரேநு

மூர் வீரனாலக் ஒரேநெந்வா

எனக்கு வலிக்கிறது

பெனெநெந்வா - பெனுனு தெரிகிறது

மூர் கீந பெனெநெந்வா

நான் கனவு காண்கிறேன்.

வரேநெநெந்வா - வரேநுனு புரிகிறது

மூர் வரேநெநெந்வா

எனக்கு புரிகிறது

இயார் வரேநுனு டு?

உங்களுக்குப்புரிகிறதா?

கினெநெந்வா -கினுனு

மூர் டுக கினெநெந்வா டு?

நான் கவலைப்படுகிறேன்

இயார் விய கினெநெந்வா டு?

உங்களுக்கு பயமா?

'யனவு' ஹே 'கிய' யன யன படிய சுமஞ் டு யெடென நிரசீலக் குருப் படி ஜெதி.

'யனவு' அல்லது 'கிய' எனும் சொல்லுடனும் பயன்படுத்தப்படும் நிரசீலக் குருப் பினைச் சொற்கள் உண்டு.

அசனுங் யனவா	கொட்டாவி	விடுதல்
இயார்	அசனுங்	யனவா
அவருக்கு	கொட்டாவி	போகிறது

கிழினுங்	யனவா
ஶம்மல்	விடுதல்
மூர்	லீடேர்
எனக்கு	காலையில்
	தும்மல்
	வரும்

கேங்தி	யனவா
கோபம்	போதல்
இயார்	நரியர்
அவருக்கு	சரியாக
	கோபம்
	போகிறது

நரல்	யனவா
கோபம்	போதல்
இயார்	நரியர்
உங்களுக்கு	சரியாக
	கோபம்
	போகிறது

தீர்மீ	யனவா
இயார்	கிழினரீ தீர்மீ யனவா
உங்களுக்கு	எப்போதாவது புரியும்

கிழ்டு	யனவா
நித்திரை	போதல்
மூர்	ஒவ்வேர்
எனக்கு	பகவில்
	நித்திரை வருகிறது

மனை	யனவா
வாந்தினடுத்தல்	
கேல்லை	லீடேர்
பிள்ளை	காலையில்
கினா	வாந்தி எடுக்கிறான்

கினா	யனவா
சிரிப்பு	வருகிறது
மூர்	நகியம்
எனக்கு	தானே
	சிரிப்பு வருகிறது

வெனவா' ஹே' 'ஏன்று' யை படிய கூற ட
யேடேன நிரசீலைக் கியா படி அதை.

'வெனவா' அல்லது 'ஏன்று' எனும்
சொல்லுடனும் பயன்படுத்தப்படும்
நிரசீலைக் கியைச் சொற்கள் உண்டு.

அம்மக வெனவா மறந்து விட்டேன்
மே நமி அம்மக வெனவா
எனக்கு பெயர் மறந்து விட்டது
இயார் பை டீனே அம்மக வெனவா ட?

உங்களுக்கு சம்பள நாள் மறந்து போகுமா?
கலீபனா வெனவா
ஞாபகம் வரும்
மே கார்ணயக் கலீபனா வெனவா
எனக்கு ஒரு சிந்தனை தோன்றுகின்றது

மனக் வெனவா

ஞாபகம் வருகிறது

மே நமி மனக் வெனவா

எனக்கு ஞாபகம் வரும்

பரக்கு வெனவா

நேரமாகி விட்டது

மே பரக்கு வெனவா

எனக்கு நேரமாகி விட்டது

● ● ● ●